


நமத்தமிழர் புரவான்

13689

[கி.பி.1000 வரை] தொகுத். 1



942.101
சிறை
SLIPR

கலைாங்கள். சி.க. சீர்முபலம்
தலைவர், அய்யாந்துத்துவம்.
மாந்திரகலைக் கழகம்.

1994.

ஷம்தி தமிழ் வரலாறு

(கி. பி 1000 வரை)

தொகுதி 1

கலாநிதி சி. க. சிறைப்பலம்,
தலைவர், வரவாற்றுத்துறை,
யாழ். பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம்.

வெளியீடு:
இந்துக்கல்லூரி
சாவகச்சேரி.
1994

நால்:

(கி. ரீ. 1000

ஆசிரியர்: கலாநிதி சி. க. சிற்றுப்பு, டிம்.

மூதவரி: தலைவர், வரலாற்றுத்துறை யாழ்-பல்கலைக் கழகம் யாழ்ப்பாணம்

பதிப்பு: முதலாவது பதிப்பு
11-2-1994

பதிப்புரிமை: ஆசிரியருக்கு

வெளியீடு: சாவகச்சேரி இந்துக்கல்லூரி

அச்சப்பதிப்பு: சிவா பிறின்டேர்ஸ் கைத்தி

அட்டைப்படம்: 'சு'.

விலை ரூபா: **60-00**

பதிப்புச்

தங்கிரில்லாச் சமூக சேவகராக மாநிலம் போற்ற வாழ்ந்தவர் எயது கல்லூரியின் தாபகராகிய யீமான் வி. தாமோதரம் பிள்ளை அவர்கள் அவர் ஆற்றிய சமூகப் பணி கள் அளவில் தம்முரச் சிறார்கள் இந்து சமயச் சூழலில் கல்வி பெறவேண்டும் என்ற பெருநோக்கில் எமது பாடசாலையை ஸ் தா சி த் த வர். தெளிந்த சந்தையுடைய பக்தியுடனும் இந்நற்பணி யை ஆரம்பித்து வைத்தார் என்பதற்கு இன்று இக்கல்லூரி. ஆஸ் போல்தனைத்து அகிலமெங்கும் புகழ் பறப்பு நிற்பதோன்றே சாண்றாகும் இப்பெருந் தகையை நினைவுகூருகின்ற இந்தங்னாளிலே கலாநிதி சி. க. சிற்றும் பலம் அவர்கள் நினைவுப் பெருமையை நிகழ்த்தும் வந்திருப்பதும் பொருத்தமான தொண்டே ஈழத்துமிழு வரவாறு - 1000 வரை என்ற பொருத்தமான வெளியீடு நூல் பெருமகிழ்வுடைகீன்றோம் அவர் ஈழத்துமிழு வெளியீடு நூல் பெருமகிழ்வுடைகீன்றோம் அரும்பாடுபட்டு வரலாற்றை ஆய்வுரீதியில் வெளிக்கொணர்வதில் அரும்பாடுபட்டு உழைப்பவர் யாழ்ப்பாண இராச்சியம் என்ற நூல் அதற்குச் சான்றாகும். ஈழத்துமிழு வரலாற்றை மாணவர்களுக்கும் கற்றோர்க்கும் தழிமிழு வரலாற்றில் ஈடுபாடுடைய அனைவர்க்கும் பெருவிருந்தாக இன்று நூல் வெளியீடுவதில் மட்டுற்ற மகிழ்ச்சி அடைகீன்றோம் இந்துவின் ஏனையபுதிகளும் சிறப்பாக வெளிவந்து மாவர்க்கும் குறுகிய காலத்தில் சீரகரித்துத்தந்த சிவா அச்சகத்தாருக்கு நமது நன்றிகள்.

யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி
சாவகச்சேரி.

க. சந்திரகேரா
அதிபர்

முன்னுறை

ஸழத்தமிழராகிய நாம் நமது தனித்துவத்தினைப் பேணிப் பாது காப்பதில் முனைந்து நிற்கும் இக்கால கட்டத்தில் நமது வாலாறு பற்றி எழுதுவது, அறிவுது அவசியமாகி உறுது. ஒருவகையில் இது நமது வாலாற்றுக் கடமையும் கூட இத்தகைய முயற்சிகள் நமது பழைய பாரம்பரியம் பற்றி அறிந்து அவற்றை இறுகப் பற்றித்து வழிவகுக்குத் தும் அதேநோத்தில் நாம் நமது தனித்துவத்தினைப் பேண அவாவுடன் நிற்பதற்கான அடிப்படையை விளங்கிக் கொள்ளும் துணைபுரியும் எனினும் பல காலமாக இத்தகைய முயற்சிகளின் அவசியத்தை நாம் உணர்ந்து செயற்பட்டாலும் கூட அது இற்றை வரை கைக்கூடவில்லை. அதற்கான காலமும் கணியவில்லை சாவ கச்சேரி இந்துக்கல்லூரி அதிபரும் நமது மதிப்பிற்குரிய நண்பரு மாகிய திரு க. சந்திரசேகரா அவர்கள் நமது கல்லூரியின் திறுவனர் நினைவுச் சொற்பொழிவை ஆற்றுங்கு நமக்கு சிட்ட அழைப்பு ஸழத்தமிழர் வரலாறுபற்றிய சிகு கருக்கட்டுவதற்குக் கால்களை அமைந்துவிட்டது. அதுவும் இத்தகைய முயற்சியைப் புகழ்த்து வாரிவனேஸ்வரனின் அருட்கடாட்சத்தில் தினைத்திருக்குஞ் சாவகச் சேரியில் செற்கொள்ளுவது நமதுபாக்கியமே. முதலில்வாரிவனேஸ் வரனின் பாதாரவிந்தங்களை வணக்கி, நமது உரையைத் தொடரவாய்மை நினைக்கின்றேன்.

இந்நாடு சிங்கள மக்களின் நாடு என்ற ஜத்தகத்தில் தினைத்திருந்த நமது வரலாற்று ஆய்வில் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வில் அக்கறை காட்டப்படாது சிங்கள மக்களின் வரலாற்றுக்கே முன்னுரை அளிக்கப்பட்டுள்ளது. நமது வரலாற்றை விளக்கும் இலக்கியச் சான்றுகள் போதானிட்டாலும் கூட அண்ணமக்காலத் தொல்லியல் ஆய்வுகள் இது பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ள உடல் கின்றன. இருந்தும் முழு ஸழத்தையும் உள்ளடக்கிய வரலாறாக நமதுஆய்வு அமைந்துள்ளதால் சிங்கள அரசுகளின் தலைநகர்களை மையமாகக் கொண்டே ஸழத்து வரலாற்றை எழுதுக் கூட வரலாற்று சௌகாரியர்களாற் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை அனுசரித்தே எமது இவ்விரிவரையும் அனுராதபுர அரசுக்காலத் தமிழ் மக்களின் வரலா

றாக அமைந்துவிட்டது எனினும் இக்கால கட்டத்தில் தமிழ்ப்பிராந்தியங்களின் அரசு, பொருளாதார, சமூக, சமய உருவாக்கங்கள் பற்றி இயண்டாவு நம்மால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

இதனால் தமிழர் வரலாறு பற்றிய சான்றுகள் பலவாறு தேடப் பட்டு ஆராயப்பட்டு வரும் இக்கால கட்டத்தில் இவ்வரலாற்றைத் தொகுதி தொகுதிகளாகப் பிரித்து கீழு போன்ற விரிவுரைகளாக நிகழ்த்திப் பின்னர் இவற்றை மீளாய்வு செய்து ஒரு நூலாக வெளி மிடுவதே நமதுநோக்கமாகும். இத்தகைய பணிக்கு உதவியவர்பவர் முதலில் நமது நன்றிகளுக்கு உரித்தாகுபவர் நண்பர் திரு க. கந்திரசேகரா அவர்களே. அவரின் அழைப்பே நமது உரை நூல்வுட்வும் பெறுவதற்கு உதவியது மேலும் தட்சில் நமது கையேட்டுப் பிரதிகைப் பொறித்துத்தாத்து நிறுத்த வரலாற்றுத்துறை லீகிடர் கேஸ்வி கமித்திரா குமாரு தட்சிகப்பிரதியுடன் மூலப்பிரதிகை ஒப் பிட்டுச் சீர்க்கையை நமது துறைமைப் பேரவைக்கும் சேர்ந்த கட்டுரை ஆசிரியரான கேஸ்வி யசோதா பத்மநாதன், இந்துலுக்குரிய அட்டைப்படத்தினை வரைந்த நமது மாணவன் 'சி. புளொக்கைத் தயாரி' துதியிய அழகன் புளொக் தயாரிப்பாளர்கள், இந் நூலினை அச்சுவாகன மேற்றிய சிவா அச்சுக்கத்தார் ஆகியோருக்கு நமது உள்களிற்க நன்றிகள்.

வரலாற்றுத்துறை,
நாடு பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி.

11-02-94

சி. க. சிற்றம்பலம்



1 வரலாற்றுப் பின்னணிஃ

சமத்து வரலாறு பெருமளவுக்குப் பெள்ளத் சிங்கள மக்களது வரலாறாகவே நிரைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பல அடிப்படைக் காரணங்கள் உள். பெள்ளத் தமது சமத்தின் வரலாறு யுக காலத்தின் ஆரம்பம் எனக் கொள்ளப்படும் தேவநம்பியதீஸ் வீண் (கி. மு 247 - 210) ஆட்சிக் காலத்தில் இங்கு புதுத்தப்பட அனுராதபுரத்திலுள்ள பெள்ளத் த சிங்காரைகளில் இம் மதத்தின் வரலாறு சம்பந்தமான நிவீழ்வுகளைக் கோவைப்படுத்தும் மரபும் தோன்றி வரவர்ந்தது. இவற்றோடு முக்கிய அரசியல் நிவீழ்வுகளும் பிறவும் இணைக்கப்பட்டன. கால கதியில் பெள்ளத் தமதக் கண ஞோட்டத்தில் அமைந்திருந்த இக் கருவூலங்களை மையமாகக் கொண்டு பாளிநூல்களாகிய தீவெம்சம், மகாவும்சம், குளவும் சம் ஆகியனவும் பிற சிங்கள நூல் கார்ணம் எழுச்சி பெற்றன.¹ பெள்ளத்தமத வரலாற்றினைக் கூற வந்த இவை நாள்டை வில் இவற்றைத் தழுவிய சிங்கள மக்களது வரலாற்றையும் நாட்டினது வரலாற்றையும் தம்மோடு இன்னத்துக் கொண்டன. இதனால் பெள்ளத்து, சிங்களமக்கள், நாடு ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வரலாறாகவே சமத்து வரலாறு வரையப் பட்டது இத்தகைய வசாலாறு சிங்கள மக்களின் ஆட்சிபீடங்கள் அமைந்திருந்த தலைநகர்களை மையமாகக் கொண்டே எழுதப் பட்டது.

மேற்கூறிய அணுகுமுறையினர் தமிழ் மக்களின் வரலாறு உரியவாறு இடம் பெறாமல் வியப்பன்று. இந்நாட்டிற்கு நாளரி கத்தினர் இட்டு வந்தவர்கள் இன்றைப் பிங்கள மக்களின் முதா தையினர்; தமிழர்கள் இவர்களுக்குப் பின்னர் தான் இங்கு அடி ஏடுத்து வைத்தவர்கள்; ஓவ்வாறு வந்த இவர்கள் படைவீரர் களாகவும், படை எடுப்பாளர்களாகவும் வியாபாரிகளாகவும் இந்நாட்டிற்கு வந்து பெள்ளத் தழுவியினான் ஆக்கிரமித்துச் சீரித்த வர்கள்; உண்மையான மதமாகிய பெள்ளத் தமத்தினை அன்றிப் பொய்யான மத நெறியாகிய இந்து மதத்தினைத் தழுவிய வர்கள்: ஆனால் இந்நாடு உண்மையான நெறியாகிய பெள்ளத் தமத்திற்கும்: சிங்கள மக்களுக்குமூரிய ‘தம்மதீபம்’: இது சிங்கள - பெள்ளத் தமக்களுக்கீருப்பிய பூமி என்றவாறான கருத்துக்களேஇந்நாட்களின் கருப்பொருளாகவுள்ளன. தூரதிஷ்டவசஶாக சமத்துறுத்தமிழ் மக்கள் மதத்தியில் வரலாற்றைக் கோவைப்படுத்தும் மரபு மிகவும் அருகியே காணப்பட்டுள்ளது தற்போது நூக்குக் கிடைக்கும் தமிழ் நாட்களுக்கு கி. பி. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட

காலத்தவையாகும்² இவை கூடத் தற்போதைய வட - கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டிருந்தாலும் கூட இப்பகுதி யின் வரலாற்றினைத் தொடர்ச்சியாகவோ முழுத் மயாகவோ எடுத்துக் கூறுவனவாக அவை அமையவில்லை. இதனால் நாட்டளைவப் பறந்திருந்த சமூத் தமிழ் மக்களின் வரலாறு பற்றி ஒ ஆய்வுக்கும் குறிப்பாக கி மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலப்பகுதிக்குரிய பாளி, சிங்கள நூல்களிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது.

சமூத்து வரலாற்றியல் ஆய்வில் சிங்கள மக்களின் வரலாற் றைக் கூறும் இலக்கிய ஆதாரங்கள் இவ்வாறு முதன்மை பெற இக்கண்ணோட்டத்திற்குதான் சமூத்துத் தொல்லியல் ஆய்வு என்கிற முடுக்கி விடப்பட்டன சமூத்துத் தொல்லியல் ஆய்வு ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பின்னணியை உடையதொன்றாகக் காணப்பட்டாலும் இவ்வாய்வில் வரலாற்றுக் காலத் தொல்லியலுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதை குறிப்பிடத்தக்கது. இவ்வரலாற்றுக் காலத் தொல்லியற் சான்றுகளில் இந்நாட்டின் பெரும்பால்மை மக்களாகிப் பிங்கள் - பெளத்தமக்களின் சான்றுகள் விதிந்து காணப்படுவதால் இவற்றை எடுத்துரைக்கும் விகாரைகள், பிறவடிடங்கள், சிறபங்கள், ஓசியங்கள் கல்வெட்டுகள் ஆகியவற்றுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. இத்தகைய தொல்லியற் சான்றுகளையும் பாளி சிங்கள நூல்களையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று நூல்களிற் கூட இக்காலப் பகுதியில் தமிழ் மக்களின் வரலாறு பற்றிக் கூறும் தொல்லியற் சான்றுகளுக்கோ அன்றிச் சிங்கள கலாசார வளர்ச்சியில் தமிழ்க் கலாசாரம் கொண்டுள்ள பங்கு பற்றியோ உரிய முறையில் மதிப்பீடு செய்யப்படவில்லை ஓவ்வாறு தமிழ் மக்களின் வரலாறு சமூத்து வரலாற்று நூல்களில் உரிப் பிடத்தினைப் பெறாமைக்கு இன்னுமொரு காரணமும் இருக்குது. இந்நூற்றாண்டின் முக்காற் பகுதியில் இறுதியில் இருந்து தமிழ் மக்கள் சிங்கள மக்களின் மேலாண்மைக்குச் சுவாலாக அமையும்வண்ணம் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளும் சமூத்துச் சிங்கள வரலாற்றாசிரியர்கள் மேற்கூறியவாறு சமூத்து வசலாற் றினை அனுங்க வைத்தது. இத்தகைய அனுங்கு முறையில் மூலம் தமிழ் மக்களின் பழைமை, பங்களிப்பு மறுங்கடிக்கப்பட, இந்நாடு சிங்கள மக்களுக்குரிய பூரிய என்ற வாதம் முதன்மை பெற்றது.

எனினும் கடந்த கால நூற்றாண்டுக்கு முன்னர் அதைவு 1967இல் அனுராதபுரத்திலும், 1970இல் ஏந்திராகடையிலும்

பொருப்பிப்பிலும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகள் ஈழத்தின் நாட்டிக்கிள் தோற்றும் பற்றியும், இத்தகைய நாகரிக வளர்ச்சியில் இந்நாட்டுச் சிங்கள - தமிழ்மொழி பேசுவோர் ஆற்றியுள்ள பங்களிப்புப் பற்றியும் பல அரிய தகவல்களைத் தந்துள்ளன.

இதன் விளைவாக சமூத்து வரலாற்றினை மூன்று முக்கிய கால கட்டங்களாகப் பிரித்து, இம்மூன்று கால கட்டங்களிலும் வாழ்ந்த மக்கள் பற்றியும், இந்நாட்டு நாகரிக வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்புப் பற்றியும் உரியவாறு மதிப்பீடு செய்ய முடிவின்றது. இம்முப்பிரிவுகளில் முதலில் வருவதுதான் வரலாற்றுக்கு முற்பட்ட காலமாகும். இக்காலந்தான் எழுத வாசக்கத் தெரியாது அநாகோக நிலையில் வாழ்ந்த கற்கால மக்களின் காலமாகும். இஸ்தறய 'வேடரிங்' முதாதையினரே இவர்களாவர். இக்காலத்திற்கும் வரலாற்றுக் காலத்திற்குப் பிடிடப்பட்ட காலம் இம்முப்பிரிவுகளில் இரண்டாவது இடத்தினைப் பெறுப் பரவாற்றுதய காலமாகும். வரலாற்றுக் காலத்தின் பிரதான அம்சங்களான நகர வாழ்க்கை கட்டிட அமைப்புகள், எழுத்தின் உட்யோகம், நாணயம், சமூக, பொருளாதாரக் கட்டமைப்பு ஆகியன அருமைப்பத் தொடங்கிய காலமாகையால் இது இவ்வாறு பேயர் பெற்றது இக்காலத்தினை இநம்புக்காலம் அல்லது பெருங்கற் காலம் என அழைப்பதும் உண்டு. தென்னிந்தியா, ஈழம் ஆகிய பிராந்தியங்களின் நாகரிக சர்த்தாக்கள் இக்காலமக்களே இவர்கள் தான் இன்றைப் பிங்கள் - தமிழ் மொழி பேசுவோரின் முதாதையினரான 'திராவிடர்' ஆவர். இவர்கள் வார்த்தைடுத்து நாகரிகமே வரலாற்றுக்கால நாகரிகமாகும் இக்காலத்தினைச் சிங்கள அரசகளின் தலைமைப்பீடிங்களைச் கொண்டு பல்வேறு காலப்பிரிவுகளாக ஆராயும் மரபுண்டு. இத்தகைய தலைநகர்களின் முதன்மை பெறுவதுதான் அநுராதபுரமாகும். அநுராதபுர அரசின் காலம் கி. பி. 993 இல் அல்தமன்மாகின்றது.

கடந்த கால்நூற்றாண்டுகளாக சமூத்துத் தொல்லியற்றுறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுகளால் சமூத்து நாகரிகம் பற்றியும் இந்நாட்டிக் காலத்தின் இன்றைய தமிழ் பேசு மக்களின் பங்களிப்புப் பற்றியும் இக்காலத்திற்கு முன்னர் இத்துறை பற்றி ஆராய்ந்த அறிஞர்களுக்குக் கிட்டாத பல சான்றுகள் வெளிவந்துள்ளன அகழ்வாராய்ச்சித்துறைச் சான்று களைப் பெறுதி செய்வதாக சமூத்தின் மிகப்பழைச் கல்வெட்டுகளான பிராமிக் கல்வெட்டுகள் அமைகின்றன. முன்பெல்லாம் இக்கல்

வெட்டுகள் இந்நாட்டின் சிங்கள மக்களின் முதாதையினர் வட இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து வந்ததற்கான தடயங்களாகக் கருதப்பட்டன. ஆனால் இக் கல்வெட்டுகள் பற்றி மேற்கொள் எப்பட்ட அண்மைக்கால ஆய்வுகள் பொத்த மதத்திற்கு அளிக் கப்பட்ட தானங்களை எடுத்தியம்பும் அதே நேரத்தில் திராவிட மக்களின் பெரும்பகுதியினரான சிங்கள மக்களின் முதாதையினர் பெளத்த கலாசாரத்தின் ஊடுருவரால் பெளத் தார்களாக நார்களும், யக்ஷர்களும் அமானுஷர்கள் என்றும் இவர்களில் நாகர்களிலே இருப்பிடமாக விளங்கிய வடப் புதுத்தப்பட்டுள்ளது. இக்கைத்தகளில் விஜயனும் அவனது கூட்டத் தினரும் இங்கு கால்வைத்தபோது இடை வாழ்ந்த மக்களான நாகர்களும், யக்ஷர்களும் அமானுஷர்கள் என்றும் இவர்களில் நாகர்களிலே இருப்பிடமாக விளங்கிய வடப் புதுத்தப்பட்டுள்ளது. மேலும் இடைக்காலத்தோடு செலுத்தத்தோடு சமூகமாறியதை எடுத்து துக்காட்டியுள்ளன. ஆகவே ஈழத்தமிழரின் பழையமை எனவும் எடுத்துக்காட்டியுள்ளன. ஆகவே ஈழத்தமிழரின் பழையமை இன்று ஏற்கப்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில், தமிழரின் வரலாறு இங்கு கிடைக்கும் பல்வேறு வகையான சான்றாநாஞ்சனா கையில் பிராமி கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகள், சிங்களக் கல்வெட்டுகள், கட்டிடங்கள், சிற்பங்கள் ஆகியன வற்றைக் கொண்டு நிறைப்படு தமுடிகின்றது.

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் கற்காலமாகவே காணப்படுகின்றது. இதன் காலம் கி.மு. 185,000 - 1000 வரையிலான காலப் பகுதியாகும்.³ இந்தியாவில் இக்காலம் பல உட்பிரிவுகளைக் கொண்டு காணப்படுவதோடு இதன் ஆரம்ப இற்றைக்கு ஐந்து இலட்சம் வருடங்களுக்கு முற்பட்டதாகவும் கொள்ளப்படுகின்றது. ஈழத்தில் இக்காலத்திற்குரிய பிரிவுகள் எல்லாம் காணப்படாவிட்டாலும் கூட பழைய கற்காலம், இடைக்காலத்திற்குரிய தடயங்கள் உள். பழைய கற்காலத்திற்குரிப் புதயங்கள் வடப்பகுதியிற் காணப்பட்டாலும் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தான் விதந்து காணப்படுகின்றன. இடைக்காலத்திற்குரிய தடயங்கள் யாழ் குடாநாடு தவிர்ந்த ஈழாகி முழுவதும் காணப்படுகின்றன இக்காலக் கருவிக்களை ஆக்குஷத்துப் பயன்படுத்தப்பட்ட 'குவாட்டஸ்' இனக்கற்கள் யாழ் குடாநாட்டில் காணப்படாததால் தான் இக்கால ஆயுதங்கள் இங்கு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. எனினும் இக்கால ஆயுதங்களுக்கும் தமிழகத்தில் கிடைத்துள்ள கற்கால ஆயுதங்களுக்குமிடையே நெநங்கிய ஒரியமையக் கண்ட அறிஞர் இவற்றை ஆக்கிய மக்கள் தமிழகத்தில் இருந்து ஈழத்தின் அடைந்திருக்கலாமெனக் கருதுகின்றனர். இவர்கள் தான் இன்றைய வேடர்களின் முதாதையினர் ஆகும். இவர்கள் பேசியமெஸ்மி ஒஸ்ரிக்கொழியாகும். இப்பார்த்து 28,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பாகிய இக் கலாசாரம் கி.மு. 1000 வரை ஈழத்தில் நிலை கொண்டிருந்தது.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்கும், வரலாற்றுக் காலத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியே வரலாற்று உதவ காலமாகும். (கி.மு 1000 - 159 வரை) இக்காலத்திற்கு நம்தாட்டுக்கு நாகரிகத்தினை அளித்த மக்கள் இங்கு கால் வைத்தனர்,⁴ பாளி, சிங்கள நூல்களில் இச்செய்தி கட்டுக்கதையாக உருவைப் படுத்தப்பட்டுள்ளது. இக்கைத்தகளில் விஜயனும் அவனது கூட்டத் தினரும் இங்கு கால்வைத்தபோது இடை வாழ்ந்த மக்களான நாகர்களும், யக்ஷர்களும் அமானுஷர்கள் என்றும் இவர்களில் நாகர்களிலே இருப்பிடமாக விளங்கிய வடப் புதுத்தப்பட்டுள்ளது. மேலும் இடைக்காலத்தோடு நாகரிகத்தினை ஆண்டாரச்கள் பற்றிய குறிப்பும் உண்டு. இடைக்காலத்தகளின் கதாநாயகர்களாக விஜயன், பண்டுகாபயன் போன்றோர் விளங்குகின்றனர். இவை கட்டுக் கைத்தகளே எவ வரலாற்று அறிஞர்கள் ஏற்றுக் கொண்டாலும் கூட இக்கைத்தகள் நம்பாட்டிய வரண்டவையே யுக்திகளிலுள்ள ஆகிறோரங்களில் வடப் புதுத்தியாகவே இருந்து வந்த விஜயனதும் அவனது சந்ததியினரதும் குடியேற்றத்தையே எடுத்துக் காட்டுவதற்கான சிங்கள மக்களின் முதாதையினர் இவர்களே எவும் கூறுகின்றனர்.⁵

2 நாடும் மக்களும்:

சிங்கள மச்களின் முதாதையினர் வட இந்தியாவிலிருந்து வந்தனர் என்பதற்கு ஆசாரமாக விளங்குவது வட இந்தியாவோடு இவர்களை இணைக்கும் இடப்பெயர்களும், வஸப்பெயர்களும் ஆகும் பாளிநூல்கள் கூட இவ்விடப் பெயர்களைக் குறிக்கின்றனவே அன்றி இவர்கள் வட இந்தியாவிலிருந்து வந்தார்கள் எனக் கூறவில்லை இங்கிடப்பெயர்களை ஆராய்ந்த அறிஞர்கள் தான் சிங்கன மக்களின் முதாதையினர் 'ஆரியர்' என அழைத்து ஈழத்தின் ஆதிக்குடியேற்றங்களை ஆரியர் குடியேற்றங்கள் எனத் தமது நூல்களிற் கூறியுள்ளனர்⁷ ஆனால் இவ்வாறு வட இந்தியாவுடன் ஈழத்து ஆகிக்குடியேற்ற வசாசிகளைப் பாளி நூலோரை இணைப்பதற்குக் காரணம் விஜயன் கடை, பண்டுகாபயன் கடை ஆகியவைற்றுக்கான கருப்பொருள் இவர்களுக்குப் பர்ச்சியமாக இருந்த ஜாதக்கதைகளிலிருந்தே பெறப்பட்டனம்யாகும்.

இச்சிங்கள் என்ற நாட்டின் பெயருக்குக் கொடுக்கப்பட்ட விளக்கமாகவே விஜயன்கதையும் இக்காலத்தில் முன்னிலை பெற்றது என்றும் இக்கைத்தையே ஜாதக்கதைகளோடு ஒப்பிட்டு

ஆராய்ந்த புக்குத்த வரலாற்றாளியரான் மென்டில் கூறியிருப்பது ஈண்டு நினைவு கூரப்பாலது.⁸ இவர் மேலும் இக் கட்டிலினை ஈழத்தில் ஆதியிலேற்பட்ட சிங்கள மக்களின் குடியேற்றத் திற்கு ஆதாரமாகக் கொள்ள முடியாதெனவும் கூறி முடித்துள்ளார். பாளி நூல்கள் விஜயனின் தந்தை சியகபாகு சிங்கத்தைக் கொற்றால் அவனின் சந்ததியினர் சீகள், (சிம்கள்) என அழைப்பெப்பட்டனர் என கூறுகின்றன.⁹ ஆனால் சீகள் என்ற வடிவத்தில் இரு பகுதிகள் உண்டு ஒன்று ‘சி’ மற்றது ‘கள்’ ஆகும். (சி+கள்) ‘சி’ என்றால் பாளி மொழியில் சிங்கத்தைக் குறிக்கும் ‘கள்’ என்றால் ‘கொல்லல்’ என்று பொருள்படும். இக் கருத்துக்கண மையமாக வைத்து விஜயனின் சந்ததியினராகிய சிங்களவருக்கும் சீகள், சிங்கள என்ற பெயர் இடப் பட்டது போல் தெரிகின்றது. நாட்டுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் இவ் வாறு ஒரு இனத்தவருக்கு வழங்கப்பட்ட பெயராக நாள்கைவில் விளக்கம் கொடுக்கப்பட. சிங்கள மக்கள் தனித் தூவமானவர்கள் என்ற இன உணர்வு ஏற்படத் தொடருகியது. எவ்வாறு யாழிப்பாணம் என்ற பெயருக்குக் கொடுக்கப்பட்ட விளக்கமாக யாழிப்பாட்டிக்காத உருவானதிதா அவ்வாறே சீகள் என்ற நாட்டின் பெயருக்குக் கொடுக்கப்பட்ட விளக்கமாகவே விஜயன் கதை உருவானது என்னலாம். இதோடு நம்நாட்டின் பழைய பெயரான ஈழம் என்ற பெயர் திரிபடைந்து ‘சிறி’ என்ற அடைமொழியுடன் கேர்ந்துசீகள் என்ற பாளி வடிவமாகவும் சிம்கள் என்ற வடமொழி வடிவமாகவும் வளர்ச்சியடைந்தது என்பது ஏற்படைய கருத்தாகிறது.¹⁰

தமிழ்நால்கள் ‘கடமேகள்கள்’ பற்றித் தெரிவித்துள்ள கருதுக்களும் இச் சந்தர்ப்பத்தில் மனம் கொள்ளத்தக்கது. தமிழ் நால்கள் கடமேகள்களால் அழிந்ததாகச் சூரும் பிரதேசங்களான ஏழ் தெங்கநாடு, ஏழ் மதுரைநாடு, ஏழ்முனிபாலைநாடு, ஏழ் பின்பாலைநாடு, ஏழ் குற்றநாடு, ஏழ் குணகாவரைநாடு, ஏழ் குறும் பணைநாடு ஆகியபிரதேசங்களில் ஒருபகுதியாக சமூழம் இருந்திருக்கலாம் போல் தெரிகின்றது. காரணம் ‘சழும்’ என்ற சொல்லிற்கும் ‘ஏழ்’ என்ற சொல்லிற்கும் தெருங்கிய ஒற்றுமை உண்டு¹¹ மேற்கூறி யநாடுகள் அமிக ‘சழும்’ மட்டுமே எஞ்சியது போத தெரிகின்றது.

இக்கட்டு கறைகளில் கூட வட்சிமிக்கு மாகாணங்கள் இடம் பெற்றிருப்பது அவதானிக்கத்தக்கது வடநூட்டு விஜயன் மன்றத் தெப்ப பாண்டி நாட்டு இவரை எனக்குறிக்கப்பட்டுள்ளது விஜய

வின் மனவியாகிய இவ் இளவரசி வந்திறங்கிய துறைமுகமாக மன்னார் மாவட்டத்திலுள்ள மாந்தை குறிக்கப்படுகின்றது பாளி நூல்கள் இதன் 'மாதித்த' (மகாதீர்த்த) என அழைக்கின்றன.¹² இதன் பொருள் பெருந்துறை என்பதாகும். அத்துடன் விஜயன்வதி திறங்கிய இடம் தமிப்பண்ணி எனவும் அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் இது நாட்டினது பெயராகவும் மாறியுள்ளது எனவும் பாளி நூல்கள் கூறுகின்றன.¹³ இவ்விடம் மன்னார் மாவட்டத்திலுள்ள அருவியாற் ரிச் கரையில் அமைந்துள்ளது என இனக்கண்டு கொள்ளப்பட்டுள்ளது¹⁴ இவ்விடத்தின் பெயராகிய 'தமிப்பண்ணி' கூட வடமொழி வடிவமாகிய தாமரவர்ணி என்ற வடிவுமே எனவும் இவதற்கிண் மூலவடிவம் தமிழ் வடிவமாகிய பாண்டி நாட்டிலுள்ள 'பொருணை' ஆறு எனவும் கொள்ளப்படுகின்றது¹⁵ 'தண்பொருணை' தான் தமிப்பண்ணி என்ற பாளி வடிவமாகி ஈற்றிக் 'தாமரவர்ணி' என்ற வடமொழி வடிவத்தைப் பெற்றது எனவும் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாண வைவாமலை ஆசிரியர் விஜயன் வந்திறங்கிய இடமாகக் கதிரைமலையைக் குறிப்பிட்டு இது சமுத்தின் மத்திய பகுதியிலிருந்தது எனக் கூறியுள்ளார்.¹⁶ ஆனால் வடபகுதியில் அரசமைய பீடமாக விளங்கிய கதிரைமலை (கந்ததோகைட) பற்றிக் கேள்விப்பட்ட இவர், இக்கதிரைமலையைத் தாம்வாழ்ந்த காலத்தில் (கி. பி. 18ஆம் நூற்றாண்டில்) பிரபல்யம் பெற்ற விளங்கிய கதிரைமலையுடன் (கதிர்காமத்துடன்) இணைத்து வட பகுதிக்குரிய கதிரைமலையை தாட்டிடன் மத்திய பகுதியில் அமைந்திருந்த கதிரைமலை எனத் தவறு தலாக இணங்கண்டுள்ளார் பொலத் தெரிகின்றது மட்டக்கணப்பு தமிழகத்தினை உள்ளடக்கிய உரேக்கணை என்ற பெயரும் இப்பகுதியிலுள்ள ‘கவாபி’ என்ற பெயரும் விஜயனின் கூட்டாளிகளால் ஆரம்பிக்கப் பட்ட குடியேற்றங்காரகும்¹⁷ விஜயன் மட்டுமன்றி விஜயனின் பின் அரசுக்கட்டிலேறிய அவளின் கலோதரன் சமித்தவின் மகனாகிய பண்டுவாகுத்தவ, அவன் மனைவி பட்ட கச்சன ஆகி போர் வந்திறங்கிய துறைபாகத் திருக்கோணமலைத் துறைமுகம் அறிஞரால் இனங்கண்டு சொல்லப்பட்டுள்ளது. பாளி நூல்கள் இதனை ‘கோகரண’ என அழைக்கின்றன.¹⁸

பாஷ்டிநாட்டு இவரசியடி வந்த 700 தேசியதும் விஜயனின் 700 நாட்பர்களை மணற்றதாக மகாவிசம் கூறும் செய்தி கை நோக்கும் போது இவர்களே இந்நாட்டின் நாட்களைக் கர்த்து

தாக்கள் எனப் பாளி நூல்கள் கூறுவதை அவதானிக்கும் போதும் ஆசி ஈழத்து நோகரிக் வரலாற்றில் தமிழ் மக்கள் பெற்றிருந்த முக்கியத்துவம் புலனாகின்றது இவ்வாறே விஜயனின் பின் அரசு கட்டிலேறிய மன்னர்கள் பலர் பண்டுவாசதேவ, பண்டுகாபய போன்ற பெயர்களைச் சூடியிருந்தனர். மகாவம்சத்திற்கு காலத் தால் முந்திய தீவஷசத்தில் ‘பண்டுகாபய’ (பகுண்ட) எனவும் இவனின் பிராமண ஆசிரியன் ‘பண்டுல’ எனவும் வீளிக்கப்படு கின்றான். சிங்கள வழலாற்று ஆசிரியர்கள் இவ் ஆதிகங்கள் வட நாட்டிலிருந்து ஈழம் நோக்கி ஏற்பட்ட புலப் பெயர்வு களை எடுத்துக் காட்டுவதாகக் கொண்டு பாளி நூல்களில் ‘பண்டு’ என்ற செயருடன்காலாப்படும் மன்னர்கள் வடநாட்டிலுள்ள ‘பண்டு’ வக்கம் வழிவந்தவர்களாகையால் இவ்வாறு அழைக்கப் பட்டனர் எனவும் கொள்கின்றனர். பாளி நூல்களில் தமிழகப் பாண்டியர் ‘பண்டு’ என அழைக்கப்படுவதை நோக்கும் போதும் விஜயனின் மனைவி மட்டுமேன்றி விஜயனின் தோழரின் மனை வியர் கூட பாண்டி நாட்டிலிருந்து வந்தனர் என்ற மகாவம்சத் தீன் குறிப்பினை நோக்குக் கோதும் இப் ‘பண்டு’ என்ற பெயர் தமிழகத்துப் பாண்டியரையே குறித்து நின்றது எனலாம்.¹⁹ தாலும் ஈழத்தின் பழைய பெராகிய தமிழப்பண்ணி கூட இவ்வாறே ஈழத்தின் பழைய பெராகிய தமிழப்பண்ணி கூட பாண்டி நாட்டிலிருந்து, தன்மொருணை ஆற்றங்களையிருந்து இங்கு குடியேறிய மக்களால் இடப்பட்ட பெயர் எனக் கொள்ளலாம். பெறுந்தறையின் பாளி வடிவமாகிய ‘மாதித்து’ என்ற பதம் கூட பாண்டி நாட்டிலுள்ள திருப்பெருந்துறையை-நடமனக்கன் முன்னே நிலை நிறுத்துகின்றது.

இவ்வாறு மேற்கூறிய செய்திகள் கட்டுக்கைகளாக இதுநாலும் கூட கிறிஸ்தாபதத்திற்கு முன்னர் ஈழத்தில் தமிழ் மக்களின் நடமாட்டம் ஏற்பட்டதையே இவை உருவ கப்படுத்து கின்றன எனக் கொள்ளலாம். மேலும் இக் கட்டுக்கள் கூறுவது போல் இம்மகிள் கட்டுத்தினர் வட இந்தியாவிலிருந்து ஈழம் வந்ததற்கான தொல்லியற் சான்றுகள் இற்றைவரை இங்கே கிடைக்கின்றன. கிடைக்கின்ற தொல்லியற் சான்றுகளும் தென் விந்தியாவைப் போலவே ஈழத்திலும் ஆதியில் தென் னாட்டுத் திராவிட மொழிகளைப் பேசிய மக்கள் கூட்டத்தினரே வாழ்ந்தனர் என்றுத்துக் காட்டியுள்ளன.²⁰ இம்மக்கள் விட்டுச் சென்ற தொல்லியற் எச். ஏ. கூ. ‘பெருங்கற்காலப் பண்பாடு’ எனத் தொல்லியலாளரால் அழைக்கப்படுகின்றன.

3. பெருங்கற்கால நாகரிகமும் திராவிட வடிப்படையும்

பெருங்கற்காலத் தொல்லியில் சின்னங்கள் பாளி சிங்கள நூல்கள் கூறும் ஆதிக்குடியேற்றங்கள் நடந்த இடங்களில் காணப் படுவதை நோக்கும் போது தென்னாட்டில் இருந்து அன்று ஏற்பட்ட புலப்பெயர்க்கிணையே பாளி, சிங்கள, நூல்கள் வடநாட்டிலிருந்து ஏற்பட்ட புலப்பெயர்ச்சி யாகக் கொண்டுள்ள கை தெரிகின்றது. பெரிய கற்களை அமைத்து சமச் சின்னங்களை அமைத்ததால் இக்கலாசாரம் பெருங்கற்காலப் பண்பாடு எனப் பெயர் பெற்றது. ஆனால் கற்களால் அழைக்கப்படாத சவ அடக்கங்களும் தாழியடக்கங்களும் இப்பகுப்பில் அடங்கத் தவற வில்லை. காரணம் இவை யாவற்றுக்கும்படையே இழைவிட்டோடு ஒக் பிறகலாசார அங்கங்களாகும். இவ்வகுக்கங்களிற் கறுப்புச் சிவப்புநிறங்கட்டாண்டங்கள், இரும்பாயுதங்கள், பிற வெள்கலப் பொருட்கள், அணிகலன்கள் ஆகியன அடங்கினாலும் இக்கலாசாரத்திற்குத் தனித்துவத்தினை அளிப்பனவாக மக்கள் குடியிருப்புகளும் சமச்சீலங்கள், குளங்கள், வயல்கள் ஆகியன விளங்குகின்றன. இத்தகைய ஓர் அமைப்பினையே தென்னிந்திய பெருங்கற்காலக் கலாசாரத்திலும் காணப்பதால் அக்கலாசாரத்தின் படர்ச்சியே ஈழத்துப் பெருங்கற் காலமென்றும் கொள்ளப்படுகின்றது.

சமச் சின்னங்களை அவற்றின் தோற்றுத்தினைக் கொண்டு கல்லறைகள், கல்மேசைகள், கல்வட்டங்கள் போன்ற பல பல பிரிவுகளாக அறிஞர்கள் பிரித்துள்ளனர். இம் மக்கள் வாழ்ந்த வசிப்பிடங்கள், அவர்கள் அமைத்த சமச்சின்னங்கள், சவ அடக்கங்கள், வயல்கள், குளங்கள் ஆகிய நான்கு அங்கங்களும் இக்கலாசாரத்தின் முதுகெலுக்பாக விளங்கின. மக்கள் வசித்த இடங்களாக அருராதபுரம், கந்தரோட்ட, மாந்தை, மாகம (திசமகாராம) ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகள் இவைஆதியில் ஒரே பொதுத்தன்மையான கலாசாரப் பண்பை கொண்டிருந்ததை எடுத்துக் காட்டுகின்றன. இதே போன்று இவற்றுக்கும் ஈமச்சின்னங்களை உள்ளடக்கிய அடக்கமுறைகளுக்குமுள்ள தொடர்பினை புத்தளம் மாவட்டத்திலுள்ள பொருப்பு, மன்னார் மாவட்டத்திலுள்ள மாந்தை, யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஆணைக்கோட்டை காரைநார் (சத்திராந்தை) ஆகிய இடங்களிலும் அநுராதபுர மாவட்டத்திலுள்ள திவுவலேவ

கருகல்கின்ன போன்ற இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட அகழ் வள்ளின் போது கிடைத்த பொருட்கள் உறுதி செய்கின்றன.²¹
(படம் - 1)

பொதுவாக இவற்றுக்கும் தென்னிந்தியரில்லோ அதிலும் தமிழ் ஏத்தில் கிடைத்த இத்தகைய பொலுட்களுக்குமிடையே இணைசிட்டோடு ஒற்றுமை அவதானிக்கத்தக்கது இத்தகைய சிங்கங்களில் அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தப்படாதவையாக வள்ளியா மாவட்டத்திலுள்ள மாமடுவலில் காணப்படும் கல் வட்டங்கள், கல்வறைகள், மட்டக்களப்பு தமிழகத்திலுள்ள திராவீஸில் காணப்படும் கல்வட்டங்கள், கல்மேசகள், கல்லறைகள் ஆகிய வளமுக்குறிப்பிடத்தக்கன. இக்கலாசாரத்திற்குரிய மக்களின் எலும் புக்குடுகள் புத்தளம் மாவட்டத்திலுள்ள பொம்பரிப்பில் கிடைத்துள்ளன. இவற்றை ஆராய்ந்த அறிஞர் இவற்றுக்கும் தென்னிந்தியாவிலுள்ள திராவீஸ் மொழிபேசும் மக்கள் கூட்டத்தினருக்கு மிடையேயுள்ள ஒற்றுமையை எடுத்துக் காட்டியுள்ளனர்.²² இதனைவிட பண்ணாரில் கிடைத்த எலும்புக் கூட்டினை ஆராய்ந்த தோரும் இத்தகைய முடிவுக்கேவந்துள்ளனர்²³ ஆணைக்கோவெத்தை எலும்புக்கூட்டுக்கும் மன்னாரில் கிடைத்த எலும்புக்கூட்டுக்குமிடையே அணைப்பு நிதியாகக் காணப்படும் ஒற்றுமை மேலும் இவ்வெலும்புக்கூடும் திராவீஸ் மக்களுடே என்பதனை எடுத்துக் காட்டியுள்ளது²⁴ இதனை இதனோடு கிடைத்த வெண்வதறி வரான முத்திரையும் உறுதிசெய்கின்றது. இங்கு முத்திரையின் வாசம் கோவேதன் / கோவேந்தன் / கோவேதம் என இனங்காணப்பட்டுள்ளது.²⁵

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வர்வாற்றுதய வாய்ப் புலப்பெயரிச்சி தென்னிந்தியாவிலிருந்து ஏற்பட்ட தென்பதும் இதனை உருவாக்கியவர்கள் திராவீஸ் மக்களே எடுத்தும் இன்று சிங்கள், தமிழ்மொழி பேசுவோர் இவர்களின் வழித்தேன்றால் கனே என்றும் தெளிவாகின்றது. இவர்களுடன் முத்தின் கற்கால மக்களாகிய வேடர்களின் முதாதைவரும் காந்து உருவாகியதே இன்றைய முத்து நாகரிமொகும்.²⁶ இதனால் முத்தின் வரலாற்று உதயால் நாகரிகத்தினை வித்திட்டு வனர்த்தவர்களுக்கு இவர்களேயாகும். சங்க இலக்கியங்கள் பேசும் பழந்தமிழ் மூலின் மாசின்னங்களுக்கு சிரியைகளும் இப்பெருங்கற்காலப் பண்பாட்டையே எடுத்துக் காட்டுகின்றன. இப்பெருங்கற்காலக்களாகாரத்திலிருந்து உருவாகிய மொழிகளே தேவைநிந்தியாவில் இன்று

பேசப்படும் தமிழ், மனவாளம், கன்னடம், தெஹங்கு ஆகும். இப்பின்னணியில் நோக்கும்போது முத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திராவீஸ் மொழிகள் காணப்பட்டதும் புலனாகின்றது. சிங்கள மொழியின் மூலமொழியாகிய எலு, தமிழ்மொழி ஆகியன இவற்றுட் குறிப்பிடத்தக்கனவாகும்.

சிங்கள் தமிழ் மொழிகளுக்கிடையே காணப்பட்ட அடிப்படை ஒற்றுமை பெளத்த மதத்தோடு வந்த பாவிமொழியின் செல்வாக்கால் சிங்களம் தனியான ஒரு போக்கில் செல்லுமுன்னர் அது திராவீஸ் மொழிக்குரிய பண்புகளுடன் விளங்கியதை எடுத்துக் காட்டியுள்ளது²⁷ அத்துடன் சிங்கள் - தமிழ்ச்சூருகங்களிடையே நிலைம் உறவுக்குறைப் பெயர்கள், கவாசார அம்சங்கள் ஆகியவைம் இதனை உறுதிப்படுத்துகின்றன. பெளத்தத்தை முழுமூல்னர் சிங்கள் மக்களின் முதாதையினர் இந்துக்களாகவே விளங்கினர். இதனை முத்தின் மிகப்பழைய கல்வெட்டுக்களாகிய பிராமிக் கல்வெட்டுக்கள் எடுத்தியட்டுகின்றன.²⁸ இவை பெளத்த மதத்திற்கு மக்களால் அளிக்கப்பட்ட குகைத் தான் மங்களை எடுத்துக் காட்டும் அதே நேரத்தில் இவர்கள் குடியிருந்த பெயர்கள் இவற்றை அளித்த மக்களின் பழைய இந்து சமய நம்பிக்கைகளை எடுத்துக்காட்டுகின்றன துரதிஷ்டங்கமாக இத்தகைய குகைக் கல்வெட்டுக்களில் பெறும்பகுதி வட்டிமுக்கு மாகாணங்களுக்கு வெளியே தான் காணப்படுகின்றன காரணம் இங்காணங்களில் குகைகளை ஆக்குவதற்கான கருங்காற்பாறைகள் குறைந்து காணப்பட்டதேயென்றாம். இக்கல்வெட்டுக்களின் வரிவடிவம் பிராமி வரிவடிவம் ஆகும். தென்னாசியாவில் பெளத்த மதத்திற்கு அளிக்கப்பட்ட நான்களை எழுதப் பயன்படுத்தப்பட்ட இவ்வடிவம் வட இந்தியாவிலே இருந்துகான் பெளத்தத்தோடும் அதன் மொழியாகிய பாளி பிராகிருத மொழியோடும் முழும் வந்ததென நம்பப்பட்டாலும் இவ்வரிவடிவம் வருமுன்னரே தமிழகம் - முழும் ஆகிய பகுதிகளில் இதற்கு முன்னர் ஒரு பிராமி வரிவடிவம் காணப்பட்டதை அறிஞர்கள் இனங்களைக்கொண்டுள்ளனர்.²⁹ இவ்வரிவடிவத்தை தெக்னிந்தியத் திராவீஸ்³⁰ தமிழ் வரிவடிவம்³¹ என இனங்களுடுக்கொள்கின்றனர். பெளத்தத்தோடு வந்த வட இந்திய வரிவடிவத்தின் செல்வாக்கால் இது நாள்டைலில் செல்வாக்கு இழந்ததனையும் முத்துப்பிராமிக் கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன.

வரவடிவத்தைப் போன்றே ஜிங்கு நிலை கொண்டிருந்த மொழிகளாகிய தமிழ் எலு ஆகியவற்றின் சில பழைய வடிவங்களும் கிறிஸ்தவத்தின் மூடிலில் பிராகிருத வெள்ளத்தில் அமைந்ததையும் பாளிப் பிராகிருத மொழியில் அமைந்திருந்த இக்கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன³². இத்தகைய பழைய வடிவங்களிற் பல சங்க இலக்கியங்களிற் காணப்பட்டதும் என்று அவதானிக்கத்தக்கது. இவற்றில் ஒன்றுதான் 'பருமக்' என்ற வடிவமாகும். இதன் மூலத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளாத பலர் இது வடமொழி வடிவமாகிய 'பிரமுக்' என்பதன் திரிபுனீர் இடமாக எடுத்துக் காட்டியுள்ளனர் ஆனால் இப்பிரமுக என்பது தவறாக இன்று தமிழில் 'பிரமுகர்' என்று வழங்கப்படுவதை நோக்கான இன்று தமிழில் 'பிரமுகர்' என்று வழங்கப்படுவதை நோக்கும் போது இச்கல்வெட்டுக்கள் கூறும் பிரமுகவின் மூலம் வேறாகவே தென்படுகின்றது. இதனால் சங்க நூல்கள் பருமகன், பெருமகன் என அழைக்கின்றன. இவற்றோடு ஒத்த ஒரு பழைய வடிவம் தான் 'பருமக்' ஆகும். பெருமான், பெம்மான் பெருமான், பருமகன் ஆகியன இதனின்றும் மருஷிய வடிவங்களோ. கிறிஸ்தாப்தத்துக்கு முன்னால் 1000 க்கு மேற்பட்ட கல்வெட்டுக்களில் இவ்வடிவம் கிட்டத்தட்ட முன்றிலொரு பகுதிக் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது.

இப்பட்டத்தினைச் சூடியோர் சங்க இலக்கியங்கள் கூறுவது போக நாட்டு நிர்வாகத்தில் முதுகெலும்பாக விளங்கிப் பக்கள் கூட்டத்தினராகும்.³³ இதே போன்று சங்க இலக்கியங்கள் கூறும் 'பரத்', 'பரதவர்' என்ற குழுக்களை இக்கல்வெட்டுக்களில் கிட்டத்தட்ட பத்திலொரு பதுகியில் பரத, பட என்ற வடிவங்களாக நாடு முழுவதும் பரந்து காணப்படுகின்றன,³⁴ இவ்வாறே வேள்,³⁵ ஆய்³⁶ போன்ற குறுநில மன்னர்களும் பிற தமிழ் வடிவங்கள் பலவும் இவற்றில் இடம் பெற்றிருப்பதால் ஆய் முழுவதும் வெள்ளப் பலவும் இவ்வாறு பேசியார் பெளத்திராகித்த மத்தினைத் தழுசிய எலு மொழி பேசியோர் பெளத்திராகித்த மொழிச் செல்வாக்கால் தனியரை மொழி கஸ்சார் பங்பாடு பெற்றவர்களாகவும் இதனைத் தழுவாத மக்கள் கூட்டத்தினர் பழைய மருபுகளைப் பேணியவர்களாகவும் பிரிந்து செல்லத் தொடங்கினர் எல்லாம். இச்சம்பவம் பல நூற்றாண்டுகளாக நடைபெற்ற நிகழ்வாகும்.

4 சிங்கள - தமிழ் இனங்களின் தோற்றும்

பெளத்தத்தின் வருகையோடு ஈழத்தின் பழைய திராவிடக் கலாசாரம் போத்த மத்தினைச் சார்ந்தோர், சாராதோர், என்ற இரு பெரும் பிரிவுகளாக வளர்ச்சி பெற்றாலும் இப்பிரி வசஞ்சுகிடையே காணப்பட்ட வேறுபாடுகள் காலப் போக்கில் தான் கூர்மையடைந்தன. இவ்வாறு கூர்மையடைவதற்கான குடலும் வாய்ப்பும் உள்நாட்டு நிகழ்ச்சிகளால் மட்டுமன்றி வெளிநாட்டு நிகழ்ச்சிகளாலும் ஏற்பட்டது. இச்சாலத்தில் தான் ஈழத்தில் சிங்கள - தரிழ்மொழி பேசியோர் மத்தியில் இவ்வாறு இன்சமய உணர்வுகள் கூர்மையடையத் தொடங்கியதை பேராசிரியர் கிங்ஸ். லீ. டி சில்வா பிள்ளவருமாறு கூறுகின்றார்.³⁷

'பல்லவரின் தாக்கத்தில் இருந்து எழுந்த முக்கிய விளைவு என்னவென்றால் ஈழத்தினிருந்த தமிழர் தமது இனத்துவம் பற்றிக் கூடுதலாக பிரக்ஞாக கொள்ளத் தொடங்கினர். இந்த இனத்துவ உணர்வை பண்பாட்டு ரீதியாகவும் சமய ரீதியாக வை அவர்கள் நிலைநாட்ட முறைந்தனர். இது தான் திராவிட, தமிழ், இந்து என்ற வழக்காகும் அத்துடன் ஈழத்தினிருந்த தமிழ்க் குடியேற்றங்கள் தென் னிந்தி ய படையெடுப்பாளருக்கு ஆதரவு வழங்கும் தளங்களாகவும் விளங்கின.'

வரலாற்றுக் காலத்தின் ஆரம்பத்தில் நாட்டின் பிரதான தலைநாடாக அநுராதபுரம் விளங்கியது எனப் பாளி நூல்கள் கூறுகின்றன. சி. பி. 993இல் சோழரால் கைப்பற்றப் படும்வரை இதனை மையமாகக் கொண்ட வரலாற்கறயே பாளி நூல்கள் படைத்தாலும் இவ் அநுராதபுர அரசின் வரலாற்றில் கூட இது பெரும் பிரிவுகள் உண்டு. முதலாவது முற்பட்ட அநுராதபுர காலமாகும் தமிழகத்தின் சங்க காலமும் அதனைத் தொடர்ந்துள்ள காலமும் இப்பிரிவில் அடங்கும். தரிழ் மக்களின் வடக்கிழக்குப் பிராந்தியங்களைப் பொறுத்தமட்டில் இக்காலத்தினைத் தனியரன் தமிழ் அரசுகளின் காலம் எனவும் அழைக்கலாம்.

இரண்டாவது பிரிவு பிற்பட்ட அநுராதபுர காலமாகும். சி. பி. 6ம் நூற்றாண்டு தொடக்கம் சி. பி 10ஆம் நூற்றாண்டு வரைக் கரிய காலப்பகுதியே இந்தாகும் இக்காலம் தான் தமிழ் சிற்றரசுகள் மேன்மை பெற்ற காலமுருகும். தமிழகத்தில் பல்லவர்

காலத்திலேற்பட்ட தமிழ், இந்து சமயமறுமலர்ச்சியின் காலக்கம் சமுத்திலும் இக்காலத்தில் ஏற்பட்டது இதனால் ஈழத் திலுக் பெளத்தர், பெளத்தரல்லாதோர் ஆகியோருக்கிடையே இந்த வேறுபாடுகள் இக்காலம் தொடர்க்கால் கூர்மையஷ்டயத் தொடங்கியதோடு மொழிகளுக்குள் இலத்துவ உணர்வுகளும் வைக்கத் தொடங்கியது.

5 முற்பட்ட அநுராதபுரகாலம் (தமிழ்கிர்ஹசகள் காலம்)

சமுத்தின் வரலாற்றுக் காலம் தேவநம்பியதீகளின் ஆட்சி யோடு ஆம்பமாகின்றது எனக் கண்டோம் பாளிநூல்கள் அநுராதபுரத்தினைத் தலைநகராகக் கொண்டு ஒர்றையாட்சி அமைப்பில் இம்மன்னின் காலம் தொடர்க்கம் சமுத்திமுழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் ஆஸ்ப்பட்டது எனக் குறிஞ்சும் கூட அநுராதபுர அரசு நிலைத்த காலத்தில் சமுத்தின் பலபகுதிகளிலும் பல சிற்றரசுகள் நிலைத்திரந்துதையும் அநுராதபுர அரசின் வலிமையைப் பொறுத்தே இவ்வரசுகள் மீது அவர்களின் ஆணை பரந்தது என்பதையும் பிராமிக் கல்வெட்டுகளிலிருந்து அறிய முடிகின்றது இதே பாளி நூலின் வரலாற்றுக் காலம் தொடங்கு முன்னரே இசாஜரட்டை என அழைக்கப்பட்ட வடபகுதியில் காணப்பட்ட நாகஅரசு பற்றிக் கூறுகின்றன.³⁸ இவ்வரசு கி. மு 5 ஆம் நூற்றாண்டில் காணப்பட்டது, இவை கூறும் நாகதீப அரசையே தமிழ் நூல்கள் 'நாகநாடு', 'மனீபல்வை' என்ற பெயரால் அழைக்கின்றன³⁹ இவைகளுக்கும் வடமேற்கே என்னிப் பள்ளத்தாக்கிலிருந்து இன்னோர் நாக அரசிற்கு முடிவு இடையே நெருங்கிய தொடர்பு காணப்பட்டது.

தேவதம்பிய தீசுக் காலத்திற் களனிப்பகுதியிற் காணப்பட்ட அரசு பற்றிய சான்றுகள் காணப்படுகின்றன. இவ்வரசை இக்காலத்தில் உருவாக்கியவனாக 'உதிய' என்பவன் குறிக்கப்படுகின்றார்⁴⁰ இவன் தேவநம்பிய தீசுகளின் சுகோதரர்களில் ஒருவன் என பரணவித்தான் இனங் கண்டுகொண்டுள்ளார். உதி, உதியன், போன்ற தமிழ்ப் பெயர்களைச் சுங்க காலத்திற்கேரமன்றர்கள் குடியிருந்ததை சுங்க நூல்கள் கூற கின்றன⁴¹ இவ்வாறே கூடப்பனுக்குப் பின் மகன் அரசுக்கிடையேற்றுவதற்குப் பதிலாகத் தகப்பவனீச் சீன் அவனின் தமிழ் அரசுக்கிடையேற்றுவதற்கும் சிங்கள மரபாகும். இதைகைப் பற்றி பழைய சேநாட்டிற் காணப்பட்டதை நேர்க்கும்போது பண்ணடைய சமுத்தில் தமிழ்க்

கலாகாரம் கொண்டிருந்த தாக்கம் புனர்கின்றது. இதே காலத்தில் உரோசுகளைப் பகுதியில் (தெண்மிக்குப் பகுதியில்) இருக்கிற ரசக்கள் காணப்பட்டன. இவை கந்தர்காமம், சண்டனாகம ஆகிய இடங்களிற் காணப்பட்டன⁴² இவற்றை ஆட்சி செய்தோரை மகாவம்சம், சத்திரிய வம்சத்தவர் என அழைக்கின்றது. இவ்வரசர்கள் பெளத்தமதம் சமுத்திற்கு வந்தபோதும் அநுராதபுரத்தில் இதன் சின்னமாகிய அரசு மரச்சினால் நாட்டப்பட்ட வைபவத்தின்போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டவர்கள் ஆகும். பின்னர் இராக்களில் இடங்களிலும் அரசு மரக்கிணை நாட்டப்பட்ட நிலக்கியானது இவர்கள் பெளத்தர்களாக மாறி யதை எடுத்துக்காட்டுகின்றது எனவாக. இப்பகுதியில் கிடைக்கும் கல்வெட்டுக்கள் எடுப்பும் மகாவம்சம், தாதுவம் சம் ஆகிய பாளிநூல்களின் காலநிலையும் மையமாக வைத்து பற்றிவித்தான் கதிர்காமத்தில் ஆட்சி செய்த இச்சத்திரிய வம்சத்தினை தேவதம் பிரா தீசுகள் இன்னோர் தமிழ்யாகிய மகாநாக என்பவன் அழித்து இவ்விடத்தில் தனது ஆட்சியை படிப்பினால் என்று கூறியுள்ளார்.⁴³ ஆனால் இப்பிராமிக் கல்வெட்டுக்கள் இப்பகுதியிற் தொடர்ந்து வாழ்ந்த கதிர்காமச் சண்டனாகமச் சத்திரியரின் சந்ததியைத்தான் கூறுகின்றன என்பது இனங் காணப்பட்டுள்ளதால் பரணவித்தானாவின் கூற்று தற்றானதென நிருபிக்கப்பட்டுள்ளது.⁴⁴

மகாவம்சம் கூறும் கதிர்காமம், சண்டனாகம ஆகிய பகுதிகள் குறையே தொகாமம், கல்வோயா ஆகிய பகுதிகளைக் குறித்திருக்கலாம். இப்பகுதியிற் கிடைத்துள்ள கதிர்காமச் சத்திரியர்களின் கல்வெட்டுக்கள் தெற்கே கதிர்காமம் தொட்டு வடக்கே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏற்றாலும் வரை காணப்படுகின்றன. இவ்வம்சத்தினைத் தோற்றிவித்தவராகக் 'காமினி' என்பவன் கூறப்படுகின்றான் இவளின் பின்னைகளாகப் பத்துச் சகோதரிகள் குறிக்கப்படுகின்றனர். இக்கல்வெட்டுக்களை நோக்கும் போது, 'பத்துச் சகோதரர்' கூட்டாட்சி இப்பகுதியில் காணப்பட்டது புரின்றது இவர்களில் முத்தவனதும், அவனுக்கு அடுத்தவனதும் சந்ததியினரின் கல்வெட்டுக்கள் அப்பாந் தோட்டை மாவட்டத்திலுள்ள கொற்றட முகை, அப்பாறை மாவட்டத்திலுள்ள போவத்தகல் ஆகிய இடங்களில் உள்.⁴⁵ இவை மூடுக்கள் ஒயாவின் வட்டமிக்குப் பகுதியில் உள். இவ்வம்சத்தவரின் ஒருவன் 'உதி' என்ற பெயரைச் குடியிருந்தது அவதானிக்கத்தக்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள மொட்டயக் கல்வெட்டு இல்லவம்சத்தின் இளையோனாகிய 'நாக' பற்றிக் கூறுகின்றது.⁴⁶ இதே மாவட்டத்

திலுள்ள கொண்ணேகல், கல்லதுப்பொத்தானா ஆகிய இடங்களிலுள்ள கல்வெட்டுக்களும், மட்டக்களப்பு 'மாவட்டத் திலுள்ள ஏறாலுரிலுள்ள குசலகந்தக் கல்வெட்டும் இவ்வம்சம் பற்றிய பல தகவல்களைத் தருவதோடு துட்டகைமுனுவாச இவ்வம்சத்தவரே எனக் கூறுகின்றன⁴⁷ துட்டகைமுனுவின் வசீக்தின் முதல்வளைநாகவாகும். இவனின் மகன் கோதபய ஆவன்; கோதபயனின் மகனான காக்கவன் தீஸ்வி மகனே துட்டகைமுனுவாகும். இவ்வம்சத்தவர்கள் குடியிருந்த கோத்த (குட்டன்) காக்கவன் (ஏற்படன்) துட்ட (ஏற்படன்) போன்ற அடைமொழிகள் மன்முனிஸ்ரி துட்டகைமுனுவின் தாயின் (இயற்பெயரின்றிப்) பட்டப் பெயராகிய 'விகாரமாதேவி' போன்றனவாம் இவர்களின் தனித்துவத்தினை எடுத்தியம்புகின்றன. இவ்விகாரமாதேவி கூட ஒரு வகையில் களனிப் பகுதியிலான்ட உதி என்ற அரசனின் வழியில் வந்தவரே கல்லோடாப்பகுதியில் (திகவாபியில்) துட்டகைமுனுவின் தமிழியாகிய சட்டதீவினதும், அவனின் மக்களதும் ஆப்சியானது இவ்வம்சம் மட்டக்களப்புத் தமிழங்கோடு கொண்டிருந்த தொடர்பினை விளக்குகின்றது எனவாம்.

ஒட்டுமொத்தமாக நொகுப் போது 'ஆய்' வம் சத்தவரின் இக்கல்வெட்டுக்கள் இவர்களின் தமிழகத் தொடர்பினை எடுத்துக் கொட்டுவது அவதானிக்கத்தக்கது சகோதரர் கூட்டாட்சி தமிழகத்தில் பாண்டிய அரசிற் காணப்பட்டதொன்றாகும். இக்கல்வெட்டுக்களிற் காணப்படும் ஒற்றை மீன் சின்னம் சங்க காலப் பாண்டியர் நாணயங்களிற் காணப்படுகின்றது பாண்டியரைக் குறிக்கும் 'மீனவன்' என்ற தமிழ்ப்பதம் இக்கல்வெட்டுக்களில் ஓரிடத்தில் 'மஜ்ஜி மகாராஜ்' என்று மொழி பெயர்க்கப்பட்டுக் காணப்படுகின்றது.⁴⁸ அத்துடன் 'ஆய்' வம் சமும் பாண்டிய நாட்டின் தென்பகுதியிற் காணப்பட்டன மாண்டு அவதானிக்கத்தக்கது இதனால் தமிழ் வம்சம் தான் பெளத்தமதக் கலாசாரத்தின் செல்வாக்கால் சிங்கள வர்ச்சமாக உருமாறியது போலத் தெரிகின்றது இதே போன்ற நிகழ்வுகள் பலவற்றைப் பிற்கால ஈழத்து வரலாறு நிலும் கண்டுகொள்ளலாக். மேற்கூறியவாறு பிராமிக் கல்வெட்டுச் சான்றுகள் ஈழத்தின் பல பகுதிகளில் காணப்பட்ட சிற்றரசுகள் பற்றிக் கூறுகின்றன இச்சிற்றரசுகள் ஆய், வேள் போன்ற தமிழ்க் குறுநில மன்னர்களால் ஆளப்பட்டன. எனினும் பெளத்தகலாசாரச் செல்வாக்கால் இவர்கள் (ரஜ) ராஜ, (மனி) காமினி அபய போன்ற பெயர்களைச் சூடிப் பெளத்த மதத்தினை ஆதரித்ததையும் இவை எடுத்தியம்புகின்றன. நாளைடவில் இவர்கள்

வின் பழைய பெயர்கள் கறையப் புதிய பெயர்களே செல்வாக்குற்றன வவுனியா மாவட்டத்தில் உள்ள பெரியகுளக்கல்வெட்டு இப்பகுதியிலான்ட சிற்றரசன் 'உதி' பற்றிக் கூறுகின்றது சிற்றகோணமலை மாவட்டத்திலுள்ள நாச்சியார்மலைக் கல்வெட்டும் இப்பகுதியிலான்ட 'உதி' என்ற சிற்றரசனைக் குறிக்கின்றது⁵⁰

இவ்வாறே திருகோணமலை மாவட்டத்திற் காணப்பட்ட சிற்றரசுகள் பற்றி தாது வம்சமும் குறிப்பிடுகின்றது. செஞ்சில், சே.ம் ஆகிய இடங்களிற் காணப்பட்ட இவை சிவ, அபய என் போராக் நிர்வாகிக்கப்பட்டன.⁵¹ இம்மாவட்டத்திலுள்ள சேஞ்சில் சேஞ்சுவளி ஆகியன் கிறிஸ்தாப்த காலத்தில் முக்கியம் பெற்ற வளங்கியதைத் தெள்ளியற் கான்றுகளும் எடுத்துக்காட்டியுள்ளன⁵² பாளி நூல்கள் மகிந்தன் குழுவினரால் ஆகாய மார்க்க மாகவே ஈழத்திற்குப் பெளத்தம் புகுந்தது எனக் கூறினாலும் கூட தமிழகத்தினாடாக, அதுவும் ஈழத்தின் வடபகுதியில் இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த ஜம்புகோள் பட்டினத்தினாடாக⁵³ இத்தகைய சம்பவம் நைடபெற்றிருந்திருக்கலாம் என்று யூகிக்க வாய்ப்புண்டு. ஏனெனில் தமிழங்கோடு மகிந்தன் குழுவினரைத் தொடர்புபடுத்தும் ஈழத்தின்பகுதிகள் பல காணப்படுகின்றன. இவ்வாறே மகிந்தனின் சகோதரியாகிய எங்கமித்தநயும் ஈடபகுதித் துறை முமோகிய ஜம்புகோள் பட்டினத்தில் தான் பெளத்தமதத்தின் புனிதச் சிங்கமாகிய அரச மருக்கிளையுடன் வந்திருங்கிப் பதின்னாங்கு நாட்டினில் அநுராதபுரத்தினை அடைந்தான் என்று கூறப்படுகின்றது. இக்காலப்பகுதியிற்குறை வடபகுதித் தமிழ் மக்களைக் கிய இந்துக்களின் ஒரு பகுதியினர் பெளத்தினை அனுஷ்டித்திருக்கலாம். ஏந்தரோடையிற் கிடைத்த வி. மு. இச்சிடாம் நூற்றாண்டுச்சூரிய மட்பாண்ட ஒட்டில் 'நதஶபத' அதாவது தத்துவமையைப் பாத்திரம் என்ற வாசகம் காணப்படுகிறது⁵⁴ இவ்வாறே வவுனியா மாவட்டத்திலுள்ள பிராமிக் கல்வெட்டுக்கள் பாரவும் பெளத்த மதகுருமாருக்கு ஈழங்கப்பட்ட தாண்டிகளைக் குறித்தாலும் கூட இவற்றுட் காணப்படும் தமிழ் பிராமிக் குரிய ஏழுத்துவும் மட்டுமென்றி, வேள், பகுமக, பருமகள் போன்ற பழந்தமிழ் வடிவங்களும் தமிழ் பக்களில் ஒரு பகுதியினர் பெளத்த மதத்தினை அனுஷ்டித்ததையே எடுத்துக் காட்டுகின்றன.⁵⁵

இத்தகைய காள்றினைத்தான் வல்லிபுரப் பொற்சாசனமும் தருகின்றது⁵⁵ இப்பொற்சாசனத்தில் வஹு (வசப்) மகாஶாஜன் காலத்தில் அவனின் அமைச்சனாகிய ‘இலிரீய’ (வீனிகிராய) நாகத்தெயை நிருவகிக்கும்போது படை அத்தான்சில் கட்டப் பட்ட பியகுதிலை என்ற விசாரை கட்டப்பட்டது எனக் கறிப்பிடுகிறது. அழிந்த விகாஸரயில் அத்திவாரத்திற் காண்டெடுக்கப் பட்ட இச்சாசனம் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுவதற்குப் பதிலாக இந்திகழிச்சியைப் பதிவு செய்யும் ஒரு ஏச்சமாகவே ஒரு தப்பட்டது. தந்போதைய விழ்ணு ஆலயச் சூழலிற்றான் இல்லை காரையும் அமைந்திருந்தது. இத்தைப் பதிப்பித்த பரணவித்தான் போன்றோர் இதிற் கூறப்படும் ‘வஹு’ மன்னன் அநுராதபுரத்தில் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் (கி. பி. 67 - 111) ஆட்சி செய்த வசபமன்னாகக் கொண்டு, இது இக்காலத்தில் வடபகுதியிற் சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்ததை எடுத்துக் காட்டுகின்றது எனக் கூறினாலும் இதிலுள்ள நாகத்தெயை அதிபகியாகிய ‘இலிகிரீய’ என்பதற்கு அவரால் சிங்கள மூலத்தில் இருந்து கருத்தைப் பெற முடியவில்லை. இவ்வாறு அநுராதபுரத்திலான்ட வசபனோடு இல் ‘வஹு’ மன்னனைப் பரணவித்தான் போன்றோர் இணைப்பதற்கு இன்னோர் காரணமும் இருந்தது. அதாவது உற்படண்ணை வசத்தினைச் சேர்ந்த அநுராதபுரத்திலர் காள்ட வசபனின் முன்னோர் வடபகுதியில் காணப்பட்டனர் என்பதாகும்.

ஆனால் இதன் வரிவடிவத்தினை ஆராய்ந்த தானி, வேலுப்பிள்ளை ஆகியார் இது கி. பி நான்காம் நூற்றாண்டில் தென் னிதியாலிலுள்ள ஆந்திர நாட்டில் வழக்கிலிருந்த வரிவடிவத் தீவை இது ஒத்துக் காணப்படுகின்றது எனக் கூறியுள்ளனர்.⁵⁶ இதனால் இச்சாசனத்தினை அநுராதபுர மன்னனான வசபனுடையதே என்று எண்ணுதூது தவறாகிறது. இத்தைபே இச்சாசனத் திலுள்ள ‘வஹு’ என்ற பெயரும் உறுதி செய்கிறது. அநுராதபுரத்தை ஆட்சி செய்த வசப மன்னனின் சாசனங்களில் அவன் ‘வசப்’ என விளிக்கப்படுவதால், வட பகுதிக்குரிய இப்பொற்சாசனம் அவனுக்குரியதாக இருப்பது சந்தேகத்திற்குரியதாகின்றது அத்துடன் பரணவித்தான் கூறுவது போல் இத்தை வடபகுதியிற் காணப்பட்ட சிங்கள பௌத்தரின் ஏச்சமாகக் கொள்ள முடியாது. காரணம் இக்காலத்தில் தமிழ்நாட்டிலும் தமிழ் இந்துக்களில் ஒடுபகுதியினர் பௌத்த மதத்தினைத் தழுவியதை மணிமேகலை போன்ற நூல்கள் மட்டுமன்றி அங்கு கிடைத்துள்ள தொல்லியறி

கான்றுகளும் எடுத்துக் காட்டியள்ளன. ஈழத்தில் கந்தரோடை யைப் போன்று வல்லி புரத திலுங் வாழ்ந்த தமிழ் மக்களின் ஒரு பகுதியினர் பௌத்த மதத்தை அருசரித்தலையே இச்சாசனத்திற் காணப்படும் பழந்தமிழ் வடிவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

முதலாவதாக இச்சாசனத்தை எழுதப் பயணபடுத்த மொழி பௌத்த மதத்தின் மதமொழியாகிய பாளிப் பிராகி குதமாக அமைந்துள்ளது. இம்மொழியிற்றான் திராவிடரின் தாயமாகிய தென்னிச்சியால் ஒரு பௌத்தமதத்திற்குரிய சாசனங்கள் எழுதப் பட்டன. இருந்தும், இச்சாசனத்திற்குரியவர்கள் பழந்தமிழரே என்பதை உறுதி செய்வதாக தமிழ் வல்லிய எழுத்துக்களான க' போன்ற எழுத்துக்கள் இத்தை எழுதுவதில் பயணபடுத்தப் பட்டும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய கருத்தையே இதிற் காணப்படும் பல பழந்தமிழ் வடிவங்களும் எடுத்துக் காட்டுகின்றன. இச்சாசனம் ஓவல் விகாரை அமைந்த இடமாக ‘படைர் ‘அந்தான்’ வைக் குறிப்படுகிறது. உண்மையிலே படைர் என்பது தமிழ் வடகரையின் பாளி வடிவமே. அத்தைவை இடத்தினைக் குறிக்கும் ‘அஸ்தான்’ என்ற வடமொழியின் திரிபு எனக் கொண்டாலும் இத்தை இப்பகுதிக்குரிய ஒரு இடப் பெயராகவும் அதே இவ்வாறு அத்தை என இதிற் குழுக்கப்பட்டுள்ளது எனவும் கொள்ளலாம் இப்பகுதியிற் காணப்படும் ‘குடத்தை’ போன்ற இடப் பெயர்கள் இதற்கு ஒலை உதாரணமாகும்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியம் பெறவது இப்பகுதியான நாகத்தெய்தீவை ஆட்சி செய்த ‘இலிகிரீய’ என்ற பெயராகும். இப்பெயருக்குச் சிங்கள மொழியில் மூலத்தையைப் பரணவித்தானாலினாற் என்குபிடிக்க முடியவில்லை. இதில் இந் கூறுவள் உண்டு. ஒன்று இலி மற்றது ரய். ராய் என்பது வடிவம் தூண் இச்சாசனத்தில் ‘ரய்’ என இடம்பெற்றுள்ளது. பிற்காலச் சாங்கிருக்களில் ராய் (ராயர்) என்பது ஒரு குழுவின் பெயரோடு இணைந்து காணப்படுவதை நோக்கும்போது ‘இலி’ என்பதும் ஒரு குழுவுக்குரிய பெயராக இருக்கலாம். ஏனெனில் சங்க இலக்கியங்களில் ‘இலையர்’ என்ற குழு பற்றிய குறிப்புள்ளு.⁵⁷ இவ்விளையரே இவ்வாறு, ‘இலி’ என இதிற் குடம் பெற்றிருக்கலாம். ‘ரய்’ என்பதை வடமொழி ‘ராஜ்’ என்பதன் திரிபு என்ற கொள்வதற்குப் பதிலாக அத்தை ஒத்த பழந்தமிழ் வடிவமே

இஃபென்ஸாக் தலைவரைக் குறிக்கும் 'அன்றயர்' என்ற பதத் திற்கும் இதற்கும் தொடர்புண்டு சங்க காலப் புவவர் களில் ஒருவரின் பெயர் முருஞ்சியர் முடி நாகராயர் ஆகும். இவர் அச் சவம்சத்தினைச் சார்ந்தவராயார் நாடு+அவராயர் தான் நாகராயர் என வழக்கவாயிற்று பண்டி நாட்டில் மாவட்டத்தளப திளைகளினங்கியோர் நாடாள்வார் மழவாயர், சக்கரவர்த்தி போன்ற பெயர்களைச் சூடியிருந்தது பற்றிய சான்றுகள் காணப்பின்றன.⁵⁸ இவை யாவும் ஒரு பொடுத் தேர்த்துளே. இதிற் காணப்படும் 'மழவாயர்' என்பது 'மழவர்' (குழவன் தலைவன்) எனப் பொருட்டும் இவ்வாறே நாட்திபத்தினை ஆட்ட 'இளி' கிரய' என்பது இளி எனப்பட்ட குழுவின் தலைவன் எனப் பொருள்படும் இதனால் வல்லிபுசுப் பெற்சாகனாக இப்பகுதியில் பாரங்பரியமாகத் தமிழ் மக்கள் வாழ்ந்ததையும் அவர்களில் ஒரு பகுதியினர் பெளத்தத்தினை அனுஷ்டித்ததையுமே எடுத்துக் கொட்டுகின்றது எனலாம்.

6. தமிழகமும் ஈழமும்:

தேவநம்பிய தீவின் ஆட்சி தொட்டுத் தமிழத்திலிருந்து ஈழத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தமிழ்ப்படைடெட்டுப்புக்கள் பற்றியும் பாளிநூல்கள் கூறுகின்றன இப் படையெடுப்புக்கள் முதல்முதலாகத் தேவநம்பியதீவின் தமிழ்யகிய அசேலன்காலத் தினிருந்து ஆரம்பமாகின பாளி நூல்கள் இப்படையெடுப்பை நடாத்தியவர்களைத் தமிழ் (தமிழ்) என அழைக்கின்றன இதன் பொருள் தமிழ் நாட்டவரென்பதாகும் அசேலனைத் தோற்றுத் தித்தக் குதிரை வணிகன் புத்திரர்களாகிய சேனை, குத்தின் ஆகியோர் அநுராதபுரத்தில் கிழவருடங்கள் ஆட்சி செய்தனரே தேவநம்பியதீவினில் இன்னோர் தமிழ்யகிய குறுதில்லவத் தோற்றுத்த எல்லாள மன்னன் அநுராதபுரத்தினைத் தலைநகராகக் கொண்டு ஈழம் முழுவதையும் 44 அருடம் ஆட்சி செய்தான்.⁵⁹ இத்தமிழ் மன்னனைப் பாளிநூல்கள் சேரம் நாட்டினிருந்து வந்த வன்களுக்கு கூறுகின்றன. இவைன் நீதி தவறாத ஆட்சி யைப் புகழ்ந்துரைக்கும் இவை இவை தவறான மார்க்காத்தினை (இந்துமதத்தினைத்) தமுவியவன் எனவும் குறப்பின்னிற்கவிக்கலை இந்து சமயத்தினைப் பற்றிக் கூறும் பேரதெதினாம் தவறா ஏ மார்க்கா என்ற பதை இந்நூல்களில் இடம்பெறுவது வழக்கம் எல்லாள்களுடைக்கமுறு பேரரட்டாத் தீர் இனப் போராட்டமாகப் பாளி நூல்களில் தீதிரிக்கப்பட்டாலும் கடுஇது ஓர்

இனப் போராட்டமல்ல என்பது எடுத்துக்கொட்டப்பட்டுள்ளது⁶⁰ தன்னுடன் போளில் மடிந்த எல்லாளங்குக் கிராச மரியாகதையுடன் இறுதிக்கிரிகைகளை இயந்தளித்த துட்டகைமுலு கிரிய நடந்த டிடாத்தில் ஞாபகச் சிகினமாக ஓர் ஸ்தாபியையும் எழுப்பி அதனாக கட்டத் தெவோர் மரியாகதை செய்ய வேண்டும் எனவும் பணித்தான்⁶² இவ்வாறு எல்லாளங்கள் வெற்றிகொட்ட துட்டகைமுனு நாடு முழுவதுக் காணப்பட்ட முப்பத்திரணு⁶³ தமிழ் அரசினை வெற்றி கொண்ட பின்னரே அநுராதபுரத் தில் தனது பேரவண்ணை நிலைத்திட்டினால் எனவும் மாவடும் கூறுகின்றது.⁶³

இதனைத் தொடர்ந்து வகைப்பாடு எட்டகையினி காலத்தில் ஏழு பாண்டியர்கள் பாண்டி நாட்டினிருந்து படை எடுத்தார்கள். இவர்களுள் இருவர் நாடு திரும்ப மிகுதி ஜவர்களான புலஹந்த பாகிய, பயகாற, பிலியமாற, தாசிக் ஆகியோர் 14 வருடமும் 7 மாதமும் ஆட்சி செப்ததாக மகாவம்சம் கூறுகின்றது.⁶⁴ இதன் பின்னர் ஈழத்து மன்னனாகிய சோநாகவின் மனையாகிய அனுவாதேய (கி.மு 48 - 44) தமிழ் நாட்டவனாகிய வடுவனுடனும் தமிழ்ப் பொராமணனாகிய நிலவட்டாலும் கொண்ட காம ஆகைவால் ஆட்சி அதிகாரத்தினைப் பகிர்ந்து கொண்டதையும் மகாவம்சம் குற்கின்றது.⁶⁵ ஒட்டுமோத்தமாகப் பாரி கும்போது கிறிஸ்தாபத்திற்கு முந்திய வரலாற்றுக் காலத்தினை உள்ளடக்கிய 250 ஆண்டுகளில் முன்றிலொரு பகுதியில் தமிழத்திலிருந்து வந்தோரின் ஆட்சி நடைபெற்றதைப் பாளி நூல் கூலூகின்றன எனலாம். இச்சான்றுகள் தமிழ்மொழி பேசியோர் பண்டைய ஈழத்தில் பெற்றிருந்த செல்வாக்கினை எடுத்தியப்படுகின்றன எனலாம்.

மகாவம்சம் போன்ற பாளி நூல்களிலோ தமிழகச் சங்க நூல்களிலோ குறிப்பிடப்படாத நிலைச்சில் ஒரு பற்றியும் இறுதியாக இங்கே எடுத்துக் கூட்டுவது கவசயமாகின்றது இது தான் கி.மு இரண்டாம் நூற்றாண்டில் சேரம் நாட்டில் ஆட்சி செய்த சிகாந்த்சோழனின் ஈழத்தின் மீதான படைடெப்பாகுக் கிலப்பதிகாரம் இமயம்வரை ஓரளின் புழை பரவியதையும் தமிழகத்தின் வலிமையுள்ளவனாக இவன் விளங்கியதையும் எடுத்து கருக்கின்றது. தமிழகத்தைப் பிற்காலக் கல்வெட்டுகளில் காவேரிக்கு அணைக்ட்டியலன் இவன் என்ற குறிப்புக் காணப்படுகின்றது. ஈழத்துக் கிங்கள் நூல்களாகிய இராஜவளிய, புஜாவளிய

ஆகியனவற்றுள் சோழமுனை ஒருவன் ஈழத்திட மீது மேற் கொண்ட படைஞ்சுப்பு பற்றியும் அப்போது வைக் 12000 பேரை இங்கிருந்து சிறைக்கைத்தொகக்க் தமிழகத்திற்கு இட்டுக் கொண்டு அங்கு காவேரிக்கு அனைத்தும் பண்ணில் திறுத்தியமை பற்றியும் கூறப்படுகின்றது⁶⁶

கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சமூத்துச் சிங்கள மன்னாகிய கஜபாகு தனது முன்னோட்டு சந்தித்த தேசஸ்விக்குப் பழி வாய்கும் நோக்கமாகத் தமிழகம் சென்று சோழமன்னன் இட்டுச் சென்ற தொகையை வீடு இரட்டித்த தொகையான மக்களை அங்கிருந்து சமூத்திற்கு இட்டு வந்து பல்வேறு இடங்களிற் குடி யேற்றினான் எனக் கூறப்படுகின்றது. சேச நாட்டில் எடுக்கப் பட்ட கண்ணி விழாவிற் கலந்து கொண்ட கஜபாகு மன்னன் இவ்வெனவும் கொள்ளப்படுகின்றது கரிகாலன், கஜபாகு ஆகி யோர் காலம் வேறுபட்ட காலமுகளாக அமைந்தாலும் கூட தமிழகத்தில் இருந்து ஏற்பட்ட படை எடுப்பையும், கஜபாகு கண்ணி விழாவிற் கலந்து கொண்ட இருவேறு கால நிகழ்ச்சி கணவும் இனைத்தெடு இச் சிங்கள நாட்கள் இவ்வாறு இயப்பு கின்றன என யூகிக்கலாம். ஏவ்வாறாயினும் இத்தகைய குறிப்பு இக்காலத்தில் தமிழகத்திலிருந்து சமூத் நோக்கி ஏற்பட்ட புலப் பெயர்வுகளாயே எடுத்துக் காட்டுகின்றது எனலாம்

தமிழ் நாட்டவரைப் பாளி நூல்கள் தமிழ் (தமிழ்) என
அழைப்பது போல சமூத்தின் பழைய பிராமிக் கல்வெட்டுக்களும்
இவர்களைத் ‘தமேட்’ என அழைக்கின்றது இவர்கள் பெரும்
பாலும் வியாபாரிகளாகவே இவற்றில் குறிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றில் ஒன்று அநுராதபுரத்திலே காணப்படுகின்றது ८ இதன்
காலம் கி. பு ३/४ ஆம் நூற்றாண்டாகும் இது தமிழ்வனிகர்
களது கூட்டமைப்புப் பற்றிக் (தமேட கஹபதினை) கூறுகின்றது
அத்துட்டு பெளத்த கலாசாரத்தின் செல்வாக்குக்கு இவர்கள்
உட்பட்டதையும் இவர்கள் குடியிருந்த கட, நஸத, திலை குபிர
சுயாத, கராவ போன்ற பெயர்கள் எடுத்துக் கொட்டுகின்றன.
இப் பெயர்களில் கரையோர வாசிகளைக் குறிக்கும் ‘கறாவ’ என்ற
பத்துடன் கடல் வாணிபத்தில் ஈடுபட்ட அணிகரைக் குறிக்கும்
‘நாலீ’ என்ற பதம் அடைமொழியாகக் கொண்டு வதால்
கரையோர வாசிகள் வாணிபத்திலீடுபட்டு மேன்னம் அடைந்த
தையும், இவர்களில் ஒருவன் தான் இவ்வனிக கணத்தின் தலை
வணாக விளங்கியதையும் இது எடுத்துக்கொட்டுகின்றது என்னால்

அநுசாதபுரத்திற் காணப்பட்ட இக்கலவெட்டில் மற்றோர் அம்சம் யாதெனில் இதிற் காணப்படும் ‘ஸம்’ என்ற சொற்பிரயோகமாகும். ஸம் என்பது தான் ‘ஸள்’ என இதிற் குறிக்கப்பட்டுள்ளது இது நமது நட்டின் பழைய பெயராகும் எவ்வாறு தமீட என்பது நமிழத்தின் பெயராக விளங்கியதோ அதே போன்று ஸமும் நமது பழைய பெயராக விளங்கியதாக இக்கலவெட்டு உறுதி செய்கின்றது நம்நாட்டவர் அவைவரும் ஸமத்தவர் என்றே அழைக்கப்பட்டனர். சம்க நூல்கள் குறிக்கும் ‘ஸமத்துப் பூதந்தேவனார்’, மதுரை ‘ஸமத்துப் பூதந்தேவனார்’ போன்ற குறிப்புக்களும்,⁶⁸ பட்டினப்பாலையில் வரும் ‘ஸமத்துணவும் காழகத்தாக்கமும்’ இதனை உணர்த்துகின்றன⁶⁹ தமிழகத்திலுள்ள மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குளம் பிராமிக் கலவெட்டெங்கு ஸமக்குடுமிகன் என விளிக்கின்றது குடுமிகன் என்பதும் கஹபதி போன்று வணிகத்திலீடுபட்ட சூல்வந்த நிலக்கிழார் கூட்டத்தினைக் குறிக்கும் பதமாகும். இப்பதம் ஸமத்திலிருந்து தமிழகம் சென்று வணிக நடவடிக்கையிலிடுபட்ட நிகழ்ச்சியைக் கூறுகின்றது இவ் ‘வீழும்’ என்ற சொல் தான் காலக்கியில் உருமாறி ஸ்ரீ என்ற அடைமொழியுடன் சௌல்/சிம்ளை என நமது நாட்டின் பெயராக மாறிக் காலதுயிலிசிங்கள் மக்களைக் குறித்து, மொழியும் இனத் துவரும் கவந்த பொருளைத் தந்தது பற்றி ஏற்கனவே ரூபியிட்டிருந்தோம். அண்மையில் பூநகரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலாய் விள்போது தமிழ்மொழிக்கே சிறப்பாகவுள்ள மூளை, வைபோன்ற எழுத்துக்கள் பொறித்த மட்பாண்டங்கள் கிடைத்துவதோடு மன்னைத் தலையிற் கிடைத்த மட்பாண்ட ஒடுக்களில் சள்/சளை என்ற வடிவங்களும் ‘ஸம்’ என்ற வடிவமுடிகாணப்பட்டுள்ளது.⁷⁰ இவ்வாறே பரமன்கிராயின் கிடைத்த மட்பாண்ட ஒட்டில் லோமா வேளாள் (வேளாளர்) என்ற வடிவங்களும் இவங்காணப்பட்டுள்ளன⁷¹

தமிழகத்திலிருந்து வந்த வணிகர் பற்றிய கல்வெட்டுக்கள் வட்சிமுக்குப் பிரதேசங்களிற் காணப்படுவது ஈற்றோர் சிறப்பம் சமாகும். இவை வவுனியா, திரிகோணமலை, அம்பாறை அகிய மாவட்டங்களிற் கிடைத்துள்ளன. இவற்றின் காலம் கி. மு 3/2 ஆம் நூற்றாண்டாகும். வவுனியா மாவட்டத்தின் பெரியபுளியங்குளத்திலுள்ள இரு கல்வெட்டுக்கள் பொதித மதத்திற்குத் தான் மளித்த தமிழ்நாட்டு வணிகராஜிய தொபதிவசாகன (தமே வணிஜத்தொழிலைப்படி விசாக) பற்றிக் கூறுகின்றன.⁷² இரண்டாவது

கல்வெட்டுத் திரி கோண மலை மாவட்டத்திலுள்ள ‘பகுவல்’ என்ற இடத்திலுள்ளது.⁷³ இப் பகுதியிற்றான் சிற்றரசு ஒரு நிலைத்திருந்ததை முன்னர்கள்கிடையம் இக்கல்வெட்டு ‘கலபதி’ தமேட்சட பற்றிக் கூறுகிறது. இதன் பொருள் கலபதியாகிய தறிம் நாட்டவரசகிய சட என்பதாகும். மற்றைய வல்வெட்டு அப்பாறை மாவட்டத்திலுள்ள குடியில் என்ற இடத்தில் கிடைத் துள்ளது.⁷⁴ இக்கல்வெட்டின் சில பகுதிகள் அமிந்து சிட்டாலும் இது தீவாபி (கல் வோ யா பள்ளத்தாக்கிலுள்ளது) யிலுள்ள பழைய வணிகரையும் (தீவாபி பொறன வணிக்குன் ஆவர்களின் மனைவியான தமிழ்ப் பெண்ணாகிய திலை பற்றியும் கூறுகின்றது இத்தகைய கல்வெட்டாதசரங்களையும் தமிழர் பற்றிப் பாளி நாட்கள் நிறும் சான்றுகளையும் ஒப்பிட்டு நோக்கு பொது கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் ஈழ வரலாற்றில் தமிழ்பொழி பேசியோர் பெற்ற முக்கியத்துவம் புலப்படுகின்றது.

சிவப்பதீகாரம் ஈழத்து மன்னன் கஜபாகு சேர நாட்டி நடை பெற்ற கண்ணகியின் விழாவில் கலந்து கொண்ட நிலமுச்சி பற்றிப் பேச, ராஜவிலை என்ற சிங்கள நூல் கண்ணகியின் காற் சிலம்போரு இம்மன்னன் ஈழத்திற்கு மீண்டதாகக் கூறு கிறது. ஈழத்தில் கண்ணகி (பத்திளி) வழிபாட்டைப் புகுத்தி யவனாக இவனே கொன்னப்படுகிறான். தமிழகத்திலிருந்து சிறிஸ்தாப்த காலத்தினை அண்டிய காலப்பகுதியில் ஈழம் நோக்கி ஏற்பட்ட புலப்பெயர்வுகள், தமிழக - ஈழப் பகுதிகளுக்கிடையே காணப்பட்ட குலங்களுக்கிடையிலான உறவுகள் ஆசியனம் நிறை ஜதீக உருவில் கோவலங் கைத சித்தரிக்கின்றது எனவாம். யாழிப்பாணத்தில் இது கோவலங்கார் காலத என வழங்கப்பட முகிலைத் திவிக (சிலம்பு கூறல்) எனவும், மட்டக்களப்பில் 'கண்ணகி வழக்குரை' எனவும் வழக்கிலிருக்கின்றது. இக்கலையின் கருப்பொருளாக கண்ணகியின் காற்சிகைபித் பதிப்பதற்காக கண்ணகியின் தூப்பாகிய மநாயகன் சேரம் டண்ணலீன் அநுசரணையுடன் 'மீகாமன்' என்ற பரதவர் குலத்தவனை நாகத்திவுக்கு (நயினாதீவு) அனுப்பியது அமைகின்றது. இமீகாமன் பரதவர் குலத்தவன். கரையில் வாழ்ந்ததால் கன்றயார் எனவும் இக்குலத்தவர் அழைக்கப்பட்டார் இவர்களில் ஒது பீரிவினர் தான் முக்குவர் ஆகும் சங்கு/முத்துக் குளித்தல் இவர்களின் பிரதான தொழிலாகும். நாகரத்தினம் வேண்டி ஈழம் வந்த மீகாமன் ஈழத்தின் வடபகு தியில் சிற்றரசர்களாக விளங்கிய முக்குவத் தலைவர் களாகிய வெடியரசன், வீரநாராயணன், விளங்குதேவன், போர் வீரசன்

டன், ஏரினங்குமரன் ஆகியோருடன் போரிட்ட செய்தியும் பின் அவர்களை வெற்றி கொண்டு நாசரத்தினத்துடன் தாயகம் ரிண்ட வரலாறும் கூறப்படுகின்றது.⁷⁵ இவ்முக்குவத் தனவைர் களில் மூத்தோனான் வெடியரசன் நெடுந்தீவிலும் ஏனையோரில் வீரநாராயணன் பொன்னாலையிலும் வீரங்குதேவன், சுழிபுரத் திலும், போர்வீரகண்டன் கிரிமலையிலும் ஏரினங்குமரன் மயிலிட் டியிலும் ஆட்சி செய்தவராவர். இக்கதை ஜதிமாகக் காணப் பட்டாலும் கூட இதன் கருப்பொருளாக இக்காலத்தில் வடபகு தியின் சில பகுதிகளில் காணப்பட்ட முக்குவக் குடியேற்றங்களையும் அவர்கள் பெற்றிருந்த செல்வாக்கினையும், இவர்களுக்கும் தமிழகத்திற் காணப்பட்ட இவர்களின் சுக குலத்தவருக்கு மின்டயே காணப்பட்ட போட்டி, பூசல்கள் ஆகியனவற்றையும் உருவகப்படுத்துகின்றது என்றால் மிகையாகாது. காரணம் சிறில் தாப்த காஸத்திற்கு முன்னரே ஈழத்திச் பலபகு திக்களிலும் காணப்பட்ட ‘பரத்’ குலத்தவர் பற்றி பிராமிக் கல்வெட்டுக்கள் எடுத்துரைக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் கூடம்பெறும் பட / பரத போன்ற வடிவங்கள் இப்பரத குலத்தவரையே குறித்து நின்றதை அண்மைக்கால ஆய்வுகள் எடுத்தியம்புகின்றன.⁷⁶

இத்தகைய மக்கட் கூட்டத்தினர் வடபகுதியிற் காணப்பட்டதையும், ஈழத்தின் கிழக்குப் பகுதிக்கும் பரந்ததையும் யாழ் பானை வைவமாலை கி. பி ५ஆம் நூற்றாண்டுக்குரிய பாண்டு மகராஜன் கால நிகழ்ச்சியாகக் கூறுகின்றது போலத் தெரிகிறது.^{२४} கி. பி ५ஆம் நூற்றாண்டில் அநுராதபுரத்தில் பாண்டியராட்சி காணப்பட்டதைச் சூலவசகமும் கல்வெட்டுக்களும் எடுத்துக் காட்டுகின்றன. காஷ்ணநூற்றாண்டுக் காலமாக ஆட்சி செய்த [கி. பி ४५६ - ४५८] இவர்கள் முறையே பண்டு, பாரிண்ட, குட்டயாரிண்ட, திரிதர, தாதிய, பிதிய என அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியவனாகவே தாதுசேனன் (கி. பி ४५८ - ४७३) காணப்படுகின்றான். யாழ்ப்பானை வைவமாலை கண்டி நாட்டினை ஆண்ட பாண்டு மகாராசாவின் காலத்தில் வடபகுதியிற் கீரிமலை மாதகல் பகுதிகளில் ஆட்சி செய்த சேந்தன், குசமன் ஆகிய முக்குவத்தலைவர்கள் பற்றியும் இப்பகுதியிலிருந்து துரத்தப்பட்ட இவர்கள் மட்டக்களப்பிற்குச் சென்று பசுங்கமை, வலையிறவு போன்ற இடங்களிற் குடியேற யது பற்றியும் கூறுகின்றது. யாழ்ப்பானை வைவமாலை எழுந்த காலத்தில் சிங்கள அரசின் தலைநகராக கண்டி விளங்கி பதால் அநுராதபுரத்திற்குப் பதிலாக கண்டியிலே தான் பாண்டிய மன்ற

னன் அரசாட்சி செய்தான் என இந்நால் தவறுதலாகக் கூறுகின் றது எனலாம். இக்காலத்தில் தென் பகுதி யிலும் பாண்டியன் ஆட்சி நிலை கொண்டிருந்ததால் இவர்கள் ஆன ஒரு சமயம் வடபகுதியிலும் பரந்ததை யாழ்ப்பான் எவ்வுமாலை கூறுகின் றது என யூகிக்கவும் இடமுண்டு. எவ்வாறாயினும் 'கண்ணி வழக்குரை காதை' யாழ்ப்பான் எவ்வுமாலை ஆசிய நூல்களின் ஜிதிகங்களை ஒருங்கிணைத்து நோக்கும்போது இவற்றின் கருப்பொருளை ஈழத்தின் வட்டிமுகிக்குப் பகுதிகளில் அக்காலத்தில் காணப்பட்ட முக்குவக் குடியேற்றங்கள் அமைந்திருந்தன என்று துணியலாம்.

சழத்தின் மீது தமிழகத்திலிருந்து ஏற்பட்ட படை எடுப்புக்கள் பற்றி நோக்கினோம். ஆனால் சழத்திலிருந்தும் அரசு பதவியை விழைந்தோர் தமிழகம் சென்று படை உதவி பெற்று வருதல் தமிழகத்தோரை மணத்தல் போன்ற நிலம்ப்பிள்ளை இங்காலத்தில் காணப்பட்டன. சழத்தில் இருந்து படை உதவியோரித் தமிழகம் சென்ற முதல்மன்னன் ஈழநாக (கி. பி. 33 - 43) சூழும்.⁷⁸ கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுக்குப் பின்னர் இத்தகைய நேரங்கில் தமிழகம் சென்ற அபயநாக (கி. பி 231 - 240) பற்றியும் மகாவம்சம் கூறுகின்றது.⁷⁹ மகாதீர்த்தத்திலிருந்து தமிழகம் சென்ற ஈழநாக சழத்திலுள்ள ‘சுகரசோப’ என்ற துறைமுகத்தில் வந்திறங்கியதாகக் கூறப்படுகிறது. இத்துறைமுகம் சழத்தின்கிழக்குப்பகுதியிலிருந்து வருகின்கப்படுகிறது. இவ்வாறே தமிழத்திற்கு உதவி கோரிச்சென்ற அபயநாகவும் வடபகுதியிற்காணப்பட்ட ‘பல்லதித்த’ என்ற துறைமுகத்தின் வழியாகவே தமிழக சென்றான் என்று கூறப்படுகிறது இராசநாயகமுதலியார் இத்துறையுக்கத்தினை வல்லவெட்டித்துறை எனக்கருதினாலும் கூடிருந்து ஒதுசமயம் வல்லிடிரமாகவும் இருக்கலாம்.⁸⁰ இத்தனத்தொடர்ந்து 250 வருடங்களின் பின்னர் முதலாவது மௌக்கலான (கி. பி. 491 - 508) என்பவன் தனது சகோதரனான காஸப்படவிடமிருந்து ஆட்சியரிமமயைக்கப்பற்றுவதற்குத் தமிழ ஞிசென்று படை உதவி பெற்ற நிலம்ப்பிள்ளை பற்றி மகாவம்சம் கூறுகின்றது.⁸¹ இவ்வாறு கிறிஸ்தாபத்தத்திற்குப் பின்னருள்ள கி. பி. 6ஆம் நூற்றாண்டு வரையிலான இங்காலப் பகுதியில் தமிழகப் படை எடுப்பு களை இதற்கு மூன்றாண்டுகள் காலப்பகுதியோடு ஒப்பிடும்போது இவை அருகிக் காணப்படுவதோடு சமூத்திலிருந்து படை உதவி கோரித் தமிழகங் சென்ற நிலம்ப்பிள்ளைம் மிகக் குறைவாகவே உள்ளன இத்தகைய போக்கிற்கு தமிழத்திலும் சமூத்து வும் காணப்பட்ட அரசிபல்நிலவைமகளே காரணமாக அனுமதித்திருந்தன.

தொகுத்து நோக்கும்போது இக்காலத்தில் வடகிழக்குப் பகுதிகளில் தனியான பல தமிழ் அரசுகள் காணப்பட்டன என்றார். யாழ்ப்பாளைக் குடாநாட்டில் செல்வாக்குடன் விளங்கிய கதிரை மலை அரசின் அரசியலாதிக்கம் பெருநிலப்பரப்பிலும் பரந்திருந்ததா என்பதற்கான தடயங்கள் காணப்படாவிட்டாலும் கூட பெருநிலப்பரப்பில் மாந்தை, வவுனியா, முல்லத்தீவு போன்ற பகுதிகளில் தமிழ் அரசுகள் காணப்பட்டன. இத்தகைய போக்கு கிழக்கு மாகாணத்திலும் காணப்பட்டதை இப்பகுதிப் பிராமிக் கஸ்வெட்டுகளும் எடுத்தியம்புகின்றன. எனினும் முற்பட்ட அநுராதபுர அரசின் அரவாற்கறைத் தொடர்ச்சியாக அறிவதற்குரிய கான்றாதாரங்கள் கிடைப்பது போல் இக்காலத் தமிழ்ப்பகுதிகளின் அரசுகளின் வரலாற்றினை அறிந்து கொள்வதற்குரிய தடயங்கள் கிடைக்கவில்லை. இக்காலத்தில் நாடு முழுவதும் பரந்திருந்த தமிழ் மக்கள் சிறிசில காலப்பகுதிகளில் அநுராதபுர அரசில் அரசியலத்திகாரத்தினைத் தொடர்ந்து போதும் தமது தனித்துவத்தினைத் தொடர்ந்து நிலை நாட்ட முடியவில்லை பெளத்துத்தினதும் அதன் மொழியாகிய பாளியினதும் செல்வாக்கால் பெளத்து கலாசாரத்தின் தாக்கத்து திற்குள்ளாகினர். இதனால் அரசியல் ஆதிக்கத்தினைப் பெற்றிருந்த காலத்திற் கூட பெளத்துமது தினைப் போதிப்பது தவிர்க்க முடியாதாயிற்று. இதன் விளைவாக இக்காலத்தில் இவ்வரசின் ஆணைக்குட்பட்ட இராச்சன் மெல்ல மெல்லத் தமது தனித்துவத்தினை இழந்தனர். வடகிழக்குப் பிராந்தியங்களைப் பொறுத்தகட்டில் அநுராதபுர அரசின் மேலாதிக்கம் சிறிசில காலங்களில் மட்டும் தான் இப்பகுதி களிற் காணப்பட்டதால் இவை பெருமளவுக்கு அநுராதபுர அரசின் தலையீட்டின்றித் தமது தனித்துவத்தினைப் பேணமுடிந்தது தமிழகத்தோடு இவை கொண்டிருந்த தொடர்புகள், அதன் விளைவாக ஏற்பட்ட புலம்பெயர்வுகள், கலாசார, வாணி பத்தொடர்புகள் பெருமளவுக்கு இவைகளின் தனித்துவத்தினை உறுதி செய்தன.

7 பிற்பட்ட அனுராதபுரக்கலம் (தமிழர்களின் எழுச்சிக்காலம்)

இதுவரை தமிழகத்திலிருந்து ஏற்பட்ட படை யெடுப்புகள் பெரும்பாலும் அரசியல் அதிகாரம் விளைந்த தனிப்பட்டோரா வேதான் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இக்காலந் தொடக்கம் தமிழகத்தில் பல்லவ, பாண்டிய, சோழ வம்சங்கள் வரிசை பெற்றுத் திட்டம் அவற்றின் தாக்கம் ஈழத்திலும் காணப்பட்டது. கார

னம் ஈழத்தில் அரசியலில் கி. பி 6ம் நூற்றாண்டு தொடக்கம் கி. பி 10ஆம் நூற்றாண்டுக் காலமாகிய பிற்பட்ட அநுராதபுர அரசின் காலத்தில் ஆட்சியுள்ளூடு போராட்டமும் அரசியலை தியின்மையும் காணப்பட்ட காலமாக விளங்கியது. இதனால் தமிழ்மையின் தாக்கம், இக்காலத்தில் ஈழத்தில் விதந்து காணப்பட்டமை புதிர்கிறு. இத்தகைய போக்கினைக் கிங்ஸ் லீ. ஐ. சிஸ்லா பின்வருமாறு கூறியுள்ளார்⁸²

‘இறிஸ்துவக்குப் பின்னுள்ள 5ஆம், 6ஆம் நூற்றாண்டு களில் தென்னித்தியாவிலே மூன்று இந்துஅரசுகள் (பாண்டியர், ஷல்வரி, சோழர்) எழுச்சி பெற்ற நன் இதன் விளைவாக இவை கஞ்சக கும் சிங்கள ராஜ்யத்திலிருமிடையே இருந்த உறவுகளை இன்த்துவ முரண்பாடுகள் ஊறுசெய்தன இத்திராவிட அரசுகள் சமய நோக்கைப் பொறுத்தமட்டில் போர்க்கோலமிக்க இந்துத் தன்மை யைக் கொண்டு விளங்கியதோடு தென்னிந்தியாவிலும் பெள்த செல்வாக்கினை அடியோடு களை ந் தெளிவைதையே நோக்கமாகக் கொண்டும் செயற்பட்டன காலப் போக்கில் போர்க்கோலமிக்க இந்து மதத்தினால் தென்னித்தியாவில் பெள்த மதம் முற்றாக அழிக்கப்பட்டது. இதன் விளைவாகத் தென்னித்தியா சிங்கள ராஜ்யங்களுக்கிடையே இருந்த மிக முக்கிய பண்பாட்டு உறவு துணிக்கப்பட்டது. தவிர, ஈழம் மீது தென் உறவு துணிக்கப்பட்டது. தவிர, ஈழம் மீது தென் உறவு துணிக்கப்பட்டது. காங்கிரஸுந்த பொறுப்பு வழக்கமாக இவ்வெறுப்புணர்ச்சிக்குக் கொள்ளை அடிக்கும் இவ்வெறுப்புணர்ச்சிக்குக் கொள்ளை அடிக்கும் வேட்கை ஆர்வமுட்டியது - இப்போது முதற்கடவையாகச் சமய ஆர்வத்தாலும் இன்த்துவத்தின் பெருமை உணர்வினாலும் முனைப்புப் பெற்றது. இதிலிருந்து எழுந்த முக்கியவினைவு என்னவென்றால் ஈழத்திலிருந்து தமிழர் தமது இன்த்துவம் பற்றிக் கூடுதலாக பிரக்கஞ்சு செலுத்தத் தொடங்கினர். இச்த இன்த்துவ உணர்வை செலுத்தத் தொடங்கினர். இச்த இன்த்துவ உணர்வைப் பண்பாட்டு ரீதியாகவும் சமய ரீதியாகவும் அவர்கள் நிலைநாட்ட முனைந்தனர். இதுதான் திராவிட தமிழ் இந்து என்ற வடிவமாகும்.

இவ்வாறு தமிழகத்து வம்சங்களின் தாக்கம் ஈழத்துப் பெள்த சங்கத்தினரைப் பெரும் திலிக் கொள்ள செய்தது. தமிழர் ஆடிக்கம் பொத்தத்தின் தளவிழுக்கு வழிவகுக்கும் எனக் கருதிய இவர்கள் இந்நாடு பெள்த மதத்திற்கே உரியநாடு (தம்

யதிபம்) என்ற கோட்பாட்டை இறுகப்பற்றிக் கொண்ட ஏ. இதன் மூலம் பெள்த காலத்தில் அரசாநிக்கம் விளைவதைத் தடுக்கலாம் என உணர்ந்தனர். இக்கால அரசியலிலும் இதுஒரு வலுப்பெற்ற கோட்பாடாகவே காணப்பட்டதென்பதை கி. பி 10ஆம் நூற்றாண்டுக்குரிய நான்காவது மகிந்தனின் (கி. பி 950 - 972 சிங்கள் கல்வெட்டு எடுத்துக் கூறுகிறது). இதில் இம்மன்னைபொதி சத்துவர் கள்தான் (புத்தர் நிலைய அடைபவர்கள்) ஈழத்து மன்னர்பதவியை அடைவதற்கு அடுக்கதெய்க்காவர்கள் எனப் புத்தப்ரான் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளான்.⁸³

அரசவம்சங்களின் தாக்கத்துடன் வாரிசரிமைப்போர்களில் பங்கு கொள்ளத் தமிழகத்திலிருந்து படைவீரர் தருவிக்கப்பட்டதால், இக்கால அரசியலில் இவர்கள் ஒரு காத்திரமான பங்கினை வகித்தனர் என்றாம். குளவி சம் கி. பி. 7 ஆம் நூற்றாண்டில் ஜந்து தடவைகளுக்குக் குறையாமல் ஈழத்தில் நடைபெற்ற வாரிசரிமையைப் போரில் தமிழகப் படைவீரர் ஈடுபடுத்தப்பட்டமை பற்றிக் கூறுகின்றது. இவ்வைந்து தடவைகளிலும் மானவர்மனைத் துறையில் (கி. பி. 684 - 718) தவிரப் பிற ஈழத்து அரசருக்கு தமிழக அரசவம்சத்தினர் அளித்த உதவி பற்றிக் கூறப்படாவிட்டாலும் கூட இப்படைவீரர்கள் தமிழகத்தில் ஆட்சி செய்த பல்வை வம்சத்தினரின் அனுசரணையுடன் தான் ஈழம் வந்தனர் எனக் கொள்ளல் தவறாகாது.

கி. பி. 7 ஆம் நூற்றாண்டில் சிலா மே கவன்னன் (கி. பி. 619 - 628) காலத்தில் அவனின் படைத்தளபதியாக இந்த சிறி நாக என்பவன் தமிழ்ப்படைவீரரின் உதவிகொண்டு ஈழத்தின் வடபகுதியில் ஏற்படுத்திய கிளர்ச்சி பற்றியும் பின்னர் அது அடக்கப்பட்டது பற்றியும்கூறப்படுகின்றது.⁸⁴ ஜெட்டதீஸ்னிடம் வாரிசரிமையை இழந்த மூன்றாவது அக்கபோதி (கி. பி. 628 - 639) தமிழகம் சென்று தமிழ்ப்படையுடனரின் உதவியுடன் தானோ பதி ஸென் (கி. பி. 639 - 650) இவனிடமிருந்து அரசரிமையைப் பற்றித்தான் எனவும் கூறப்படுகின்றது.⁸⁵ பின்னர் கத்தத்தக் கொள்வன் தமிழகஞ்சென்று படையுடன் மீண்டும் முதலாவது உப்புவனிடம் அரசைக் கைப்பற்றி எட்டு ஆண்டுகள் (கி. பி. 650 - 58) வரை ஆட்சி செய்த நிகழ்ச்சி காணப்படுகின்றது. மானவர்மன் (கி. பி. 684 - 718) தமிழகத்துப் பல்லவ மன்னன் அளித்த உதவியோடுதான் தனதுஅரசரிமையைப் பெற முடிந்தது⁸⁶

இவ்வாறு முன்றாவது அடிக்கொதி, தத்தோபதிலை, கத்துக்கத்து, மானவர்மன் போன்றேசர் தமிழ்ப்படையினர் உதவி கொண்டே தமது அரசியல் அதிகாரத்தினைப் பெற முடிந்தது. தமிழகத்திலிருந்த கத்துக்கத்தை (கி. பி. 615 - 657) அநூராதபுர அரசர்கிமையை வந்து ஏற்கும்படி, தமிழ்ப்படையினர் அழைத்து வந்த நிகழ்ச்சியானது இக்கால அரசியலில் இவர்கள் பெற்றிருந்த முக்கியத்து வத்திற்குச் சிறந்த உதாரணமாகிறது.

இக்கால அரசியலில் தமிழ் இரசனுவத் தலைவர் களான பொத்தனுட்ட, போத்தசால, மகாகஷ்ட, போன்றோர் செல் வாக்குள்ள தலைவர்களாக விளங்கியதை குறிப்பிடத்தக்கது. அது பட்டுமன்றி அநூராதபுர அரண்மனையிலும் அதன் சுற்றாடலிலும் இவர் கன்னல்மலையில் தாங்களைக்கொடுவது வெளியேற்ற முயன்றபோது அவனின் ஆணையை ஏற்கமறுத்து இவர்களை வெளியேற்ற முயன்றபோது அவனின் ஆணையை ஏற்கமறுத்து இவர்களை அங்கு நிலைகொண்டதால் மன்னன் ஈற்றி இவர்களுடைய சமாதான முயற்சியில் போது தாக்கக் கூறப்படுகிறது. மாணவுக்கு எதிராகக் கத்தத்தத் திட்டியாலிலிருந்து தறித்தப்பட்டதும் வந்த போது மாதோட்டம் தொட்டு அநூராதபுரம் வரை வசூல் தமிழ்ப்படையினர் அவன் பக்கங் சேர, மாணவ தனது அரசியல் திகாரத்தினை இழந்தான். இதுமட்டுமன்றி மாணவர்மனின் மக்களாகிய ஜந்தாவது அக்கபோதி (கி. பி. 718 - 734), முங்கா வது காஸப்ப கி. பி 724 - 730), முதலாவது மகிந்தன் (கி. பி 730 - 733) ஆகியோர் காலத்திலும் தமிழ்ப்படையினரின் செல் அநூராதபுரத்தில் அதிகரித்துக் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழ்ப்படையினர் இக்காலத்தில் ஒரு சக்தியாக எழுச்சி பெறச் சிக்குள் மன்னர்கள் இவர்களின் உதவி தொட்டே தமது அரசியலத்திகாரத்தினை நினைநாட்டினர்.

இத்தகைய பின்னனியிற்றாக வடபகுதியிற் காணப்பட்ட அரசியல் நிலைபற்றியும் ஆராய்வது பொருத்தமாகின்றது வட பகுதியான உத்தர தேசத்தினைச் சுருாதப்பூர் அரசின் ஒரு பகுதியாகப் பாளிநூல்கள் குறிப்பிட்டாலும் கூட வவன்யாகுக்கப் பால் இம்மன்றர்கள் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் பற்றிய கான்றுகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. முன் ஏற மூன்று சம்பங்கள்தான் மிக நின்ட இக்காலப்பகுதியில் இவர்களின் அரசியல் நடவடிக்கைகளைக் கூறுகின்றன. இவற்றில் முதலாவது சிற்றாக அநுராதபுர மன்னாகுக்கெதிராகத் தமிழகத்தி

விருந்து படை உதவி பெற்றவற்று வடபகுதியில் ஏற்படுத்திய கிளர்ச்சியாகும்.⁸⁷ இக்கிளர் ச்சி அடக்கப்பட்டு ஒன்றரைநாற்றான் களுக்குப் பின்னர் அநுராதபுரத்தில் மன்னராக இடைஷாவது மகின்தன் (கி. பி 777 - 797) விளங்கிய காலத்தில் ஏற்பட்ட கிளர்ச்சி பற்றிச் சூலவசீசம் குறிப்பிடுகின்றது.⁸⁸ இக்கிளர்ச்சியின் போது வடபகுதி முதலிகரும்; இங்கு வாழ்ந்த மக்களும் இப்பகுதியின் ஆணையைப் பலாத்தாரமாகப் பெற்று அரசனுக்குரிய திறையைக் கொடுக்க மறுத்தனர் எனக் கூறப்படுகின்றது. இக்கிளர்ச்சி அடக்கப்பட்டாலும்கூட வடபகுதித்தலைவர்கள் அநுராதபுரம் சென்று அங்கு அழிவை ஏற்படுத்தியதாகக் காணப்படும் தலைவர்களை தோக்கும் போது இக்காலத்தில் வடபகுதித் தலைவர்கள் வளிமையுடன் விளங்கியமை தெரிகின்றது.

இக்காலத்திற்குரிய கணதயாகவே தமிழ் நூல்கள் கூறும் உக்கிரசிங்கன் - மாருதப்பிரவல்லிகைத் அலமகின்றது 89 இக்கைத் தீவிட கடவுளில் இவ்நூல்களில் பலவாறு திரிபுபட்டு இடம் பெற் றுள்ளனமை அவதானிக்கத்தக்கது. வடபகுதி நூல்களாகிய கணங்களையுமாலை, வெபாப பாடல், வையா, யாழ்ப்பாளை வைபவம் காலை ஆகியனவற்றுள் வடபகுதியிற் கதிரைவையிற் காணப்பட்ட ஒரு அரசமைப்பினை மையமாகக் கொண்ட கணதயாக விளங்க சமூத்தின் கிழக்குப் பகுதியை மையமாக கக் கொண்ட மட்டச்சுளப்பு மான்மியம், திரிகோணாசலபுராணம் கோணேசர் கல் வெட்டு ஆகிய நூல்களில் உக்கிரசிங்கன், மகாசேனன், குளக்கோட்டனா கவுட, மாருதப்பிரவல்லி ஆடகசவந்தியாகவும் திரிபுபுதுத்தப்பட்டுக் கூறப்பட்டாலும் கிழக்குப்பிராந்தியத்துல் காணப்பட்ட அரசு குமப்பையே இதுவுட் ஜீதிகைருவில் ஏடுத்துக் கூறுகின்றது என்று யூகிக்கலாம்.

சிங்கைநகர் என்பது நல்லூருக்கு மூழ்க்கப்பட்ட இன்னொரு பெயரென்க் கொள்ளப்பட்டாலும்கூட உக்கிரசிங்கன் கைதையில் குதிரைமலைக்குப் பின்னர் செங்கடக்கநகருக்கு (சிங்கைநகருக்கு) அரசு மையப்பிடம் மாற்றப்பட்டதை நோக்கும் போது யாழ்ப் பாணி அரசு காலத்தில் நல்லூரி சிறப்புப்பெற முன்னர் ‘சிங்கைநகர்’ என்பது குதிரைமலைக்கு அடுத்தால் போல் அரசமையப் பிடமாக விளங்கியிருக்கின்றது என்றாம்.⁹⁰ இத்தகைய நகர் வடபகுதியில் வல்லிபுரத்திற்கு அண்மையிலும் காணப்பட்டிருக்காம், காரணம் கந்தரோடைக்கு அடுத்தாற்போவத் தொல்லியற் அழிபாடுகள் விதந்து காணப்படுவது இங்கேரான், வல்லிபுரம்

கூட ஒரு முக்கியதுறைமுகமாக இக்காலத்தில் வி எ என் கியனதயே இவைகளுடுத்துக் காட்டுகின்றன. அத்துடன் உக்கிரசிங்கவிள் காலத் திற்குரியதாகக் காணப்படும் 'தொண்டமான் வரபு' என்ற நிகழ்ச் சியும் தொண்டமானாற்றுப் பகுதி இக்காலத்திற் செல்லாக்குப் பெற்றதை எடுத்துக் காட்டுவது இவ்வாறு சிந்திக்க வேங்கின் ரது. குடாநாட்டிற்கப்பால் பெறுவில்பறப்பிலும் சிங்கை நகர் அமைந்திருந்தது என்ற கருத்தும் ஏற் புடையதாக இருக்கலாம் இது பற்றி ஆராய இடமுண்டு. எவ்வாறாயினும் அழிந்த தலை நகரின் ஞாபகமாக மின்னர் ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்தில் நல்லாரு கு இப்பெயர் இடப்பட்டது என்கூடிப்பதில் நவறில்லை. அநுராதபுர அரசில் காணப்பட்ட அரசியல் நிலையும் இக்காலத் தில் இத்தகைய அமைப்பு வட - கிழக்குப் பிராந்தி அங்களில் வளர்ச்சி பெற உதவியது எனலாம். இவ்வாறே தான் கி பி 9ம் நாற்றாண்டுக்குரைய யாழ்பாடி கணத் கூட தமிழகத்திலிருந்து வடபகுதி நோக்கி ஏற்பட்ட குடியேற்றங்களையே ஜித்கமாக எடுத்துக் காட்டுகின்றது எனவாம்⁹²

எனினும் கி. பி 9ஆம் 10ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலிருந்து ஈழம் நோக்கி ஏற்பட்ட படைகளுடுப்புகள் பற்றிய சான்றுகள் குளவம்சத்தில் காணப்படுகின்றன இப்படைகளுடுப்புக்களும் ஈழத்தில் தமிழர் செல்வாக்கினை மேலும் அதிகரித்தன என்றார்ம். தமிழ் படைகளுடுப்புகளில் முதலில் இடம் பெறுவது பாண்டிய மன்னராகிய சிற்மாற சிற்வல்லப (கி. பி 835 - 862) தலைமையில் ஏற்பட்ட படை எடுப்பாரும்.⁹³ அக்காவத்தில் அநுராதபூரத்தில் அரசாண்டமன்னன் முதலரவுது சேனன் (கி. பி 833 - 853) ஆகும். பாண்டிய மன்னர்களுடைய படைகளுடுப்பு ஈழத்தின் வடபகுதியூடாகவே நடந்ததென்றும் அப்போது இப்பகுதித் தமிழர்கள் இவனுக்கு உதவினர் எனவும் குளவம்சம் கூறுவதை நோக்கும் போது இவர்கள் பெற்றிருந்த செல்வாக்குப் புலனாகின்றது அநுராதபூரம் இப்படை எடுப்பின்போது சூறையாடப்பட்டது. இப்படை எடுப்பைச் சமரளிக்க முடியாத முதலாவது சேனன் இப்படை எடுப்பைச் சமரளிக்க முடியாத முதலாவது சேனன் தலைநகரை விட்டு மஸையகத்திற்குச் சென்று ஒளித்துக்கொள்ள இவளின் சகோதரனான யுவராஜன் மகிந்தன் இப்படை எடுப்பி நால் ஏற்பட்ட அவமானத்தினைத் தாங்கமுடியாது தற்கொலை செய்து கொண்டாலும் ஈற்றில் முதலாவது சேனன் பாண்டிய மன்னர்களான் சமாதானம் மேற்கொண்டான்

பாண்டியர் வலியிழக்க ஏழுச்சி பெற்ற சோழ வம்சத்தை நாக முதலாவது பராந்தகண் காலத்தில் சேரமூர் சேர பாண்டிய

வச்சங்களை வெற்றி கொண்டனர். தமிழகத்தில் சோழருக்கெதி ரான பேரில் பாண்டிய மன்னனாகி மூன்றாம் இராஜஸிமயன் சிங்கள மன்னனிடத் தடவிட்டு போரிட்டாலும் சுற்றில் சிங்கள பாண்டியப்படை தோல்வியையே தழுவியது. சிங்கள ப்படை வெறும் தோல்வியைமட்டும் தழுவவில்லை. பாண்டியருக்கு உதவி செய்யச் சென்றதால் சோழரின் எகிர்ப்பையும் சம்பா தித்துக் கொண்டது. இதன் விளைவு யாதெனில் சமுத்தின்மீது ஏற்பட்ட சோழப்படை எடுப்பார்கும். பாண்டியரை வென்ற பராந்தகச் சோழன் பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையில் முடிகுட எண்ணியபோது பாண்டிய மன்னனின் முடியும் பிற அணிகலப் பொருட்களும் சமுத்தரசனிடம் அடைக்கலமாக வைக்கப்பட்டதை அறிந்து அதனை ஒப்படைக்குமாறு அப்போது சமுத்தரசனாக விளங்கிய நான்காவது உதயனிடம் கேட்க, அவன் மறுக்கவே சமுத்தின்மீது படை எடுத்தான் சோழி சிங்களப் படையுடன் சமுத்தில் மேற்கொண்ட பேரில் சிங்களப்படை தோல்வியைத் தழுவியதோடு உதவனும் உரோகணைக்குச் சென்று ஒளித்துக் கொண்டால் சேசமுப்படையோ எனில் சமுத்து மன்னனைக் கைப்பற்றாது நாடு திரும்பியது. இதற்குக் காரணம் அக்காலத் தில் சோழ நாட்டின் மீது ஏற்பட்ட ராஷ்ட கூடப்படை எடுப்பாருக்கி

சமுதாட்டுப் போரில் சோழமன்னன் பெற்ற வெற்றி யைத் தொடர்ந்து 'மதுரையும் ஈழமும் கொண்ட கோபரகேரிவர்மன் எனப் பெயர் குடினான் எனினும் மறுபடியும் ஈழத்தினைக் கைப்பற்று நேரக்கமாக இரண்டாவது பராந்தகண் (கி.பி 956 - 973) காலத்தில் இப்படை எடுப்பை வழிநடத்தி வந்த சோழச் சேனாதிபதியாகிய 'கிறிய வேளார்' ஊராத்துறையில் நடை பெற்ற போரில் ஈழனமடைந்தான்.⁹⁴ இதன்பின்னர் சோழ அரசன் ஈழத்தரசனுடன் சமாதானம் செய்து கொண்டான் எனச் சூலவம்சம் ஏறிப்பிடுகின்றது⁹⁵ எனினும் நான்காவது மகின்தன் (கி.பி 956 - 972) இப்பகுதியில் மேற்கொண்ட நிருவாக நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை. இருந்தும் இவனுக்குப் பின்னர் அநுராதபுரத்திலரசாண்ட மன்னர்களான ஐந்தாவது சேனன் (கி.பி. 972 - 981), ஐந்தாவது மகின்தன் (கி.பி 981 - 1017) போக்கறோர் வலிமையற்றுக் கங்கப்பட்டனர். இவர்கள் காலத்தில் அநுராதபுரத்தில் தயிமீர் மட்டுமன்றிக் கேரளர் போன்றோரும் காணப்பட்டனர். இப்படையினருக்குக் கொடுக்க வேண்டிய வேதனத்தினை ஐந்தாவது மகின்தன் கொடுக்காது

விடவே அவர்கள் மேற்கொண்ட கிளர்ச்சியிலி நந்து தப்புவதற்காக உரோகஸன்குச் சேன்று இம்மன்னன் ஒளிந்துக் கொண்டான் எனக் கூறப்படுகின்றது. இத்தகைய சூழிற்றான் சோழப் பெருமன்னாக முதலாவது இராஜாஜானின் (கி. பி 993) ஒழ் அநுராதபுரத்தின் மீது சோழப்பட எடுப்பு ஏற்பட்டது அநுராதபுரம் அழிக்கப்பட அநுராதபுர அரசின் வரலாறும் அல்லது மனமானது இது ஈழத்து வரலாற்றின் இன்னேர் கால கட்டமாகிறது.

இருங்கிணைத்து நோக்குகின்றபோது பிற்பட்ட அநுராதபுர காலம் தமிழரசுகளின் எழுச்சிக்காலம் என்றால் மிகையாகாது. இதற்கான தளத்தினை உள்நாட்டு வெளிநாட்டு சுக்கிள் இட்டு வைத்தன. மாற்றைத் துறைமுகம் சர்வதேசத் துறைமுகமாக இக்காலத்தில் எழுச்சி பெற்றதால் அநுராதபுரத்திலுள்ள அரசினால் மட்டுமன்றிப் பெறுநிலைப்பறப்பிலுள்ள தமிழ் அரசுகளாலும் இதன் பயன் அநுபவிக்கப்பட்டது. அநுராதபுர அரசியலில் வாரிசுரிமைப் போரும் அரசியல் ஸ்திரமின்மையும் காணப்பட்ட காலமும் இக்காலந்தான். தமிழகத்துவோ என்கில் பலவர்களுத்தில் மேலோங்கிய தமிழ் - இந்துக் கலாசார சமூஹர்ச்சி பிளவுந்த பாளைய, சோழ வம்சங்களின் சீழ் முதிர்ச்சியடைந்தது. இத்தகைய சூழிற்றான் தமிழக அரசுவங்களின் தலையீடு ஈழத்து அரசியலில் பெறுந்தாக்கத்தினை முன் எப்போதும் இல்லாதவாறு ஏற்படுத்தியது. இத்தால் தமிழகத்தவர் அநுராதபுர அரசியலியும் காத்திரமான பங்கினை வகிக்கவும், இதனேடு தமிழகத்திலீருந்து புலம் பெயரிவுகள் வாணிபத் தொடர்புகள் ஏற்படவும் இதன் விளைவாகத் தமிழக வாசாரத்தின் தாக்கம் ஏற்படவும் வழி பிறந்தது. இத்தகைய பின்னணி வடக்குமிகுப் பிராந்தியத்தில் தமிழரசுகள் தமது தனித்துவத்தினை மேலும் உறுதி செய்ய வாய்ப்பளித்தது. உக்கிரேசிங்கன் - மாருதப்புரலீவங்கில் கதை யாழ் பாடி கைத் தூக்கியன் இப்பகுதி அரசின் எழுச்சியையும், இவ்வரசின் மீது தமிழகம் கொண்டிருந்த தொடர்புகள், நாக்கம் ஆகியவற்றினையும் எடுத்தியம்புகின்றன அவ்வாறே ஆடசூந்தரி யின் கதை கிழக்குப் பிராந்தியத்தில் காணப்பட்ட அரசை உருவங்கப்படுத்துகின்றது இதனால் அநுராதபுர அரசில் காணப்பட்டதைப் போன்று வட - மிழக்குப் பகுதிகளிலும் இக்காலத்தில் தமிழகத்தவரின் எண்ணிக்கைப் பெருக்கமும், கலாசாரச் செல்வாகும் முன்னஞ்சிட மேலோங்கிய காணப்பட்டது என்றால்.

8. நமிழ்க் கல்வெப்புகள்

சமுத்தினநாகரிக கர்தாக்கள் இன்றை சிங்கா / தமிழ்மொழி பேசுவோரின் மூதாதையினரே என்பதை கடந்திரு சகாப்தங்களாக நடைபெற்ற அகழ்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன⁹⁶ பெருங்கற்கால கலாசாரத்தினைப் பேணிய இவர்கள் தென்னிந்தியாவில் குந்தே ஈழத்தினை அடைந்தனர். தென்னிந்திய மொழிகளான தமிழ் கன்னடம். தெலுங்கு, மலையாளம் ஆகிய ஆக்கலாசாரத்தி விருந்து துளிர்த்து போன்றே ஈழத்துத் திராவிட மொழிகளான தமிழ், சிங்கள மொழியின் பழைய வடிவமாகிய எலு ஆகியவை முளிர்த்தன டண்டு தொட்டே ஈழத்தில் தமிழ் வழக்கிலிருந்ததை இன்றும் யாழ்க் குடாநாட்டில் வழக்கிலிருக்கும், சங்க காலச் சொற்கள் மட்டுமன்றி சங்கம் வளர்த்த மதுரைக்குச் சென்று தாம் இயற்றிய பாக்களை அரங்கேற்றிய ஈழத்து பூதந்தேவனாரின் பாடல்களும் எடுத்துக் கூட்டுகின்றன. இத்தகைய பாடல்கள் சங்க இலக்கியங்களில் பழையனவாகக் காணப்படும் அகநானாறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களில் காணப்படுகின்றன⁹⁷ இக்கூற்றினை உறுதிசெய்வதாகக் காணப்படுவது தான் ஈழத்துக் கிறிஸ்தாபத் தாலத்திற்கு முந்திய பிராமிக்கல்வெட்டுகளிலும், பாணை ஒடுகளிலும் காணப்படும் பழைய திராவிட வரியடிவங்களுட் திராவிட இனக்குமுப் பேயர் களான ஆய், வேள் பரத போன்றனவும், வருதுப் பெயர்களான பருமக பொன்றனவும் ஆகும். இவை யாவும் காலத்திலில் கிறிஸ்தாபதத்தின் ஆரம்பத்தில் போத்துத் தேன் மொழியாகிய பாளி மொழியின் செல்வாக்கால் வழக்கிழந்தும் உருமாறியதையுமே இப்பிராமிக் கல்வெட்டுக்கள் எடுத்துக் காட்டுகின்றன.

எனினும் ஈழத்தில் சிங்கள மொழி இப்பிராமி வரிவடிவத்தில் இருந்து வளர்ச்சி பெற்றதைக் குறிக்கும் விதத்தில் சாங்குகள் காணப்படுவது போல் தமிழ்மொழியும் ஈழத்தில் வழக்கிலிருந்த திராவிட வரிவடிவத்தில் இருந்து பெற்ற வளர்ச்சியை எடுத்துக் காட்டும் கல்வெட்டுக்கள் இறைவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனினும் கி. பி 9 ஆம், 10 ஆம் நூற்றாண்டுக்குரிப் பழன்று தமிழ்க் கல்வெட்டுக்கள் அநுராதபுரத்திற் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவற்றுள் முதலாவதாகக் காணப்படுவது நான்கு நட்டார் கல்வெட்டாகும்⁹⁸ வெண்பா வடிவில் அமைந்துள்ள இத்தாலைசூழத்திற் காணப்படும் மிகப்பழைய தமிழ்க்கல்வெட்டாகக் கொள்ளப் படுவதால் ஈழத்தில் இக்காலத்திற்கு முன்னர் விருத்தியடைந்த இலக்கியமரபை இது குறிக்கலாமெனவும் கொள்ளலாம்.

இக்கல்வட்டம் வெளியிட்டார்கள் வரததகக் குழுவினராகிய நான்குநாட்டார் ஆகும் இவர்கள் அனுராதபுரத்தில் சேணாவர்மன் காலத்தில் அமைத்த மாக்கோதை பள்ளி என்ற டெள்குத்தவிகாரை பற்றி இது கூறுகின்றது. மாக்கோதை இன்றைய கேரளமாநிலத் திலுவ்ள இடமாக்கயால் வெர்த்துக குழுவினர் அங்கிருந்தே தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனர் எனலாம்.

இக்காலத்திற்குரிய இன்னுமிகு தமிழ்க்கல்வெட்டுக்கள் அது ராதபுரத்திலுள்ள இந்து அழிபாடுகள் மத்தியிலே கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுக்கள் இன்னொரு வர்த்தக கணமாகிய குமார கணத்தாருக்குரியது.⁹ இவற்றும் முதலாவது இங்கள் ஆயைமொன்றுக்கு முப்பது ஸமூக்காசை இவ்வர்த்தக கணத்தார் சிறீசங்கபோதி மாறியன் காலத்தில் அள்துதைக்கூறுகின்றது சேக்கிளான் சங்கன் என்ற வணக்கனிடமிருந்து கேட்னாகப் பெற்ற இவ்முப்பது காசஸி இங்கு நித்திய பூரைக்கும் நந்தாலிளக்கெரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. இரண்டாவது கல்வெட்டும் மேற்கூறிய நோக்கிற்காகவே மேற்கூறிய தொகை இவ்வர்த்தக கணத்தால் மேற்குறிப்பிட்ட மன்னின் ஏழாவது ஆட்சியாண்டில் அளிக்கப்பட்டதைக் கூறுகின்றது. தமிழ்மௌலி பேசியோர் இக்காலத்து அரசியல், இராணுவ நிறுவாகத்துறை களிற் பங்கு கொண்டிருந்ததை இக்காலச் சிங்களக் கல்வெட்டு களிற் காணப்படு மேகாப்பர், மேலாட்சி, பெரிநா டியம், பெரி நாட்டுவம் உப்பாடு கணக்கர், தொல்பாட்டி, மந்திராண்மை பெரி எாகி போன்ற பதங்கள் எடுத்துக் காட்டுகின்றன. 100 இவ்வாறே தமிழகப் படைவீரா இராணுவத்துறையில் கொண்டிருந்த டங்கி ணைப் போரில் தமிழர் பயன்படுத்திய வாத்தியக் கருவிளாகிய துடி, செரவி போன்றவை சிங்க அரசில் செல்வாக்குப் பெற்ற தற்கான சாஸ்ருகளும் உணர்த்துகின்றன.

இக்காலத்தில் குறிப்பாக 9ஆம் 10ஆம் நூற்றாண்டுகளில் தயைகுத்தோடு கொண்டிருந்த தொடர்பினால் சிங்கள அரசின் தலைநகரான அநுசாதபுரத்திலும் பிற இடங்களிலும் தமிழரின் எண்ணிக்கையும் செல்வாக்குக் அதிகரித்ததை இக்காலச் சிங்க ஏக் கல்வெட்டுகளிற் காணப்படும் தெமென்கால், தெமளத் - வலதெமன், தெமள் - கம்பிம் போன்ற பதங்கள் எடுத்து காட்டுகின்றன¹⁰¹ இவற்றுள் முதலிரண்டும் தமிழருக்குரிய நிலங்களைக் குறிக்க இறுதியான பதம் தமிழருக்குரிய கிராமத்தைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது. தமிழருக்குரிய இத்தகைய

நிலங்கள் சமத்தின் வட-கிழக்குப் பகுதியிலிரும் காணப்பட்டதை இதே கல்வெட்டுகள் குறிப்பதும் அவதானிக்கத்தக்கது நான்கா வது காஸப்பன் காலத்தின் (கி. பி 898 - 914) வடபகுதி யில் காணப்பட்ட 'தெமென் கபல்' (தமிழருக்குக் கொடுக்கப்பட்ட நிலங்கள்) பற்றி இம்மன்னின் கல்வெட்டு எடுத்துக் காட்டுகிறது¹⁰² இவ்வாறே மூன்றாவது உதயனின் கல்வெட்டு சமத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள பரிசாகுழியை என்ற இடத்திற் காணப்பட்ட தமிழருக்குரிய நிலங்கள் பற்றிக் கூறுகின்றது¹⁰³ நான்கா வது மகிந்தனின் (கி. பி 956 - 972) கல்வெட்டாலும் கிழக்குப் பகுதியிற் காணப்பட்ட தமிழரின் நிலங்கள் பற்றிய குறிப்புள்ளது¹⁰⁴ அத்துடன் இம்மன்னின் அநுசாதபுரக் கல்வெட்டிலும் நான்கு திசைகளிலும் காணப்பட்ட தமிழரின் நிலங்கள், கிராமங்கள் பற்றிய குறிப்புண்டு¹⁰⁵ தமிழர் இக்காலத்தில் சமத்தின் பலபகுதிகளிலும் வாழ்ந்ததையே குளவுமசுமும் உறுதிப்படுத்துவதும் நோக்கற்பாலது.¹⁰⁶

அத்துடன் தமிழர் நவள்களைக் கவனிப்பதற்கும் சிங்கள அரசில் அதிகாரிகள் காணப்பட்டதையே இக்காலச் சல்லெட்டு களிற் காணப்படும் ‘தெமள அதி காரி’ என்ற பதம் உணர்த்து கின்றது. இத்தகைய அதிகாரி பற்றி முதல் முதலாக இரண் டவாது கேள்வின் (கி. பி. 853 - 887) ஆட்சிக் காலத்தில் குறிப் புக் காணப்படுகின்றது.¹⁰⁷ இவ்வதிகாரியின் பெயர் மகாசத்தானா ஆகும். உதூர் பண்டிராட் என்ற பெயருள்ள இத்தகைய இன் னோர் அதிகாரி நான்காவது காலப்பனின் (கி. பி. 898 - 914) காலத்திலும் செயற்பட்டான்.¹⁰⁸ இக்காலத்தில் இனத்தவ ரீதி யிற் பிரிந்திருந்த தமிழ், சிங்கள மக்களுக்கென தனியான வரிகள் அறவிடப்பட்டதையும் கல்வெட்டுகள் குறிக்கின்றன தமிழர் மீது அறவிடப்பட்டவரியையே ‘தெமள குளி’ என்ற பதம் எடுத்துக் காட்டுவதாகவும், இத்தகைய வரி அறவிடப்பட்டதை தெமளின் கெடிகய, தெ மெ ள கினிங் போன்ற இடப்பெயரைகும் உறுதி செய்வதாகவும் கொள்ளப்படுகிறது¹⁰⁹ தமிழர் மீது வரிஅறவிடப் பட்டது போன்று சிங்களவர் மீதும் அறவிடப்பட்ட வரியையே இக்கல்வெட்டுகளில் இப்பதத்துடன் காணப்படும் ‘கெளே குளி’ என்ற பதம் சுட்டி நிற்கின்றதாகவும் கொள்ளப்படுகின்றது.¹¹⁰

9 சமூகம்

இன்றைய சிங்கள - தமிழ்மொழி பேசுவோரின் முதாகதயி னர் பெருங்கற்க வச் சமுதாய வழி வந்தோரே எனக் கண்டோம் இச்சமூதாயத்தில் விவசாயமே முன்னில்லப்படுத்தப்பட விவசா யிகள், விவசாயிகள் வாத ஆசாரு அவர்களின் வாழ்வொடு தொடர்புடைய பல்வேறு தொழில்களைச் செய்வார்கள் என்ற கூரே தெள்ளந்திய திராவிட சமுதாயத்தைப் போன்ற ஈழத் திலும் இதன் ஆண்வேராக இருந்தது. இத்தகைய சமுதாய அமைப்பும் வடத்திய ஆய சமுதாய அமைப்பாகிய பிராமணர் சத்திரியர், வைசிகர், குத்திரர் என்ற அமைப்பும் இருவேறுபட்ட சமுதாயத்தின் சமூக அமைப்புகளே தமிழகத்தின் வடத்திய ஆரியச் சென்வாக்கேற்பட தமிழகச் சமுதாய அமைப்பில் பிரா பண்ணரும் முக்கியம் பெறத் தொடங்கினார். அத்துடன் வடத்திய ஆரிய கலாசாரத்தின் செல்வாக்கினால் தாய்வழிச் சமுதாய அமைப்பான திராவிட சமுதாயஅமைப்பே ஆண்வழிச் சமுதாயப் பண்புகளுடன் மாற்றமடையத் தொடர்க்கிளைலும் கூட அடிப்படையில் தாய்வழிச் சமுதாயப் பண்புகளுடன் இன்றும் விளங்குவது இதன் சிறப்பம்சமாகும். ஈழத்து நாகரிகமுடிப்பெறுங்கற கால கலாசார வழி வந்ததால் இத்தகைய பண்புகளை ஈழத்துக் கலாசாரத்தில் எதிர்பார்ப்பது நியாயமானதே.

எனினும் தமிழகம் வடத்திய இந்து கலாசாரத்தின் செல்வாக்கினால் ஆண்வழிச்சமுதாய அமைங்களைப் பற்றி நின்றது போல் ஈழத்திலும் வடத்தியா விலிநுந்து வந்த பொத்தக் கலாசாரத்தின் சென்வாக்கினால் தாய்வழிச் சமுதாய அமைப்பின் மாற்றம் காணப்பட்டாலும் கூட பழைய அமிசங்கள் பல இந்த அமைப்பினை இன்றும் நினைவு கூர வைக்கின்றன. ஈழத்துச் சமுதாய அமைப்பினை ஆராய்ந்த அறிஞர்கள் இதற்குக் கெள்ளிந்தியச் சமுதாய அமைப்பிற்கும் கூடியே இழைவிட்டோடும் ஒற்று மையைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை. தென்னிந்திய அமைப்புப் போன்றுசமூத்துச் சாதிஅமைப்பத் தொழில் வழிவந்தாமைப் போகும்.¹¹¹ இத்தகைய அமைப்புக்கும் தமிழக அமைப்புக்கும் உள்ள தொடர்பு விஜயனின் ஜதிகத்தில் ஒருவாறு நினைவு கூர்ந்து பட்டுள்ளது போலத் தெரிகிறது விஜயனின் பாண்டிய இளவரசு ஈழத்திற்கு வரும்போது விஜயனின் நண்பர்களுக்கு மனைவியர்களாகத் தொழியர்களைக் கூட்டி வந்தது மட்டுமன்றி பதினெண் வினைஞர் குழுவையும் அழைத்து வந்தது பற்றி மகா வம்சம்

குறிப்பிடுகிறது¹¹² இவற்றையிட சிங்கள அரசில் கடைப்பிடிக்கப்பட்ட பல நடைமுறைகளும், பண்டைய சேர நாட்டு வழக்கங்களை நினைவுட்டுவனவாக அமைந்துள்ளன. இவற்றுள் ஒன்றுதான் வாரிசரிமை பற்றியதாகும், சிங்கள அரசில் வாரிசரிமையைப் போதும் தகப்பனுக்குப் பின்னர் மைந்தர்களின் முத்தவனுக்குச் செல்வதே வழக்கம். முத்தவனுக்குப் பின்னர் அவனின் முத்த தமிழ்க்கே செல்வது வழக்கம் இவ்வாறு சீகாதரர்கள் ஆட்சி முடிவடைந்த பின்னர் தான் முத்தவனின் பின்னைகள் அரசாட்சி உரிமையைப் பெறுவது வழக்கம். இத்தகைய வழக்கம் சேர நாட்டில் காணப்பட்டதொன்றாகும்.¹¹³ இதெதாடர்பினை அறியாதோர் இந்தியர் வின் வடமேற்குப் பகுதியிற் காணப்பட்ட இல்லாவழக்கத்தினை ஆரியர் இப்பகுதியில் இருந்த ஈழத்துக்குக் கொண்டு வந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளமை தவறாகும்.¹¹⁴

சேரநாட்டில் ‘உதி’ என அழைக்கப்பட்ட வர்சத்தினர் அரசாட்சி செய்வதற்கான தடயங்கள் உள் ‘பெருஞ்சோற்று உதியன் சேரவாதன்’, ‘பல்லான் குன்றில்குழமூர் உதியன்’ போன்ற பெயர்கள் இவ்வமசுத்தவர்களின் பெயர் ஆகும்¹¹⁵ இவ்வதியன் என்ற பெயரே பள்ளுக்கல்லூர் ‘உதிய’ எனவும் கிறிஸ்து தாப்தாலத்திற்கு முந்திய ஈழத்துப் பிரா மிக் கல்வெட்டுகளில் ‘உதி’ எனவுமில்லாமல் இருந்தது.¹¹⁶ உதி’ என்றது பழையவடிவமாகும் உதியன் என்பது பின்னர் வளர்ச்சி பெற்ற வடிவமாகு. இதனால் ஈழத்தில் பழைய திராவிட வடிவமாகிய ‘உதி’ காணப்படுவதும், இதனைச் சூடியோர் அரசவுமசுத்தோடு தொடர்புடையவர் களாகக் காணப்படுவதும் ஈழத்து அரசு உருவாக்க கூட்டில் சேர நாட்டின் பங்கைப் புலனாக்குகின்றது. ஈழத்திற் காணப்பட்ட திராவிடச் சமுதாயத்தின் எச்சமாக இன்றும் விளங்குவது சிங்கள தமிழ்ச் சமுதாயங்களுக்கிடையே காணப்படுக உறவு முறைப் பெயர்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமையாகும். இதனை வடத்திய கலாசாரப்படர்க்கையாலும் மாற்றமுடியவில்லை. தாய்வழிச்சமுதாய அமைப்பு கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்பிருந்தே ஈழத்தில் பெற்றிருந்த முக்கியத்துவத்தினை ஈழத்தின் பிரா மிக் கல்வெட்டுகளின் காணப்படும் ‘மருமா’ என்றபதம் எடுத்துக் காட்டுகின்றது. எல்லாமாக நாடெடங்கணுமுள்ள எட்டுக் கல்வெட்டுகளில் இப்பதம் இடம்பெற்றுள்ளது.¹¹⁷ இதன் மூல குதினை விளங்காத பரணவித்தானா பேரன் என்றும் சந்ததியோன் என்றும் பொருள் தகும் சிங்களச் சொல்லாகிய ‘முனும்புறு’ என்ற வடிவத்தையே ‘மருமான்’ என்ற வடிவமும் குறிக்கிறது எனக் குறியுள்ளார்.¹¹⁸

உண்மையிலே இது ஒரு பழந்தமிழ் வடிவமாகும். மருமகன் என்றால் ஆணைப் பொறுத்தமட்டில் சட்காதரியில் மகனையும், பின்னணிப்பொறுத்தமட்டில் சட்காதரனின் மகனையும் குறிக்கும் சட்காதரன் சட்காதரி பிள்ளைகளாக மைச்சாள், மைச்சாள் திரு மனைமே பழையதிராவிட வழக்கமாகும். இத்தகைய வழக்கமே சிங்கள - தமிழ்ச் சமுதாயத்திலும் செல்வாக்குப் பெற்றிருந்ததை பிராமிக் கல்வெட்டிற் காணப்படும் இவ்வடிவம் மட்டுமல்லது இன்றும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் மைச்சாள் மைச்சாள் திருமண உறவுகள் எடுத்துக் காட்டுகின்றன இத்தகைய அமைப்புத்தான் மருமக்கட்டாயகமாக² கேரளப்பகுதியில் அநுசரிக்கப்படு வழக் காக அமைந்துள்ளது இதற்கும் வடப்பகுதியில் கிறப்பான வழக் கங்களான தேவவழனமச் சட்டத்திற்கும், கிழக்குப்பகுதி முக்குவச் சடங்களுக்கும் நெருங்கிய ஒற்றுமையுண்டு. இதில் பிரதானமானது பெண்களது சொத்துரிமையாகும். வடாறிந்திய சமூக அமைப்பில் பெண்களுக்கு இத்தகைய உரிமை கிடையாது ஆனால் கிறிஸ்தவங்களுக்கு முந்திய ஈழத்துக் கல்வெட்டுகளில் பெண்கள் சொத்தாப்தத்திற்கு முந்திய ஈழத்துக் கல்வெட்டுகளில் பெண்கள் சொத்துரிமை படைத்தவர்களாக விலிக்கப்படுவதானது பண்டைய ஈழத்தில் இத்தகைய வழக்கம் பேணப்பட்டதையே எடுத்துக் காட்டுகிறது.

இத்தகைய சில அம்சங்கள் ஈழத்தில் நாகரிக வளர்ச்சியானது பண்டைய தமிழக நாகரிக வளர்ச்சிப் பாதையிற் சென்ற தையே எடுத்துக் காட்டுகின்றன. எனினும் பெளத்தத்தின் வருகை, வடதிந்திய கலாசாரத்தின் தாக்கம் தமிழக - ஈழச் சமூஹருக்கு அமைப்பின் வேறுபட்ட அமைப்புகளாக உருவாக்கி விட தாய அமைப்பின் வேறுபட்ட அமைப்புகளாக உருவாக்கி விட தடு பட்டுமன்றி, இரு பிராந்தியங்களுக்கிடையே காணப்பட்ட அரசியல்துறவுகளும் இவற்றை இனர்தியில் வெல்வேறான அமைப்புக்களாக வளரவழிவகுத்தது. இதனாற்றான பாளிநூல்களிலும் சிங்களக் கல்வெட்டுகளிலும் ‘தமிள்’ என்ற பதம் தமிழ்நாட்டுக்கிருந்து ஈழத்திற்குக் கால்கொண்ட வேறு கலாசார பண்புகளைக் கொண்டோரைச் சுட்டும் பதமாகவே கையாளப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறு தனியான கலாசாரமாக சிங்கள தமிழ்க்கலாசாரங்கள் வளர்ச்சி பெற்றாலும் தமிழ்க்கலாசாரத்தின் செல்வாக்கு இக்காலத்தில் தமிழகத்துடன் ஏற்பட்ட அரசியல், பொருளாதார, சமய உறவுகளால் மேலும் வளர்ச்சி கண்டது.

10 പൊന്തും താരമ്

ஈழத்தின் பெருளாதாரத்துறையிலும் குறிப்பாக வாணிபத் துறையில் தமிழ்மக்களின் பங்கு காத்திரமாக இருந்ததைப் பாளி நூல்கள் மட்டுமன்றிப் பிராமிக்கல்வெட்டுகளும் எடுத்துக் காட்டியுள்ளன இதுபற்றி ஏற்கனவே ஆராயப்பட்டாலும் கூட மேலாட்டமாக இங்கே குறிப்பிடுவது அவசியமாகின்றது. தேவை நம்பிய தீவனின் தயபியாகிய அசேலனிடமிருந்து அரசியலத்திற்கு எனக்கைப்பற்றியவர்களாக தமிழகத்திலிருந்து வந்த குதிசை வணிகனின் புத்திரர்களாகிய சேனன், குத்திகள் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். தமிழகத்தவர் குதிசை வாணிபத்தில் ஈடுபட்டதை இது ஈடுக்குத் தாட்டுவதை வவுனியாவிற் கிடைத்த பிரசமிக் கல்வெட்டொன்றில் 'வேளிர்' குழுவைச் சேர்ந்த ஒருவன் குதிசைகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பதில் கார்யாகக் கடமையாற்றியது மேலும் உறுதிப்படுத்துகின்றது¹¹⁹ இவ்வாறே தமிழ் வணிகர் ஈழத்தில் கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னர் செல்வாக்குப்பெற்றிருந்ததை அநுராதபுரம், வவுனியா, சேந்றல் குடிசை போன்ற இடங்களிற் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகளும் ஆமோட்கிளின்றன¹²⁰ அம்பாறை மாவட்டத்திலுள்ள குடுவிலில் காணப்படும் கல்வெட்டின் தமிழ் வணிகரின் மனைவி 'தில்' ந்றிய குறிப்புண்டு. அத்துடன் இக்கல்வெட்டின் இவ்வணிகர்கள் நீண்ட காலமாக இங்கு குடிகொண்டு இவ்வணிகத்தொழிலை மேற்கொண்டிருந்ததை இதில் இடம்பெற்றுள்ள 'தீகவாபி' பெற்றன வணிகிதழை என்ற பதம் எடுத்துக் காட்டுகின்றது பழைய என்ற பெசருளைத் தருவது தான் 'பெற்றன்' என்ற பதமாகும். இத்தகைய வணிகர்கள் குழுக்களாக இயங்கியதை அநுராதபுரத்தில் கிடைத்துள்ள கி.மு 3/2 ஆம் நூற்றாண்டுக் குறிய பிராமிக் காசனம் மேலும் எடுத்துக் கொட்டுகின்றது. இவர்கள் இவ்விடத்தில் நிலைகொண்டு வரத்தை நடவடிக்கைகளில் ஈடுபட்டதைக் கூறும் இச்சாசனத்தில் இவர்களில் பெயர்கள் மட்டுமல்ல இவர்களின் தலைவர்கள் பற்றிய குறிப்பும் கணப்படுகின்றது. சக, நசத, தில், கபிரக்யாத போன்ற இவர்களின் பெயர்கள் பொத்த மதத்தினை இவர்கள் தழுவி இருக்கலாமென உணர்த்துகின்றன. வவுனியாவிலுள்ள பிராமிக் கல்வெட்டுகளிலும் தமிழ் வணிகன் விசாகன் பொத்த மதத்திற்கு அளித்ததன்கொட்ட பற்றியேபேசப்படுவதும் சுன்னு அவதானிக்கத்தக்கூது

அநுராதபுரக் - கல்வெட்டின் இன்னொரு சிறப்பு யாதெனில் இங்குமுனின தலைவராகிய கப்பலோட்டியாகிய (நாவிக) கனாயான் (கராவ) என வி ளி க்கப்படுவதாகும் நாவிக என்ற பதம் கப்பலோட்டியையே குறிப்பதாகும். இக்கப்பலே ட்டி கரையார் சமூகத்தினைச் சேர்ந்தவளாகக் காணப்படுகின்றான் பரத அலத்திர ஒரு பிரிவினரே கரையார் ஆகும். சமூகத்தில் ஒன்றை நூற்றுக்கு மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுகளில் இக்குலத்தவர் படி/பரத எனவிலிக்கப்பட்டுள்ளதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இவர்கள் குதிரைவாணிபத்திலீடுபட்டதோடு முத்து சுங்கு குளித்தல் ஆகிய தொழில்களிலும் சடுபட்டிருந்தனர். முத்துக் குளித்தலில் சடுபட்டிருந்தோரை முக்குவர் என அழைக்கப்பட்டனர். கண்ணகி வழக்குறை காணவில் எரும் 'மீனாயறும்' இக்கரையார் சமூகத்தவரே அந்துடன் மிகாமனென்பது 'கப்பலோட்டி' எனப்பொருள்படும். இதற்கும் அநுராதபுரத்திலுள்ள நாவிக் குதிரைவாணிக் 'நாவிக' என்ற பதம்திற்குமிடையே உள்ள ஒன்றுமை அவதானிக் குத்தக்குது. மீகாபன் வெடியரசன் ஜிதிகங்கள் கூட வாணிபத்து ரையில் இச் சமூகத்தினரிடையே ஏற்பட்ட போட்டி பூசாலைத் தித்தரிக்கும் ஜிதிகங்களாகவாம். அது சடுமன்றித் தமிழகத்தவருக்கு வாணிபக் குழுக்களாக இயங்கியதை கோவலன், கண்ணகி ஆகியோரின் தந்தமாரின் பெயர்களே எடுத்துக்காட்டுகின்றன மாசாத்துவான் என்பது 'தனவறி வர்த்தகக் கழுவின் தலைவன்' எனப் பொருள்படும். இவ்வாறே மாநாய்கள் என் 'தும்வன்' எனப் பொருள்படும்.

தமிழ்நாட்டு வணிகர் சமூகதோடு கொண்டிருந்த உறவு ஐதீவங்களாகவும் சுத்திரிக்கப்பட்டுள்ளது. நாகநாட்டு (சமூகத்தின் வடபகுதி) இளவரசி பிலிவனை தலைது மகனை அவனின் தந்தையாக சோழ அரசன் நெடுங்கிளிக்கு இப்புதியிடுன் வர்த்தகநடவடிக்கையிலீடுபட்டிருந்த கம்பளச் செட்டிமூலங்களுக்குப்பியசெய்வதை திருப்புதிகளுக்குமிடையே காணப்பட்டதீர்த்தகத்திலே கொண்டிருந்த பங்கினை எடுத்துக் காட்டுகின்றது.¹²¹ நாகநாடாகிய மணிப்பிலவத்தில் தென்கிழமுக்காசிய நாடுகளில் வர்த்தக நடவடிக்கைகளீடுபட்டது தமிழ் வணிகர் நாடுகளிலிருந்து நெடுங்கிளிமேகளை குறிப்பிடுகின்றது¹²² தங்கி நின்றுசெல்வது பற்றியும் மணிமேகளை குறிப்பிடுகின்றது¹²³ தமிழகப் புகார் நகரத்தில் வாணிபத் திற்காக வந்து குவிந்த வெளிநாட்டுப் பொருட்களில் சமூக, கடாரம் (மாநாயா) ஆகிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பொருட்களே சமூகதுணையும் தாழுகையிலிருந்து வர்த்தகமைப்பட்ட பொருட்களே சமூகத்தாக்கமும் எனப் பட்டினப்பாறல் கூறுகின்றது¹²⁴ அதை

தவர் உரோயருடன் மேற்கொண்ட வர்த்தகத் தொடர்புகள் கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னர் தமிழகத்தினாடாகவே நடைபெற்றன உரோமர்கள் சமூகத்திற்கு வருவதற்குப் பதிலாக சமூகத்துவாசனைத் திரவியங்களை தமிழகத் தலையுருகளிலேயே பெற்றுக் கொண்டனர். இதனால் சமூகத்தின் வெளிநாட்டுப் புதிய வர்த்தகம் பெற்றிருந்த காத்திரமான பங்கு புவணாகின்றது. தென்கிழக்காசிய நாடுகளுடன் மட்டுமன்றி மத்திய தறரப் பிரதேசத்திலும் செங்கடல் ஓரடாக வாணிப நடவடிக்கைகளில் இவர்கள் சடுபட்டிருந்ததை எகிப்து நாட்டில் கிடைத்துள்ள கவிம் வணிகரின் பெயர் பொறித்த கி பி முதலாம்/ இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி வடிவிலமைந்த இரு மட்பாண்டச் சாசங்கள் உறுதி செய்கின்றன.

இவ்வாணிப நடவடிக்கைகளில் சடுபட்ட தமிழ் வணிகரை சமூகத்துப் பிராமிக் கல்வெட்டுகள் 'கஹபதிகள்' என அழைக்கின்றன. வியாபார நடவடிக்கைகளிலீடுபட்ட செல்வந்த குழுவினரையே சுட்டி நிற்கின்ற பதமாக இதனைக் கொள்ள வாலாம்.¹²⁵ இத்தகைய குழுவற்றான் மாசாத்துவான், மாநாய்கள் ஆகியேரும் அடங்குவர். தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள நிருப்பரங்குன்றக் கல்வெட்டில் (கி. பி. 1/2ஆம் நூற்றாண்டு) இச் குழுவினர் 'குடுமிகன்' என்ற பதத்தினாலும் அழைக்கப்பட்டுள்ளனர்.¹²⁶ இக்கல்வெட்டு 'சமூகத்துக் குடுமிகன்' பற்றிக் குறிப்பிடுவதை நேர்க்குப்போது சமூகத்துவணிகள் மதுரையில் தங்கி வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததை தெரிகிறது. மதுரையிற் கிடைக்கும் பிராமிக் கல்வெட்டுக்களும் இங்கு நடைபெற்ற வத்தக நடவடிக்கைகள் பற்றிப் பேசுவதும் என்று அவதானிக்குத்தக்குது.

கி. பி 7 ஆம் நூற்றாண்டுக்குரிய பங்கல கிரந்தத்திற் காணப்படும் திரியாப்ப் பாறைக்கல்வெட்டில் ரடுசக்க, வல்லிக் என்ற இருவணிகர்கள் பற்றியும் அவர்கள் அமைத்த கிரிகண்ட தூபி பற்றியும் குறிப்புள்ளது.¹²⁷ பல்வை கிரந்தத்தில் இது காணப்படுவதால் இவர்களை தமிழக வணிகர் என் இலங்கண்டு கொள்ள வூதில் தவறில்லை. எனினும் இவர்கள் குடுமிகுந்த பெயர்களும் இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளும் இவர்களைப் பெற்றார்கள்/கவை இனங்காண எவ்கின்றது பல்வைர் காலத் தில் திரிகோணமலைப் பகுதியிடுன் தமிழகத்தவ வர்த்தக நடவடிக்கைகளில் சடுபட்டதை இங்குள்ள 'பல்வை எங்கே' என்ற துறைமு

கத்தின் பெயர் எடுத்துக் காட்டுகின்றது வங்கம் என்றால் கப் பல் எனப் பொருள்படும். பல்லவ நாட்டிலிருந்து வந்த கப்பல் கள் நிறைந்து காணப்பட்டதான் இது இவ்வாறு பெயர் பெற்றி நூக்காச் சு அநுராதபுரத்தில் தமிழ் வணி கீர்க்கு முக்களாக இயங்கிச் செயற்பட்டதை இங்கு கிடைத்த முன்று தாழ்க்கல்வெட்டு கள் எடுத்துக் காட்டுகின்றன திலைற்றுள் முதலாவது 'நான்கு நாட்டார்' என அழைக்கப்பட்ட வர்த்தா கணத்தவரது ஆகும். இவர்கள் இங்குள்ள மாகோதைப்ரளிக்கு அளித்த நிவேதணம் பற்றி இது கூறுகின்றது ம கோதை என்பது பழைய சேர நாட்டிரு காணப்படும் இடமாகவால் இவர்கள் இவ்விடத்திலிருந்தே இங்கு வந்தவர்கள் எனவாம் மற்றறய இந்கல்வெட்டுகளும் 'குமாரணைம்' என அழைக்கப்பட்ட மற்றுமொரு சமிக்கவர்த்தக கணத்திற்குரியது. இக்கல்வெட்டில் இங்குள்ள இந்து ஆலபத்தில் நடை பெறும் சிரிகைகளுக்கு இவர்கள் நிவேதணமாக அளித்த பணம் கற்றிய குறிப்புள்ளது. இப்பணத்தை இங்குள்ள வணிகரான 'செட்டி' களிடமிருந்து இவர்கள் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. முதலாவது இராஜ ராஜன் சமூத்தின் மீது படை எடுக்க முன்னர் சமூத்து அரசியல் நிலையை குதிரை வணிகவின் மூலம் அறிந்த செய்தயினங்களுள்வர்க்கம் குறிப்பிடுவதை நேர்க்கு செய்தும், இக்காலத்தமிழக கல்வெட்டுகளில் 'ததிரைச் செட்டி' என்ற பத்த காணப்படுவதை அவானிக்கு போதும் இச் செட்டிகள் குதிரைவாணிபத்திலும் ஈடுபட்டிருந்தனர் என்கொள்ளலாம்.

தலைநகரில் மட்டுமன்றி சமுத்தின் பிறபாகங்களிலும் இவர்கள் செயற்பட்டதை பதுண்ணமிற் கிடைத்த கி.பி 10 ஆம் நூற்றாண்டுக்குரிய சிங்கள மொழியிலைமைந்த தாங்கல்வெட்டொன்று எடுத்திய புகின்றது 127 இக்கல்வெட்டு கொபித்திகம் என்ற இடத்தில் செயற் பட்ட தமிழகத்து இன்னொரு வணிக மண்மக்கிய ‘வணிக்கிராம’ பற்றிக் குறிப்பிடுகின்றது. இதனைப் பதிப்பித்த பரணவித்தான் தென்னிந்தியச் சாசனங்களில் விளிக் கப்படும் மணிக்கிராமம்’ என்ற வர்த்தககணமே இவ்வாறு ‘வணிக்கிராம’ என இக் கல்வெட்டில் அமைக்கப்பட்டுள்ளதென எடுத்துக் காட்டியுள்ளார் இக்கல்வெட்டான்து கொபித்திகம் என்ற இடத்தில் விசாயிகளும் வணிகர்களும் வாழ்ந்ததை எடுத்தியீடுபும் அதே நேரத்தில் இவர்களின் உரிமைகள் கடமைகள் பற்றியும் அரசுத்துப்போகத்தர் எவ்வாறு இவர்களை அனுக வேண்டுமென்றும், இவ்னிக் கணத்தினரின் சிறப்புரிமைகள் பற்றியும் குறிப்பிடுவது

அவதானிக்கத் தக்கது. இத்தகைய சிறப்புரிமைகள் தமிழ்கவனிகள் கழுத்தில் சிறப்பான அந்தள்ளதைப் பெற்றிருந்ததை விளக்குகின்றன என்றார்.

ஈழத்து வர்த்தகத்தில் தமிழகத்தவரின் பங்கு காத்திரமீடு
அமைந்ததை மேற்கூறிய சான்றுகள் எடுத்துக் கொட்டுகின்றன.
ஈழத்து வாசனைக் திறவியங்கள், யானைகள், போன் உத்து-
சங்கு ஆகியன் இவர்களை இங்கு சர்த்தன் இத்தகைய வாணிய
நடவடிக்கையின் எள்களாக வடக்கே அமைந்திருந்த ஜி புகேள்
பட்டின், பல்லதித்த (வல்லிபுரம்) ஆகியனவும், ஈடு மேற்கே
அமைந்திருந்த பிரபகுயமிக்க துறைமுகங்களையிய மாந்தையும் விளக்
கியது கீழ் கே 'பல்வவலங்க' திரிகோணமலைத் துறைமுகம்
(கோகரண) ஆகியனவும் இதிற் பங்கு கொண்டிருந்தன. இத்து
றைமுகங்களிலும் தமிழர் செல்வாக்கு மிகுந்தே காணப்பட்டதை
இவளின் பெயர்களே எடுத்துக் கொட்டுகிறன. ஐம்புகோள்
என்பதில் இரு பகுதிகள் உள். ஜிவை முறையே ஐம்பு, கோவ
ளம் ஆகும். ஐம்பு என்பது நாவல் மரத்தைக் குறிக்கும் சொல்
வாகும் கோவளம் தமிழகத்திலுள்ள கோவளத்தையே நினைவு
கூருகின்றது. நாவல் மரங்கள் நிறைந்த பகுதியாகையால் இது
இவ்வாறு வழங்கப்பட்டிருக்கலாம். அதுமட்டுமன்றி பாளிநூல்கள்
திடனாற் தமிழ்ச் சொல்லகிய 'பட்டின்' என அழைப்பதும்
குறிப்பிடத்தக்கது. பல்லதித்த என்பது வல்லிபுரத்தினைக் குறிக்க
லாம். காரணம் 'தித்த' என்பது இறங்குதுறை என்ற பொருள்
ஆய். இதனால் 'வல்லிபுரம்' தான் பல்லதித்தன் இவ்வாறுஅழைக்
கப்பட்டிருக்கலாம். வல்லிபுரம் கூட தமிழகத்திலுள்ள செங்கற்
பட்டு மாவட்டத்திலுள்ள இடப்பெயரைக் குறித்து நிற்கின்றது
ஓவ்வாறே மாந்தை என்பதும் பெருந்தோட்டம் என்பதும் சங்க
இலக்கியங்களில் தமிழகத்துறைமுகத்திற்கு வழங்கப்பட்ட பெய்
ரென்பதை குறுந்தோகையிற் காணப்படும்

‘முனா அதியகவையின் குருகின் காலைம்
பெருந்ததாட்ட மள்ளரார்ப் பிசை வரு உங்
கட்டுவன் மாந்தையன்ன’

என்ற அடிகள் உணர்த்துகின்றன. ¹²⁸ இவ்வடிகள் மாந்தை, பெரும் தோட்டம் ஆகியன தமிழத்திலிருந்து ஏற்பட்ட மக்கட் புலக் பெயர்வால் இவ்வாறு பெயரிடப்பட்டதை உணர்த்துகின்றன.

11 ଶମ୍ବନ୍ଧ

பண்ணைய சமுத்து மக்களின் மதமாக இந்து மதமே விளங்கியதை விழுவின் பண்டுகாபயன் காலத்து ஜிதீங்கள் விளக்குகின்றன. வஜயன் குருவனார் சமுத்திர்கு வந்த போது அவர்களுக்குப் பாதுகாப்பு நல்கிய தெய்வம் 'உப்புலவனீஸ்' ஆகும். 132 பள்ளிநாச்சன் கூறும் இக்கடவுள் வேறு யாருமல்ல, தமிழ்நால்கள் கூறும் மாயோனே காரணம் 'உப்புல்' என்றால் கறுப்பு/நீலம் எனவு, வண்ணன என்றால் நிறம் எனவும் பொருள்படும் இதனால் 'நீல வண்ணன்' எனப்பொருள் தரும் இக்கடவுளை மாயோன் என இனங்காணவரம். தொல்காப்பியத்தில் முதன்மைப்படுத்தப்படும் மாயோனுக்கு அடுத்த கடவுளாகச் 'சேயோனான்' முதுகண் விளங்குகின்றான். பொழுப் பிப்பிள் அகழ்ச்சன்

போது கிடைத்த வேல், இக்காலரக்குள்ளதிரே உள்ள பாண்மிநாட்டிலுள்ள ஆதிச்ச நக்லுரீற் கிடைத்த முருகவனைத்திற்குரிய பொருட்களை நினைவுட்டுகின்றது.¹³³ சமுத்தின் வடபகுதியில் கந்தரோட்டயில் மேற்கொள்ளப்பட்ட அழற்வின்போதும் இத் தகைய வேலாளர்கள் கிடைத்தக்கும் குறிப்பிடத்தக்கது.¹³⁴ விஜயனாஜதி கத்திகு வடபகுதியில் காணப்பட்ட சிவ, சக்தி முருக ஆலயங்கள் பற்றிய குறிப்புண்டு என்றாம்.¹³⁵ வடபகுதியிற் காணப்பட்ட திருத்தம்பலேஸ்வரர், திருத்தம்பலேஸ்வரி ஆலயங்கள் முறையே சிவ, சத்தி வழிபாட்டிடங்களாக விளங்கின என்றாம் இவற்றேரடு இணைத்துக் கூறப்படும் கதிரை ஆண்டார் கோயில் முருக தலமாகவும் விளங்கியிருக்கலாம். காரணம் உக்கிரீங்கன் கலைதயில் கதிரைமலையிற் காணப்பட்ட முருக தலைப்பற்றிக்கூறப்படுகின்றது¹³⁶ இத்துடன் உக்கிரீ சிங்கலின் மனைசி மாரு தப்புரவிலைவி மாவிட்டபுரத் தில் அமைந்த முருக தலம் பற்றிய குறிப்பும் உளது. யாழ்பாண வைபவமாலை விஜயனின் காலக் கோயில்களாக கிழக்கே இநந்த கோணேறுவர் (தவறுதலாகக் தம்பலகாம ஸ்வரரைக் குறித்கின்றது) ஏற்கே தொந்திராவிலிருந்த சந்திரசே+ரிஸ்வரம், வடமேற்கே காணப்பட்ட திருக்கேதீஸ்வரம் ஆகியவைற் றறக் குறிப்பிடுகின்றது.¹³⁷ இவ்வாற பண்டுகாபயவன் ஜதி கங்களிலும் ஈராதபுரத்திற் காணப்பட்ட சிவ, விங்கவரிபாடு பற்றிய குறிப்புகள் உள.¹³⁸

மேற்கூறிய சான்றுகளை உறுதி செய்வனவாக அமைவது தான் ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுகளிற் காணப்படும் இந்துப் பெயர்களாகும். இப்பெயர் அட்டவணையில் பல்வேறு பிராமன கோத்திரங்கள் மட்டுமென்று வடநாட்டு இந்துசத அலையாற குதேச திராவிட வழிபாட்டுத் தெய்வங்கள் வடநாட்டுப் பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டதும் காணக்கூடியதாயிருக்கின்றது.¹³⁹ இவ்வாறு வழிபடப்பட்ட தெய்வங்களில் ஒவன், முருகன் (ஸ்கந்தன், மகாசேனன், விசாகன்) விண்ணு, நாராயணன், காளி தூர்க்கை, ஸ்ரீ, லக்மி போன்றன குறிப்பிடத்தக்கன. இத்தகைய வழிபாட்டு முறைகளைப் பேணியோசே பெளத்தத்திற்கு மாறி யதை பெளத்த மதத்திற்கு அளிக்கப்பட்ட கொடைகளைக் கூறும் இக்கல்வெட்டுகள் எடுத்துக் கூட்டுகின்றன. பெளத்தத்திற்கு மாறிய இன்றைய சிங்கள மக்களின் முதாகையினர் இந்து மதத்தினைக் கடைப்பிடித்த இன்றைய தமிழ் மக்களின் முதாகையினரிடமிருந்து கலாசார ரிதியிலும் வேறுபடத் தொடங்கினர். சில சமயம் இந்து மதத்தினர் மீது பேளத்த மதத்தவருக்

குச் காழ்ப்புணர்ச்சியும் ஏற்பட்டாலும் பண்டைய சமூத்து வரலாற்றில் இத்தகைய சப் பவங்கள் மிக மிக அரிதே. இத்தகைய ஒரு நிகழ்ச்சியையே கி. பி 4 ஆம் நூற்றாண்டுக்கானிய மகாசேன வின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. இம் மன்னன் கோகரன் திருக்கோணஸ்வரம்) ஏராகாவல (எறாலூர்), பிராமணன் கலந் தவின் ஊர் ஆயியவற்றிற் காணப்பட்ட சிவ விங்கவழிபாட்டிடங்களை அழிந்ததாகக் கூறப்படுகின்றது¹⁴⁰ இவையாவும் இன்றைய சிமீக்குமாகாணத்திற் காணப்பட்ட இந்துக்கோயில்களாகும். திருக்கோணஸ்வரம் போன்று திருக்கீதில் வராமும் இக்காலத்திற் சிறப்புப் பெற்றிருந்ததை தடாவ : சம்கூறுகின்றது¹⁴¹ எனினும் சிங்கள மன்னர்கள் பெளத்தர் எாக மாறிய அடை நேரத்தில், பாளி நூவோர் இந்துமத வழிபாட்டு முறைகளைத் தவறான நெறிகள் எடப்போதித்த போதும் கூட நாட்டார் சமய நம்பிக்கைகளாக இந்து மத வழிபாட்டு முறைகள் பெளத்தர்களால் அறுசரிக்கப்பட்டன சிங்கள மன்னர்களுடைய இதைப் போவிக்கத் தவறவில்லை. சிங்கள மன்னர்கள் சிலர் இந்து சமய வழிபாட்டு முறைகளையும் கடைப்பிடிக்கத் தவற விள்ளை இத்தகைய வழிபாட்டை திருக்கோணஸ்வரத்தில் இயற்றியவர்களாகக் கிபி. நான்காம் நூற்றாண்டில் மகாநாரக இயற்றியவர்களாகக் கிபி. 7 ஆம் நூற்றாண்டில் மாணவர்மனும் என்ற இளவரசனும் கிபி. 7 ஆம் நூற்றாண்டில் மாணவர்மனும் விளங்குகிறார்கள். இவர்கள் திருக்கோணஸ்வரத்தில் இயற்றிய கிரிதைகள் பற்றிச் சூளவம்சம் குறிப்பிடுகின்றது¹⁴² இத்து மதக் குருமாரான பிராமணனரையும் இந்துமத வழிபாட்டிடங்களையும் சிங்கள மன்னர்கள் போவித்ததற்கும் ஆதாரமுண்டு¹⁴³.

கி. பி 6ஆம் நூற்றாண்டில் தமிழத்தில் பல்வராட்சியில் ஏற்பட்ட இந்து வைசார மறுமலர்ச்சி ஈடுத்து இந்துமதத்திற்கும் ஒரு புதிய உதவேகத்தினை அளித்தது. இதனை திருஞானசம் பந்தர், சந்தர் ஆகியோரின் திருக்கேதில்வரப் பதிகங்களும், திருஞானசம்பந்தரின் திருக்கொண்ஸ்வரப் பதிகமுக எடுத்துக் காட்டுகின்றன இக்காலத்தில் கி. பி 9 ஆம் நூற்றாண்டில்) திருக்கேதில்வரம் ஒரு புனித தலமாக பெற்றால்லும் அங்கீரிக்கப்பட்டதை அநுராதபுரம், கடீர்காமம் ஆகிய பகுதிகளிலுள்ள சிங்களக் கல்வெட்டுகள் எடுத்தியப்படுகின்றன.¹⁴⁴ இக்கல்வெட்டு களில் குறிப்பிட்ட நிபந்தனைகளை மீறுவோர் திருக்கேதில்வரத் தில் (மாதோட்டத்தில்) பசுவைக் கொண்றதால் ஏற்படும் பாபத் திற்குரிய நிலையை அடைவர் என இவை கூறுகின்றன இக்காலந்தொட்டு கற்றுள்ளதும் உலோகங்களையும் பயன்படுத்தி ஆக்கப்பட்ட இந்துமதத்தை கடவுளர் கிலைகள் பலவும் ஈழத்திற்

கிடைப்பதை நோக்கும்போது பல்லவர் காலத்தில் சமூத்துடன் ஏற்பட்ட அரசியல் பொருளாதார - கலாசார உறவுகளால் சமூத்துஇந்துக்களை மரபும் புத்துயிர்பெற்றது எனலாம். சமூத்தின் தென்பகுதியிலுள்ள தொந் தி ரா வி லுள்ள 'புப்புல வண்ணன்' ஆலயம் ஆரம்ப காலப் பல்லவர் கலைமரபு சமூத்துக்களை மரபில் ஏற்படுத்திய செல்வாக்குக்குச் சிறந்த உரைகல்லாக விளங்குகின்றது¹⁴⁵ பல்லவ பாணியில் அமைக்கப்பட்டபல இந்தச் சிலைகளும் செப்புத் திருமேனிகளும் இக்கலையில் செல்வாக்குக்குச் சிறந்த உதாரணங்களைகிட்டிறன் இசூறுமுனியாவிற் காணப்படுகிற யானைகளின் உருவங்கள், மனிதனும் குதிரையும், இசூறுமுனியாக் காதலர்கள் என வருவாக்கப்படும் சிவனும் பார்வதியும் இக்காலத்தில் அநுராதபுரப்பகுதியில் பல்லவ கலைமரபு ஏற்படுத்திய தாக்கத்தினை உணர்த்துகின்றன¹⁴⁶ இவ்வாரே திருக்கேதீஸ்வரத்திற் கிடைத்தன்னள் கல்வியாலான பிள்ளையார்களை, செப்பப்படிவங்களான சோமால்கந்தமூர்த்தி, சண்டேஸ்வரரூபர்த்தி ஆகியவையும் இக்கால கலைமரபுக்கான சிறந்த உதாரணங்களாக விளங்குகின்றன.¹⁴⁷ அநுராதபுர நூதனசாலையிற் கிடைச்சும் செப்புத் திருமேனியான அர்த்தநாரீஸ்வரம் சிவையும் பல்லவர் கனல்ப்பாக்குரியதொன்றாகும்.¹⁴⁸ இவ்வாரே சமூத்தின் கிழக்குப் பகுதியிலும் தரிகோணமலை மாவட்ட தாலுக்கள் கந்தளாயிற் கிடைத்த விஷ்ணு சிவை¹⁴⁹ சூருக்கள் மடத்திற் கிடைத்த விஷ்ணு சிவை¹⁵⁰ ஆகியவையும் சமூத்தின் கிழக்குப் பிராந்தியத்திலும் இக் கலைமரபின் படர்க்கிணைய எடுத்துக் கொட்டுவைவாய் அமைகின்றன. அநுராதபுரத்து ஹுள்ள இந்துக்கோயில்களின் அழிபாடுகள் மத்தியில் கல்விலான விக்கம் சிவன், விஷ்ணு காளி, வீநாயகர் ஆகியோரது சிற்பங்கள் கிடைத்துவதன்.¹⁵¹

இந்துக் கோயில் அழிபாடுகள் மட்டுமன்றி பிரா மணியின் குடியிருப்புகளும் அநுராதபுரத்தில் காணப்படுகின்றன. கி.பி. 9ஆம், 10ஆம் நூற்றாண்டுக்குரிய கலைமரபில் ஆக்ஷப்பட்ட இக்கட்டிடங்களின் அடித்தள்ளுகள் செங்கட்டிகளைக்கொண்டு அமைக்கப்பெற்றன. இவற்றின் மேற் பகுதி கள் அழிந்து விட்டாலும் இக்கட்டிடங்களில் இந்துக் கோயிலிற் காணப்படுகிறது. அந்தராணம், அதித்தமான்படம் போன்ற பகுதிகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.¹⁵² அண்மையில் பூநகரி மாவட்டத்திற் மண்ணி த்தலையிற் கண்டுபிடிக்கப்பட்ட சிவாலயமும் முற்பட்ட சோழர் காலக் கலைமரபுக்குரியது. எனவாக ¹⁵³யாழ்ப்பாண வைவுமாலையிற் மாருதப்புறவுவில் சோழ நாட்டிலிருந்து கிறபிகளை

அழைத்தும், திருவருவங்களைத் தருவித்தும் மாவிட்டபுர முருகன் ஆயத்தை அமைத்த யாழிப்பாண வைவ மாவலயில் செய்தியானது இக்காலத்தில் ஈழத்தில் இந்து ஆலயங்களை அமைப்பதற்கு தமிழ்த்திலிருந்து ஈழம் நோக்கி வந்த இந்துக்கலைஞர்கள் பற்றிய நிகழ்ச்சியையே எடுத்துரைக்கிறது என்னாம். இதே போன்ற ஆய யங்கள் திருக்கேதில்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகிய பகுதிகளிலும் காணப்பட்டிருக்கலாம். மட்டக்களப்பு மாணியம் மட்டக்களப்புப் பகுதியில் ஆட்கசவுந்தரி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் பற்றிக் குறிப்பிடுகின்றது.¹⁵⁴

பெளத்த மதம் சிங்கள மௌரிய பேசுவோருக்குரிய மதமாக வளர்ச்சி பெற்றாலும் கூட தமிழ்ப் பேசுவோரில் ஒரு பகுதியினர் ஒரு காலத்தில் இம்மதத்தினை அநுசரித்ததற்கும் போவித்ததற்குமான தடயங்கள் உள் வவுனியாவில் கிடைத்துவது கிற்ஸ தாபத்திற்கு மந்தியபிராமிக்கல்வெட்டுகள், அநுராதபுரத் தமிழ்வணிகரின் கல்வெட்டு கந்தரோடை மட்பாண்டச்சாசனம், வாலி பூரப் பொற்சாசனம் ஆகியவை இதற்கான தலை சிறந்த கதாரணங்களாகும். பாளி நூலோர் ஈழத்தினை அரசாங்ட சேனல் குத்திகள், எல்லங்கள் போன்றோரைத் தவறான சமய நாட்பிக்கைகளைப் (இந்து சமய நாட்பிக்கைகளைப்) பேணியவர்கள் எனக் குறிப்பிட்டாலும் கூட கி. பி 5ஆம் நூற்றாண்டில் அநுராதபுரத் தீல் ஆட்சி செய்த பாண்டிய மன்னர் பெளத்தத்தினைப் போவித்ததை இவர்கள் விட்டுக் கென்ற கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன.¹⁵⁵ இவர்களின் ஒருவனாகிய பரிசீலனை மன்னது என்வெட்டு குநாகல் மாவட்டத்திலுள்ள அரகம் என்ற இடத்தில் கிடைத்துள்ளது. இதில் இங்குள்ள விகாரை காலத்தில் போவித்ததை இங்குள்ள கல்வெட்டு எடுத்தியம்புகின்றது. இக்கல்வெட்டுகளில் இப்பு மன்னர்கள் பெளத்தர்கள் என்பது தெளிவாகக் கூறப்படாவிட்டாலும் கூட பெளத்த மதத்தினை இவர்கள் போவித்தமை எடுத்துக் காட்டப்பட்டுள்ளை தெளிவாக கின்றது. இவ்வாறே பிறப்பட்ட அந்தாதபுர காலத்தில் கெள்வாக்குள்ள இராணுவத்தை வர்களாக யளங்கிய பொதுக்குட்ட, பொதுக்கால், மகாகந்த ஆகியோர் பெளத்த மத நிறுவனங்களைப் போவித்ததற்

ான ஆதாரங்களும் உள். கி. பி. 7ஆம் நூற்றாண்டு க்குரிய திரியாய் பாறைக் கல்வெட்டு, கி. பி. 9ஆம்/10ஆம் நூற்றாண்டுக்குரிய நாள்கு நாட்டார் கல்வெட்டு ஆகியன தமிழ் வணிகர் பெளத்த மதத்தினைபோவித்ததற்கான சிறந்த சான்றுகள் ஆகும்

முடிவுரை:

ஒட்டுமொத்தமாக நோக்கும்போது ஈழத்தப் பாளிநால்கள் தமிழரை இந்தாட்டிற்கு அந்தியரெனவும், படை எடுப்பாளர், ஆக்கிரமியபாளர், தவறான சமய நம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பாளர்கள் எனக் கூறியுள்ளன. அத்துடன் ஈழத்து நாகீக காத்தாக்கள் வட இந்தியாவிலிருந்து வந்த விஜயனும் அவன் வழி வந்தோருமே எனவும் இவை எடுத்துரைத்தாலும் கூட கடந்த ஒரு தசாப்தங்களாக ஈழத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய் வகள், ஆராய்ச்சிகள், தற்கால - சிங்கள தமிழ் மொழிகளைப் பேசுவோர் தென்னிந்திய வொசாரத்தின் வழிவந்தவர்கள் என பதை உணர்த்தியுள்ளன. சிங்கள மொழி யைப் பேசுவோரின் மூதாதையினர் பெளத்தத்தினைத் தழுவியதால் ஏற்பட்ட வட இந்தியக் கலாசாரப் படர்கள், இக்காலத்தில் தழிழகம், ஈழம் ஆகிய பிராந்தியங்களுக்கிடையான உறவுகள், சிங்கள - தமிழ் மொழி பேசுவோரைத் தலைத்தன்யான கலாசாரத்தினை பேணு பவர்களாக வளர்த்த தெடுத்தன. எனினும் ஈழத்துத் தமிழ்மக்களின் கலாசாரத்தில் தமிழகத்தின் பங்கு மிகக்காத்திரமாக அமைந்திருந்தது இதனால் ஈழத்துத் தமிழ்க் கலாசாரம் சிங்கள கலாசாரத்தில் அமிழாது தனது தனித்துவத்தினைப் பேண வழிபிறந்தது

- 1 Dipavamsa, (Tr. & Ed) Law, B. C, The Ceylon Historical Journal, Vol. VII, July and October 1957 and Jan. and April 1958, Nos. 1 - 4. ;
Mahavamsa, (Tr. & Ed) Geiger, W., (Colombo), 1950; Culavamsa, (Tr. & Ed) Geiger, W., Reprint, Vols 1 - 11 (London), 1973; Rajavaliya Ed, Gunasekara B., Colombo 1911. Nikaya Sangrahaya, (Ed), Gunawardhane, D. F 1908 Pujaivaliya, (Ed) Suravira, A. V. (Colombo) 1961.
- 2 யாழ்ப்பாண வைபவமாலை, (பதிப்பு) சபாநாதன், குல (கொழும்பு), 1953; கைலாயமாலை, (பதிப்பு) ஜம்பிலிங்க பிள்ளை, சா. வே, (சென்னை), 1939 கோணேசர் கல்வெட்டு, (பதிப்பு), சண்முகரத்தின ஜயர், (யாழ்ப்பாணம்), 1909. தலின கைலாச புராணம், பதிப்பு), வைத்திலிங்க தேசிகர், பு. பொ, (பகுத்தித்துறை), 1916; திரிகோண சல புராணம், (பதிப்பு) சண்முகரத்தின ஜயர், (யாழ்ப்பாணம்), 1901 வையா, (பதிப்பு) நூசப்பிரதாசரி, சவாமி; (யாழ்ப்பாணம்) 1921 வையா பாடல், (பதிப்பு) நடராசர, க செ. (கொழும்பு) 1980 மட்டக்களப்பு மாண்பியம், நடராசர, எவ். எக்ஸ். வி. (கொழும்பு), 1962.
- 3 Deraniyagala, S. U., The Pre - Historic Chronology of Sri Lanka, Ancient Ceylon, Vol 6, 1990 பக். 211 - 250 சிற்றம்பலம், சி. க., 'இங்கையிற் தொல்லியல் வளர்க்கி - வரலாற்றுக்கு முற்பட்ட காலம்', கலைஞரனாய, (கல்வக் கழக வெளியீடு), யாழ்ப்பாணப் பக்கலைக்கழகம், (யாழ்ப்பாணம்) 1982 - 83; சிற்றம்பலம் சி. க., 'வரலாற்றுக்கு முற் பட்ட ஈழம்' ஆய்வு, (ஆய்வு நிறுவன வெளியீடு), ஏப்ரல் 1987, பக். 37 - 46.
- 4 Deraniyagala, S. U மே. கு. க. 1990
- 5 Sitrampalam, S. K. The Megalithic culture of Sri Lanka Unpublished Ph. D Thesis, University of Poona, (Poona) 1980.
- 6 Ellawella, H. Social History of Early Ceylon, (Colombo) 1969, அதி. 6.
- 7 Paranavitana, S., (ed) History of Ceylon, Vol. I, Part I, (Colombo), 1959.
- 8 Mendis, G. C., 'The Vijaya legend' in Jayawickrama, M. A. (ed), Paranavitana Felicitation Volume (Colombo) 1965, அதி. 263 - 279
- 9 Mahavamsa, மே. கு. நால், அதி. 7 வரி 42. 1986.
- 10 Burrow, T., Collected papers on Dravidian, "Linguistics" (Annamalai Nagar) 1968.
- 11 வெலுப்பிள்ளை, ஆ., தொடக்கால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றும் பின்னணியும், தொடக்கப் பேருரை - யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், பங்குணி 19. 1986. ப. 12.
- 12 Mahavamsa, மே. கு. நால், அதி. 7, வரி 58.
- 13 செற்படி, அதி 7, வரி 40 - 42.
- 14 Nicholas, C. W. 'Historical topography of Ancient and Medieval Ceylon', J R A. S. C. B 'New Series, Vol. VI, 1963. பக். 74 - 75
- 15 Champaklakshmi, R., 'Archaeology and Tamil literary Tradition', Puratattva, No 8, 1975 - 76. அடிக்குறிப்பு 6 பக். 120
- 16 யாழ்ப்பாண வைபவமாலை. மே கு. நால் பக் 4 - 5
- 17 Ellawalla, H. மே. கு நால். அதி 7.
- 18 Mahavamsa மே கு நால். அதி. 37 வரி. 40 - 41.
- 19 சிற்றம்பல, சி. க., 'தமிழர் பற்றிக் கூறும் ஈழத்து பிராமிக் கல்வெட்டுகள் பற்றிய சில கருத்துக்கள்', தமிழராசை, 1988 - 89. யாழ் பக்கலைக்கழகம், திருநெல்வேலி, பக் 29 - 35
- 20 Sitrampalam, S. K., Proto-histroic Sri Lanka An interdisciplinary Perspective' Journal of the Institute of Asian studies, Vol VIII, No. I, பசு 1990 பக் 1 - 18
- 21 Sitrampalam, S. K., The Dawn of Civilization in Sri Lanka - A study Paper presented at the 1st Annual Sessions of the Jaffna Science Association April 1992
- 22 Kennedy, K. A R., The Physical Anthropology of the Megalithic Builders of South India and Sri Lanka, (Canberra), 1975. LU Lukas, John, R. A and Kennedy Kenneth, A. R. 'Ecological Anthropology of Human remains from Pemparippu' Ancient Ceylon, No. 4, 1981 பக். 97 - 142.
- 23 Chanmugam, P. K. and Jeyawardena F. L. W., Skeletal

- remains from Thirukketiswaram Ceylon Journal of Science Section (a) 5 (2), 1954, பக் 65 - 68.
- 24 Sitrampalam, S K , Ancient Jaffna - An Archaeological Perspective, **Journal of South Asian Studies**, Vol. 3. Nos 1 & 2, 1984, பக். 1 - 16
 - 25 Ragupathy, P , Early Settlements in Jaffna - An Archaeological Survey, (Madras), 1987.
 - 26 Sitrampalam, S K , மே கூ. க. 1980
 - 27 Gunawardhana, W. F , The Origin of the Sihhalese Language (Colombo), 1918
 - 28 Sitrampalam, S. K. செ. கூ. க. 1980
 - 29 Fernando, P. E. , The beginnings of Sinhala Script Education in Ceylon - A Centenary, Volume I, (Colombo) 1969, பக் 19 - 24; Karunaratne, S , Epigraphia Zeylanica Vol VII, (Colombo), 1984
 - 30 Buhler, J C. Indian Palaeography (Indian Antiquary, Vol. XXXIII) 1904.
 - 31 Nagasamy, R , 'The Origin and Evolution of the Tamil, Vatteluttu and Grantha scripts', Proceedings of the second International conference Seminar of Tamil studies (Madras), 1968 பக் 410 - 415
 - 32 Sitrampalam, S K , செ. கூ. க. 1980.
 - 33 Sitrampalam, S. K. , The title Parumaka found in Sri Lankan Brahmi Inscriptions - A Reappraisal, Sri Lanka Journal of South Asian studies, No. 1 (New series) 1986/87 பக். 13 - 25.
 - 34 Seneviratne, S. 'The Bharatas' - A case study of community integration in early historic Sri Lanka in Festschrift 1985 James Thevathasan Rutnam (Ratmalana) 1985. பக் 49 - 56.
 - 35 Sitrampalam, S. K., 'The from velu of SriLankan Brahmi inscriptions A Reappraisal', The Sri Lanka Journal of South Asian studies, No 3 (New Series), 1991 / 92, பக். 60 - 71
 - 36 Sitrampalam, S. K , The title Aya of Sri Lankan Brahmi inscriptions A Reappraisal, Summary of the

- paper submitted tothe Archaeological Congress (Colombo) 1988.
- 37 Silva, K. M. De, History of Sri Lanka, (Colombo) 1981 பக். 20 - 21.
 - 38 Mahavamsa, மே. கூ. நூல், அதி 1.
 - 39 மணிமேகலை, (பதிப்பு) சுவாமி நாத ஜயர், (சென்னை) 1956, காலை 9, வரி 21, காலை 11, வரி 21 - 26
 - 40 Gunawardava, R. A. L. H. , Pre - lude to the state - An early phase in the evolution of Political institutions in Ancient Sri Lanka, The Sri Lanka Journal of the Humanities, Vol VIII, Nos. 1 & 2, 1982, பக் 1 - 39
 - 41 சிதம்பரனார், அ. சேர்வரலாறு, (வெளி யீடு), திருநெல் வேலி, தென்னிந்திய சௌஷத்தாந்த நூற்பதிப்புக்கழகம் 1992
 - 42 Mahavamsa, மே. கூ. நூல், அதி 19, வரி. 54 - 55
 - 43 Paranavitana, S. மே கூ. நூல், 1959, அதி 3.
 - 44 Gunawardana, R. A. L. H., மே கூ. க. 1982.
 - 45 Paranavitana, S.. மே. கூ. நூல், 1970., பக் 42 - 44
 - 46 மேற்படி, பக். 37 - 38.
 - 47 மேற்படி, பக். 30 - 43.
 - 48 Paranavitana, S. , Inscriptions of Ceylon Vol I, Early Brahmi Inscriptions, (Colombo), 1970 கண. இல. 406.
 - 49 மேற்படி, கல். இல 338.
 - 50 மேற்படி, கல் இல. 378
 - 51 Paranavitana, S., மே. கூ. நூல், 1959 ப 148.
 - 52 Solheim W G., and Deraniyagala, S. 1972, Archaeological survey to investigate South - East Asian Pre-historic presence in Ceylon, Ancient Ceylon, Occassional Paper I, (Colombo), 1972.
 - 53 இந்திரபாலா, கா , 'யாழ்ப்பாண இராச்சியத்தின் தொற்றும்' (பேராதனை), 1972. ப. 30
 - 54 Paranavitana, S., மே. கூ. நூல். 1970. பக் 26 - 29
 - 55 Paranavitana. , Vallipuram Gold plate of Vasatha, Epigraphia Zeylanica, Vol IV, No 29, 1934 - 42 பக். 220 - 237
 - 56 Veluppillai, A , Tamils in Ancient Jaffna and Vallipuram

Gold Plate, Journal of Tamil Studies, Vol. 19, (Madras)
1981

- 57 Dorai Rangaswamy, M. A., The Surnames of the Sangam Age literary and Tribal, (Madras), 1968.
- 58 Culavamsa, மே. கூ. நால். அதி. 76, 77.
- 59 Mahavamsa, மே. கூ. நால். அதி 2 வரி 10 - 11.
- 60 மேற்படி, அதி 21, வரி 13 - 14.
- 61 சிறீவீர, டபிஸ்ய. ஜி., 'துட்டகைமுனு-எல்லாளர் வரலாற்று நிகழ்வு - 'ஒரு மறு கெப்பீடு', இங்கக்கீலி இத்துவமும் சமூக மாற்றமும், சமூக விஞ்ஞானிகள் சங்க வெளியீடு, (கொழும்பு), 1985, பக் 119 - 140.
- 62 இரத்தினம், ஜே., எல்லாளர் சமாதியும் வரலாற்று மோச டியூ, (தமிழாக்கம் கணக்கரட்னா ஏ. ஜே), மஹமலர்ச்சிக முதம், 1981.
- 63 mahavamsa, மே. கூ. நால், அதி 25, வரி. 75.
- 64 மேற்படி, அதி 33. வரி 55 - 61
- 65 மேற்படி, அதி 34 வரி 18 - 27.
- 66 Paranavitana, S. மே. கூ. நால் 1959 பக். 183 - 185
- 67 Paranavitana, S., மே. கூ. நால், 1970. கல். இல. 94.
- 68 அகநானாறு, (பதிப்பு) காசி சிவநாதன் செட்டியார், மு., [திருநெல்வேலி] 1961 செய்: 88, 231, 307; குறுந்தொகை, (பதிப்பு) சோமசந்தரனார். பொ. வே., (திருநெல்வேலி), 1962, செய். 189, 343, 360. நற்றினை, (பதிப்பு) சோமசந்தரனார் பொ. வே. (திருநெல்வேலி) 1962 செ. 366
- 69 பத்துப்பாட்டு மூலமும் நக்கினார்க்கினியர் உரையும், பதிப்பு) காமிநாதையர் உ. வே., (சென்னை) 1950, பட்டினப்பாலை வரி. 190 - 191.
- 70 புஷ்பரத்தினம், ப, பூநகரிப் பிராந்தியக்கெதாள்வியல் மேலாய விள் கிடைத்த தொங்பொருள் சின்னங்கள் - ஒரு வரலாற்று ஆய்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கருத்தரங்கில் வாசிக் கூப்பட்ட கட்டுரை. 1992.
- 71 புஷ்பரத்தினம், ப. பூநகரி தொங்பொருளாய்வு, யாழ்ப்பாணம், 1993 பக். 33 - 42
- 72 Paranavitana, S. மே. கூ. நால், 1970. கல். இல. 356, 357.
- 73 Seneviratne Sudharshan, மே. கூ. க. 1985.
- 74 Paranavitana, S., மே. கூ. நால், 1970, கல். இல. 480.

- 75 கந்தையா, வி. சி., கண்ணகி வழக்குரை, (சுன்னாகந்), 1968.
- 76 Seneviratne, S. மே. கூ. க., 1985 பக். 49 - 56
- 77 யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ. நால், பக். 9 - 10.
- 78 Mahavamsa, மே. கூ. நால், அதி. 35, வரி. 25 - 28.
- 79 மேற்படி, அதி. 36, வரி. 49.
- 80 Rasanayagam, C., Ancient Jaffna, (Madras), 1926. ப. 76
- 81 Mahavamsa, அதி. 39, வரி. 32.
- 82 Silva K M. De; மே. கூ. நால், பக். 20 - 21.
- 83 Wickremasinghe Don Martino De Zilva, Ins. no. 20, 'Jetavanarama Slab - Inscription', Epigraphia Zeylanica, Vol. I, 1912, பக் 230 - 241
- 84 Culavamsa, மே. கூ. நால், அதி. 44. வரி. 7 - 73.
- 85 மேற்படி, அதி. 44. வரி. 125 - 135.
- 86 மேற்படி, அதி. 47, வரி. 15 - 53
- 87 மே. கூ. நால், அதி. 48, வரி. 62.
- 88 மேற்படி, அதி. 41, வரி. 74 - 75.
- 89 யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ. நால், பக். 13 - 24. கைலாயமாலை, மே. கூ. நால், க - நு.;
- 90 யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ. நால், பக். 22.
- 91 புஷ்பரத்தினம், ப., 'யாழ்ப்பாண இராச்சியத்தில் தலைநகர்- புதியநேரக்கு', முத்தமிழ் விழா மலர், 1991, விடுதலைப்புவி கள் கணக, யாழ்ப்பாட்டுக்கழக வெளியீடு (யாழ்ப்பாணம்) 1991 பக். 36 - 55
- 92 யாழ்ப்பாண வைபவமாலை, மே. கூ. நால், பக். 23 - 84
- 93 Culavamsa, மே. கூ. நால், அதி. 50, வரி. 12 - 36
- 94 Paranavitana S., மே. கூ. நால், 1959. ப. 347.
- 95 மேற்படி,
- 96 Sitrampalam, S. K. மே. கூ. க. 1990.

- 97 அகானாரு, மே. கூ. நூல், செய். 88, 231, 307; கற்றதொகை, மே. கூ. நூல், செய். 189, 343, 360; நற்றினை, மே. கூ. நூல், செய். 366
- 98 இந்திரபாலா கா, அநுராதபுரத்திலுள்ள நடன்கு நாட்டார் கல்வெட்டு 'சிந்தனை' மலர் 1, இதழ் 4, பேராதனை 1968
- 99 Indrapala, K., Two Inscriptions from the Hindu Ruins Anuradhapura' Epigraphia Tamilica, vol. I, Part I, (Jaffna), 1971. பக். 1 - 5.
- 100 Paranavitana, S., மே. கூ. நூல், 1959 ப. 39
- 101 Indrapala, K., 'Early Tamil settlements in Ceylon', J. R A. S C. B (N. S). Vol XIII, 1969. பக் 43 - 63
- 102 மேற்படி.
- 103 Pathmanathan, S., The Kingdom of Jaffna, (Colombo), 1978, ப 27.
- 104 மேற்படி,
- 105 மேற்படி,
- 106 Culavamsa, மே. கூ. நூல். அதி. 50, வரி. 12 - 16.
- 107 Godakumbura, C. E., Ins. No. 24. Tamaravava Pillar Inscription, Epigraphia Zeylanica, Vol. 5, 1966,
- 108 Godakumbura, C. E. In. No. 32, 'Sigiriya Pillar Inscriptions of Mahapa Kassapa', Epigraphia Zeylanica Vol V , 1966, பக். 345 - 355. Godakumbura, C E., In No. 33, Inginimitiya Pillar Inscription of Mahapa Kassapa, Epigraphia Zeylanica Vol. V, பக். 355 - 365.
- 109 Indrapala, K., மே. கூ. க. 1969.
- 110 மேற்படி,
- 111 Bryce Ryan, Caste in Modern Ceylon The Sinhalese system in transition, (New Jersey), 1953.
- 112 Mahavamsa, மே. கூ. நூல், அதி. 7, வரி. 57 - 58.
- 113 Somasundara Bharatiar, S., Chera Kingdom and Cheras of Yore, (Madurai), 1979.
- 114 Paranavitana, S. மே. கூ. நூல், 1959 அதி. 6.
- 115 திதம்பரனார், அ., மே. கூ. நூல், 1972.
- 116 Paranavitana, S., மே. கூ. நூல், 1970;
- 117 மேற்படி, கல். இல 83, 289, 487, 643, 744, 1142, 1161 1202.


- 118 Kanagaratnam, D. J., Tamils and Cultural Pluralism in Ancient Sri Lanka, Pilimatalawę, (Sri Lanka), 1978
- 119 Paranavitana, S., மே. கூ. நூல், 1970. கல். இல. 355.
- 120 சிற்றம்பலம் ச. க, மே. கூ. க 1988 - 89., பக் 2) - 35.
- 121 மணிமேகலை, மே. கூ. நூல், அதி. 25, வரி. 178 - 203.
- 122 மே. கூ. நூல், அதி. 25, வரி. 124 - 127; அதி. 14, வரி. 79 - 84
- 123 பட்டினப்பாலை, மே. கூ. நூல், வரி 190 - 191
- 124 Karumattillha, P. V. B., 'Early Sri Lankan Society Some reflections on caste, Social groups and ranking Sri Lanka Journal of the Humanities, 1983 - 84. Vol 9 - 10, Nos. 1 & 2, பக். 108 - 143.
- 125 Mahalingam, T V. Early South Indian Palaeography, (Madras), 1974. பக். 130 - 135.
- 126 Srisena, W. M., Sri Lankas commercial relations with the outside world from earliest times to 8th century A. D, 'The Sri Lanka Journal of South Asian Studies' Dec. 1980 பக். 12 - 31.
- 127 Paranavitana, S. Ins. No 16. 'A Revised edition of Badulla (Horabora) pillar Inscription' Epigraphia Zeylanica, vol. V, 1966. பக். 177 - 195.
- 128 கற்றதொகை, மே. கூ. நூல், செய். 34
- 129 Perera, B. J., The foreign Trade and Commerce of Ancient Ceylon - Forts of Ancient Ceylon' The Ceylon Historical Journal Vol. I, No. 2. Oct 1951. பக் 109 - 119.
- 130 திருக்கேதச்சரத் திருப்பதிகம், காஞ்சிபுரம், வச்சிரவேலு முத வியார். க. தெளிவுரை வித்துவான் சுப்பையாபிள்ளை ந. விளக்கவுரை (வெளியீடு) யாழ்ப்பாணக் கூட்டுறவுத் தமிழ் நூற் பதிப்பு வீற்பணக் கழகம், (யாழ்ப்பாணம்), இரண்டாம் பதிப்பு, 1972.
- 131 Caswell John and Martha Prickett, 'Mantai 1980' A Preliminary investigation, Ancient Ceylon, No. 5, 1984 பக். 3 - 68
- 132 Mahavamsa, மே. கூ. நூல், அதி. 7, வரி. 5 - 6.
- 133 Sitrampalam, S. K , The Urn burial site of Pomparippu of Sri Lanka - A Study Ancient Ceylon, Vol. 2, No. 7, 1990 பக். 263 - 297.

- 134 அழிவரப்பித்துப் போறுப்பாயிருந்த ம. பொ செல்வரத்தி எத்தின தலைவர்கள்
- 135 யாழ்ப்பாளி வைப்பமாலை மே கூ நூல், ப. 6.
- 136 கைலாயமாலை, மே. கூ. நூல், வரி 10 - 15.
- வையர்பாடல் மே கூ நூல், செ 17.
- 137 யாழ்ப்பாளி வைப்பமாலை, மே. கூ. நூல், ப. 6.
- 138 Mahavamsa, மே. கூ. நூல், அதி 10, 102.
- 139 Sitrampalam, S. K., 'The Brahmi inscriptions as a source for the study of Puranic Hinduism in Ancient Sri Lanka' Ancient Ceylon, Vol I; No 7, 1990, பக. 285 - 309
- 140 Mahavamsa Tika (ed) Malalasekara, G. P., (Lond), 1935. ப. 685
- 141 Dathavamsa, (ed), Law, B. C. (Lahore)' 1925, ப 42
- 142 Culavamisa ஓ. கூ. நூல், அதி 41, வரி 80; அதி 57, வரி 4 - 11
- 143 மேற்படி, அதி. 48, வரி 143 - 144, 23, அதி 51, வரி 65 - 67
- 144 Paranavitana S, 'Inscriptions on the stone canoe within the citadel Anuradhapura, Epigraphia Zeylanica, Vol. III, 1928 - 1933, பக. 221 - 225.
- 145 இந்திரபாலா, கா., 'இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை' (கொழுப்பு), 1970.
- 146 புஷ்பரத்தினம். ப., இலங்கைச் சிற்பங்களில் தென்விந்தியக் கலையின் செல்வாக்கு, யாழ்ப்பாளப் பல்கலைக்கழக முது மாணிப் பட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை 1988, பக. 300 - 338.
- 147 மே. கூ. க. பக. 335 - 338.
- 148 புஷ்பரத்தினம், மே. கூ. க 1988, பக. 321 - 325
- 149 மேற்படி, பக. 334 - 335.
- 150 மேற்படி, பக. 333 - 335.
- 151 இந்திரபாலா, கா., 'ஆதி இலங்கையில் இந்து மதம்' கவரலிழா நினைவு நிலை ஜயரத்தினம் உருவச்சிலை திறப்பு மீறாக்கிறப்பு மலர், (தெல்லிப்பழை), 1978, பக. 15 - 16
- 152 மேற்படி.
- 153 புஷ்பரத்தினம், ப., மே. கூ. நூல், 1998.
- 154 மட்டக்களப்பு மாண்மீயக், மே. கூ. நூல்;
- 155 Paranavitana, மே. கூ. நூல், 1959. பக. 292 - 295.

வரலாற்றுப்பாதாகல் குடும்பங்கள் வையங்கள்

பாச்சிள்ளை வகுக்கால் அக்க முறைகள்

•	போலினிஸ்தினியாவில்
▼	மாநிலங்கள்
●	ஏதிகள்கள்
■	வையங்கள்
■	மாநிலங்களில் உள்ள வையங்கள்
△	வையங்கள்
○	ஏதிகள்
*	வையங்கள்
(ஏதிகளை முறைப்படி வையங்கள் என்கள்
+/-	ஏதிக் கூட்டு மற்றும் பாதாகல் வையங்கள் என்கள்



வகுயப்பிள்ளைகள்

- வ. வருடா. வகுயி
ஈ. சுரவுவையி

அளவுத்திடம் : 1 செமீ:32 விடி

